

பகுதி III

## பகுதி III

2003 ஆம் ஆண்டில் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்ட  
முக்கிய நிருவாக வழிமுறைகள்

**தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும், சுற்றறிக்கைகளும், பணிப்புரைகளும், அறிவித்தல்களும்**

### வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

	பக்கம்
1. 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழிற்சட்டம் - கரைகடந்த வங்கித் தொழில் பிரிவுகளுக்கான திரவச் சொத்துக்களின் மாதாந்தக் கூற்று - எண்: 02/ 04/ 002/ 0005/ 003	(i)
2. பத்திரிகைகளில் நிதியியல் கூற்றுக்களை பிரசுரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தல் - எண்: 02/ 04/ 003/ 0400/ 001	(ii)
3. வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாதல் - எண்: 02/ 04/ 004/ 0012/ 001	(iii)
4. வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாதல் - எண்: 02/ 04/ 004/ 0012/ 001	(iv)
5. வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாதல் - எண்: 02/ 04/ 004/ 0012/ 001	(v)
6. ஒதுக்கீட்டு நோக்கங்களுக்காக செயற்படா முற்பணங்கள் மற்றும் அறவிடமுடியா மற்றும் ஐய முற்பணங்களின் வகைப்படுத்தல்கள்மீது வட்டியை இடை நிறுத்துவது தொடர்பான பணிப்புரைக்களுக்கான திருத்தம்	(vi)
7. கரைகடந்த வங்கித் தொழில் பிரிவிற்கான திரவச் சொத்துக்களின் மாதாந்தக் கூற்று	(viii)
8. உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாடுகள்	(ix)
9. வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதங்களை வெளிப்படுத்தல் - எண்: 02/ 05/ 006/ 0100/ 001	(x)
10. முன்மதியுடைய வரையறைகளுடன் தொடர்பான மூலதன நிதியம் - எண்: 02/ 04/ 002/ 0005/ 003	(xii)
11. 1999ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க வங்கித்தொழிற்சட்ட (தனியொரு கடன்படுநருக்கான வரையறை) பணிப்புரைகள்	(xiii)
12. தனியொரு கடன்படுநரின் வரையறை மீதான வங்கித் தொழிற்சட்டத்தின் 76ஜே(1) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரை	(xiv)

### உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

13. இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், தொழிற்பாட்டு நடைமுறைகளும் வழிகாட்டல்களும் - எண்: 35/ 01/ 001/ 0006/ 002	(xv)
14. இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், தொழிற்பாட்டு நடைமுறைகளும் வழிகாட்டல்களும்	(xvi)
15. ஒதுக்குத் தேவைப்பாடுகள் - எண்: 35/ 01/ 005/ 0007/ 001	(xxiv)
16. முற்பணங்கள் மீதான மத்தியவங்கியின் வட்டிவீதம் - எண்: 35/ 01/ 005/ 0008/ 001	(xxviii)

17. காசோலை வசதிகளை புறக்கீடு செய்தல் - எண்: 35/ 01/ 005/ 0009/ 001 (xxix)
18. ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதிக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல் - எண்: 35/ 01/ 005/ 0006/ 002 (xxx)
19. இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் மீதான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் - எண்: 35/ 01/ 005/ 0006/ 003 (xxxiv)

#### செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

20. வெளிநாட்டவர்களது கட்டுப்பாட்டிலுள்ள கம்பனிகளுக்கான கடன்களும், மேலதிகப்பற்றுக்களும், ஏனைய ரூபாய்க் கடன்களும் - எண்: 06/ 02/ 01/ 2003 (xliv)
21. ஏற்றுமதியாளர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கடன்கள் - எண்: 06/ 02/ 03/ 2003 (xlv)
22. முன்னோக்கிய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகளும் கொள்வனவுகளும் - எண்: 06/ 04/ 04/ 2003 (xlvi)
23. வதிவுள்ள வாங்குனர்களுக்கு வதிவற்ற வழங்குனர்களால் வழங்கப்படும் கொடுகடன் வசதிகள் - எண்: 06/ 05/ 02/ 2003 (xlvii)
24. உத்தரவாதங்கள் - எண் : 06/ 04/ 05/ 2003 (xlviii)
25. பொருட்களின் கப்பலேற்றல் மற்றும் வான் பட்டியல்/ உள்நாட்டு கப்பல் பொருட் பட்டியல் / கப்பலேற்றுவோரின் சரக்குப் பற்றுச்சீட்டுக்கள் என்பனவற்றின் வழங்கல் - எண் : 06/ 07/ 06/ 2003 (I)
26. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (அத்தியாயம் 420)- 28.10.2003 நாளிடப்பட்ட அறிவித்தல் எண் 1312/ 9 (li)
27. நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணய உள்நோக்கிய பணவனுப்பல்கள் மூலமாக கொள்வனவு செய்யப்பட்ட அல்லது அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களின் விற்பனைத் தொகைகளை தாய் நாட்டிற்குத் திருப்பியனுப்புதல் - எண் : 06/ 04/ 11/ 2003 (lii)
28. வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள நிலுவைகளை உறுதிப் பிணையாகக் கொண்ட வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான வெளிநாட்டு நாணயத்திலான கடன்களும் முற்பணங்களும் - எண் : 06/ 04/ 12/ 2003 (liii)

#### பன்னாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

29. வெளிநாட்டு நாணயங்களின் நாளாந்த தொழிற்பாட்டு நிலுவைகளின் மீதான வரையறை (liv)
30. வர்த்தக வங்கிகளிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்களின் கொள்வனவிற்கான மத்திய வங்கியின் வீதங்கள் - 2003 (lv)

#### கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம்

31. யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாசித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) வங்கி அடையாளக் குறியீட்டின் மாற்றம் - சுற்றறிக்கை எண் ஆர்ரிஜிஎஸ்/ 01/ 2003 எண்: 34/ 07/ 029/ 0001/ 001 (lvi)

**பொதுப்படுகடன் திணைக்களம்**

32. முதனிலை வணிகர்களுக்கான ஒழுக்கக் கோவை (lvii)
33. பத்திரப் பிணையங்களைப் பாதுகாப்பில் வைத்திருப்பதன் மீதான பணிப்புரைகள்  
- எண்: 08/ 24/ 002/ 005/ 01 (lxv)
34. முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள் மற்றும் வட்டிவீதப் பரிமாற்றம் என்பனவற்றின்  
மீதான பணிப்புரை (lxx)
35. அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளுக்கான உறுதியான இருவழி  
விலைக் கோரல்கள் (விலைக்கோரல் மற்றும் வழங்கல் விலை) மீதான பணிப்புரை  
- எண்: 08/ 24/ 002/ 0005/ 001 (lxxviii)
36. திறைசேரி உண்டியல் மற்றும் முறி ஏலங்களுக்கான ஆகக்குறைந்த  
உதவு தொகை மட்டங்கள் மீதான பணிப்புரை - எண்: 08/ 24/ 002/ 0005/ 003 (lxxxii)
37. சிறப்பு இடர்நேர்வு ஒதுக்குகள் மீதான பணிப்புரை - எண்: 08/ 24/ 002/ 0005/ 003 (lxxxii)
38. ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடு மீதான பணிப்புரை - எண் : 08/ 24/ 002/ 0005/ 003 (lxxxiii)
39. மீள் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களுக்கான கணக்கீட்டின் மீதான பணிப்புரை  
- எண் : 08/ 24/ 002/ 0005/ 003 (lxxxiv)

**வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்**

40. 1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம்  
ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டம் - 2003.06.25 திகதியிடப்பட்ட  
அறிவித்தல் எண் 1294/ 24 (lxxxv)
41. 1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம்  
ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டம் - 2003.07.06 திகதியிடப்பட்ட  
அறிவித்தல் எண் 1295/ 35 (lxxxvi)
42. 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகையிடல் சட்டம் (lxxxvii)



சுற்றறிக்கை எண் 02/04/002/0005/003

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

21 சனவரி, 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

**1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில்சட்டம் - கரைகடந்த வங்கித் தொழில் பிரிவுகளுக்கான திரவச் சொத்துக்களின் மாதாந்தக்கூற்று**

2002 திசம்பர் 24 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் கரைகடந்த வங்கித்தொழில் வியாபாரத்திற்கான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 21(2) இன் கீழான ஏற்பாடுகள் 2003 சனவரியிலிருந்து பிரயோகிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பிரிவினது ஏற்பாடுகளின் நியதிகளுக்கிணங்க அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவினால் பேணப்படும் மொத்தப் பொறுப்புக்கள் மற்றும் திரவச்சொத்துக்களின் அளவு என்பனவற்றை எடுத்துக்காட்டுகின்ற, அவற்றின் கரைகடந்த வங்கித்தொழில் வியாபாரம் தொடர்பான தனியான மாதாந்த கூற்றொன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. கரைகடந்த வங்கி தொழில் வியாபாரம் தொடர்பான திரவச்சொத்துக்கள் வெளிநாட்டு நாணயத்தில் பேணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக உங்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது. கூற்று ஐ.அ.டொலர் நாணயத்தில் இருக்கவேண்டிய அதேவேளையில் திரவச்சொத்துக் கூறுகளும் கூற்றுபடிவமும் உள்ளாட்டு வங்கித்தொழில் கூறிற்கான படிவத்தினை போன்றதாக இருக்கும். இத்தீர்மானம் 2003 சனவரி 31 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதனைக் கருத்திற்கொண்டு, 2003 ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்கான முதலாவது கூற்று கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு 2003 பெப்புருவரி 15 ஆம் நாளன்று அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

பிரிவு 21(3) இன் நியதிகளின்படி நியதி திரவச்சொத்து விகிதத்தில் ஏதாவது குறைவு காணப்படுமாயின் அதற்கான தண்டம் வெளிநாட்டு நாணயத்திலேயே செலுத்தப்பட வேண்டும் என்பதனை தங்களுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

உங்கள் உண்மையுள்ள

பணிப்பாளர், வங்கிமேற்பார்வைத் திணைக்களம்

சுற்றறிக்கை எண் 02/04/003/0400/001

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

30 சனவரி, 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்  
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

### பத்திரிகைகளில் நிதியியல் கூற்றுக்களை பிரசுரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தல்

நான், உரிமம் பெற்ற வர்த்தக வங்கி மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுடன் 05.12.2002 அன்றும் 23.01.2003 அன்றும் நடாத்திய கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பான கலந்துரையாடல் பற்றியும் வங்கிகளின் நிதியியல் கூற்றுக்களை காலாண்டு அடிப்படையில் பத்திரிகைகளில் பிரசுரிப்பது தொடர்பான உடன்பாடு பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும், தொடர்பான வங்கிகளின் நிதியியல் கூற்றுக்களை காலாண்டு அடிப்படையில் அக்காலாண்டு முடிவடைந்த இரண்டு மாதங்களுக்கிடையில் பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டுமென இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

வங்கிகள் சுயவிருப்பிலான எந்த ஒரு மேலதிக வெளிப்படுத்துகையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்ற வேளையில் 15.08.2001 நாளிடப்பட்ட வழிகாட்டல்களும் அரையாண்டு கணக்குகளை பிரசுரிப்பதற்கான படிவமும் இதற்கு பொருந்தத்தக்கதாக இருக்கும்.

பிரசுரத்திற்கான மொழியைப் பொறுத்தவரையில் வங்கிகள் தினசரி ஆங்கில செய்தித்தாள்களில் நிதியியல் கூற்றுக்களை பிரசுரிக்கலாம். எனினும், சிங்களத்தில் அத்துடன்/ அல்லது தமிழில் நிதியியல் கூற்றுக்கான வங்கியின் தேவைப்பாடுகளுக்கு பொருத்தமான முறையில் பிரசுரிப்பதற்கு வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இவ்வழிகாட்டல்கள் 01.01.2003 இலிருந்து நடைமுறைக்குவரும். இக்கடிதம் கிடைத்தமை பற்றி தயைகூர்ந்து அறியத்தரவும்.

உங்கள் உண்மையுள்ள

பணிப்பாளர், வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

சுற்றறிக்கை எண் 02/04/004/0012/001

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

12 யூன், 2003

**அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்  
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்**

அன்புள்ள ஐயா/ அம்மணி

### **வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல்**

வங்கி முகாமையாளர்களின் கூட்டங்களில் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பான எமது கலந்துரையாடல் தொடர்பாகவும், வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக தங்களின் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளல் விதிகளை பின்பற்றுவதன் அவசியம் பற்றியும் நாம் குறிப்பிடுகின்றோம்.

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும், வங்கிகளுடன் வைப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர் தொடர்பிலான வாடிக்கையாளரை அறிந்துகொள்ளல் விதிகளை அவர்கள் தாமாகவே திருப்தியடைந்துகொள்ள கூடியதாக இருக்கவேண்டுமெனவும், வங்கிகளுடன் வைப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்து கொள்கின்ற ஆட்களினதும் முதிர்ச்சியடையும் நாளன்று வங்கிகளிலிருந்து வைப்புச் சான்றிதழ்களை காசாக மாற்றும் ஆட்களினதும் வாடிக்கையாளர் அடையாளம் காண்பது தொடர்பான போதுமான விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை பேணவேண்டுமெனவும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது. பெயர் குறிப்பிடாத வைப்புச் சான்றிதழ்களை வழங்குவது பற்றிய விளம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வைப்புச் சான்றிதழ் திட்டத்தின் மீது மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 5/10/1993ஆம் திகதியிடப்பட்ட பீடி/13/93 எண் கொண்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் நடைமுறையிலிருக்கும்.

உங்கள் உண்மையுள்ள

**பதில் பணிப்பாளர், வங்கி மேற்பார்வைத் திணைக்களம்**

சுற்றறிக்கை எண் 02/04/004/0012/001

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

16 யூன், 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்  
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

### வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல்

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக 2003 யூன் 12ஆம் நாளிடப்பட்ட எண் 02/04/004/0012/001 கொண்ட எமது கடிதத்திற்கு மேலதிகமாக, அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் வங்கிகளுடன் வைப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் தொடர்பிலான தங்களின் வாடிக்கையாளர் விதிகளை தெரிந்து கொள்வதனையிட்டு அவர்கள் தாமாகவே திருப்தியடைந்து கொள்ளவேண்டுமெனவும் வங்கிகளுடன் வைப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்து கொள்கின்ற ஆட்களினதும், முதிர்ச்சியடையும் நாளன்று வங்கிகளிலிருந்து வைப்புச் சான்றிதழ்களை காசாக மாற்றும் ஆட்களினதும் வாடிக்கையாளர் அடையாளம் காண்பது தொடர்பான போதுமான விபரங்கள் அடங்கிய பதிவேடுகளைப் பேண வேண்டுமெனவும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது. பெயர் குறிப்பிடாத வைப்புச் சான்றிதழ்களை வழங்குவது பற்றிய விளம்பரங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வைப்புச் சான்றிதழ் திட்டத்தின் மீது மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 5/10/1993ஆம் நாளிடப்பட்ட பீடி/13/93 எண் கொண்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் நடைமுறையிலிருக்கும்.

உங்கள் உண்மையுள்ள

பதில் பணிப்பாளர், வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

சுற்றறிக்கை எண் 02/04/004/0012/001

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

23 யூலை, 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்  
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

### வைப்புச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல்

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக 2003 யூன் 12ஆம் நாள் மற்றும் யூன் 16ஆம் நாளிடப்பட்ட எமது கடிதங்கள் மற்றும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களின் மாதாந்தக்கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக,

வைப்புச் சான்றிதழ்களை காசாக மாற்றுகின்ற ஆட்களின் வாடிக்கையாளர் அடையாளம் காண்பது தொடர்பான விபரங்களைப் பேணும் தேவைப்பாடு 2003 யூன் 30ஆம் நாளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வைப்புச் சான்றிதழ்களைப் பொறுத்தவரையில் பொருந்தாது என்பது பற்றி அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

உங்கள் உண்மையுள்ள

பணிப்பாளர், வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

15 ஓகத்து 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்  
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

**ஒதுக்கீட்டு நோக்கங்களுக்காக செயற்படா முற்பணங்கள் மற்றும் அறவிடமுடியா  
மற்றும் ஐய முற்பணங்களின் வகைப்படுத்தல் மீது வட்டியை இடைநிறுத்துவது  
தொடர்பான பணிப்புரைகளுக்கான திருத்தம்**

2003 சனவரி 23ஆம் நாளன்று நடத்தப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதனைத் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ள திருத்தம் மேற்குறிப்பிட்ட பணிப்புரைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இது 2004 சனவரி 01 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும்

தயைகூர்ந்து இது கிடைக்கப்பெற்றமை பற்றி அறியத்தரவும்.

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

## ஒதுக்கீட்டு நோக்கங்களுக்காக பிணையங்களை மதிப்பீடு செய்தல்

1995 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 46 அ இன் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கான திருத்தம்

மேற்குறிப்பிட்ட பணிப்புரையின் அட்டவணை II இன் 1 ஆம் பிரிவிற்குப் பதிலாக 01.01.2004 ஆம் நாளிலிருந்து பின்வரும் பந்தி இடப்படும்.

### 1. சொத்துக்கள் மீதான முதலாவது ஈடு

- (I). கடனுக்கான முதலாவது ஒதுக்கீட்டுச் சமயத்தில், நடைமுறை தொழில்சார் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட சொத்தின் கட்டாய விற்பனைப் பெறுமதியில் 75% மட்டும் பிணையத்தின் பெறுமதியாகக் (அதாவது 25 சதவீதம் கொண்ட ஆரம்ப வெட்டொன்று பிரயோகிக்கப்படும்) கருதமுடியும்.
- (II). “இழப்பு” வகைக்கு முற்பணமொன்று மாற்றல் செய்யப்படும் பொழுது “இழப்பு” வகையில் அது காணப்படும் காலப்பகுதியைப் பொறுத்து நடைமுறை தொழில்சார் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அசையாச் சொத்தின் கட்டாய விற்பனைப் பெறுமதியினை பிணையாக வைத்திருப்பதற்கு பின்வரும் படிப்படியான கழிவிடல் பிரயோகிக்கப்படும்:

இழப்பு வகையில் காணப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை	பிணையின் பெறுமதியாக கணக்கிடப்படக்கூடிய அசையாச் சொத்தின் கட்டாய விற்பனை பெறுமதியின் %
1-2 ஆண்டுகள்	60%
2-3 ஆண்டுகள்	50%
3-4 ஆண்டுகள்	40%

இழப்பு வகையிலுள்ள கடன்கள் தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக பிணையாக வைத்திருக்கப்படும் அனைத்து அசையாச் சொத்துக்களும் கிரமமான அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும், அத்துடன் முகாமைத்துவத்தின் தற்றுணிவின்படி கழிவு செய்யப்படுத்தலும் வேண்டும்.

குறிப்பு: நடைமுறை தொழில்சார் மதிப்பீட்டு அறிக்கையொன்று:

- (I). வதிவிட நோக்கங்களுக்காக கடன்பட்டவரினால் பயன்படுத்தப்பட்டுவரும் வதிவிட சொத்துக்களுக்கெதிராக வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான அறிக்கையொன்று நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கக்கூடாது.
- (II). மற்றைய அனைத்து நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான அறிக்கை மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கக்கூடாது.

கொழும்பு  
15 ஓகத்து, 2003

ஓப்பம். ஏ.எஸ் ஜயவர்த்தன  
ஆளுநர்

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

08 ஒத்தோபர் 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி,

**கரைகடந்த வங்கித்தொழில் பிரிவிற்கான திரவச்சொத்துக்களின் மாதாந்தக்கூற்று**

2003 சனவரி 21ஆம் நாளிடப்பட்ட எமது கடிதம் அத்துடன் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களின் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயம் மீதான கலந்துரையாடல் என்பனவற்றிற்கு மேலதிகமாக, அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் பின்வருமாறு அறிவிக்கப்படுகின்றன:

1. திரவச்சொத்துக்கள் மீதான மாதாந்த விபரத்திட்டு- கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் பொறுப்புக்கள் வெளிநாட்டு நாணயத்தில் இருப்பதன் காரணமாக நியதி திரவச்சொத்து விகிதத்தினை ஈடுசெய்வதற்கான திரவச்சொத்துக்களும் வெளிநாட்டு நாணயத்திலேயே இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதங்கள் தொடர்பாகவும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவிற்கான நியதி திரவச்சொத்து விகிதத்தினை எடுத்துக்காட்டும் தனித்தனி விபரத்திட்டுக்கள் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளுக்கானவை போன்று அதே அடிப்படையில் கணிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  2. உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவினை சொந்த கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுடன் வைத்திருத்தல்- உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவின் திரவச்சொத்து விகிதத்தினைக் கணிக்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவினை அவற்றின் சொந்த கரைகடந்த வங்கித்தொழில் பிரிவு கொண்டிருக்கும்போது 20% இற்கு மட்டுப்படுத்தப்படும். வைத்திருக்கக்கூடிய மொத்தத் தொகை கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் பொறுப்புத்தளத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
  3. கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் திரவச்சொத்துக்கள்- வரைவிலக்கணம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் திரவச்சொத்துக்களின் கணிப்பிற்குள் திரவச்சொத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதனை வங்கிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதனைப் பொறுத்தவரையில், பின்வருவனவற்றைக் கருத்திற்கொள்ள முடியும்.
    - (அ) ஓராண்டிற்குள் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டு அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பிணையங்கள்/ முறிகள்
    - (ஆ) பரிவர்த்தனையொன்றில் மீது விற்பனை செய்யப்படும், அல்லது முதலீட்டுதர தரமிடல் ஒன்றைக் கொண்டிருக்கும், அல்லது வங்கித்தொழில் நிறுவனமொன்றிலிருந்து துணைநில் கொடுகடன் வசதியின் மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட ஓராண்டிற்குட்பட்ட முதிர்ச்சியைக் கொண்ட மற்றைய படுகடன் பிணையங்கள் மற்றும் முறிகள்
- திரவச்சொத்துக்கள் என ஏற்கனவே வரைவிலக்கணம் செய்யப்படாத அத்தகைய முதலீடுகளை இலங்கை மத்திய வங்கியின் முன்அனுமதியுடன் உள்ளடக்க முடியும்.

உங்கள் உண்மையுள்ள

பணிப்பாளர், வங்கி மேற்பார்வை



வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

20 ஒத்தோபர் 2003

அனைத்து வெளிநாட்டு வங்கி கிளைகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

**உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாடுகள்**

வங்கித்தொழில் மேற்பார்வை பற்றிய பாசல் குழுவானது வங்கிகளில் வினைத்திறன் மிக்க உள்ளகக் கட்டுப்பாட்டுப் பொறிமுறையொன்றின் இன்றியமையாத கூறாக உள்ளகக் கணக்காய்வு தொழிற்பாட்டின் முக்கியத்துவத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. உள்ளகக் கணக்காய்வானது "சுதந்திரமான, குறிக்கோளை உறுதிப்படுத்துவது மற்றும் நிறுவனமொன்றினது தொழிற்பாடுகளின் பெறுமதியினையும் முன்னேற்றத்தினையும் கூட்டத்தக்க விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஆலோசனை நடவடிக்கைகளையும் கொண்டது" என வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. இது, இடர்முகாமைத்துவம், கட்டுப்பாடு மற்றும் ஆளுகைச் செய்முறைகள் என்பனவற்றை மதிப்பீடு செய்து முன்னேற்றுவதற்கான முறை சார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையொன்றின் மூலம் நிறுவனமொன்று அதன் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள உதவுகிறது.

வங்கியொன்றுக்கு மேற்கொள்ளப்படும் சுதந்திரமான உள்ளகக் கணக்காய்வு தொழிற்பாடானது வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறையின் தரத்தினை எடுத்துக்காட்டுமாகையால் வங்கி முகாமைத்துவத்திற்கும், மேற்பார்வையாளர்களுக்கும் பெறுமதிமிக்க தகவல் மூலமாக விளங்கும்.

மேற்கூறப்பட்டவற்றை சுருத்திற் கொண்டு, அனைத்து வங்கிகளும் காத்திரமான உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாடுகளை கொண்டிருப்பதனை உறுதிப்படுத்துமாறு நாணயச்சபையினால் நான் பணிக்கப்பட்டுள்ளேன். இதன்படி, இலங்கையில் தொழிற்படுகின்ற வெளிநாட்டு வங்கிகளினது அனைத்துக் கிளைகளும் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்று அவர்களினால் நிறுவப்பட்டுள்ளமையை அல்லது அவ்வாறு அவை இல்லாதவிடத்து அத்தகைய வங்கிகளின் தலைமை அலுவலகம் அல்லது பிரதேச அலுவலகத்தினால் குறைந்தது ஆண்டுதோறும் அக்கிளைகள் கணக்காய்வு செய்யப்படுவதனை உறுதிப்படுத்துமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உங்கள் உண்மையுள்ள

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

சுற்றறிக்கை எண் 02/05/006/0100/001

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

28 ஒத்தோபர் 2003

**அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்,  
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்**

அன்புள்ள ஐயா/ அம்மணி

### **வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதங்களை வெளிப்படுத்தல்**

வங்கிகள் அவற்றின் வைப்பு மற்றும் கடன்வழங்கல் வீதங்களை பிரசுரிப்பதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளை இலங்கை மத்திய வங்கி வரவேற்கின்றது. சந்தை வினைத்திறனை முன்னேற்றுவதற்கும் ஆரோக்கியமான போட்டித்தன்மையினை ஊக்குவிப்பதற்கும் போதுமான சந்தைத் தகவல்கள் மிக இன்றியமையாதது என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை.

இது தொடர்பிலான இன்னொரு முன்னோக்கிய நடவடிக்கையாக, அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் வைப்புக்கள் மற்றும் முற்பணங்களின் மீதான அவற்றின் வட்டி வீதங்களையும் வெளிநாட்டு நாணயங்களுக்கான அவற்றின் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்களையும் காட்டுகின்ற பட்டியலொன்றைத் திரட்டி அத்தகைய தகவல்களை அனைத்துக் கிளைகளிலும் மற்றைய வங்கித்தொழில் நிறுவனங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. வங்கித்தொழில் முகாமையாளர்களின் முன்னைய கூட்டத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டமை உங்களுக்கு நினைவிற்கு வரலாம் என்பது அனைத்து வங்கிகளும் போதுமானளவிற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வட்டி வீதங்களும், செலாவணி வீதங்களும் 2004 சனவரி 1ஆம் நாளுக்குப் பிந்தாமல் காட்சிக்கு வைக்கப்பட வேண்டுமென்பது பற்றி அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் அறிவிக்கப்படுகின்றது. தகவல்களை வெளிப்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வடிவமைப்பொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பார்வைக்கு வைக்கப்படும் வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதங்களைக் கொண்ட பட்டியலின் பிரதியொன்றினையும் அவை காலத்திற்குக்காலம் அவ்வப்பொழுது திருத்தப்படும்பொழுதும் தயைகூர்ந்து இத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கவும்.

உங்கள் உண்மையுள்ள

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதங்களை பார்வைக்கு வைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள படிவம்

வங்கி.....

வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் (ஆண்டிற்கு சதவீதம்)	..... இல் உள்ளவாறு வீதம்
<p>சேமிப்பு வைப்புக்கள் நிலையான வைப்புக்கள்-12 மாதங்கள்</p> <p>மாதாந்தம் செலுத்தத்தக்க வட்டி முதிர்ச்சியில் செலுத்தப்படத்தக்க வட்டி</p> <p>வதியாதோர் வெளிநாட்டு நாணய சேமிப்பு வைப்புக்கள்-ஐ.அ.டொலர் இசுடேர்லிங் பவுண்</p> <p>வதியாதோர் வெளிநாட்டு நாணய ஓராண்டு நிலையான வைப்புக்கள் - ஐ.அ.டொலர் - இசுடேர்லிங் பவுண்</p>	

முற்பணங்கள் மீதான வட்டி வீதங்கள் (ஆண்டிற்கு சதவீதம்)	..... இல் உள்ளவாறு வீதம்
<p>ஏற்றுமதி உண்டியல் நிதி - ரூபா வசதிகள் இறக்குமதி உண்டியல் நிதி- ரூபா வசதிகள் குத்தகை நிதியிடல் நடுத்தரகால கைத்தொழில்களுக்கான கடன்வழங்கல் (5ஆண்டுகள் வரை) வதியும் வீடுகளை அமைப்பதற்கு அடகு வைத்தல் ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.அ.டொலர் கடன்கள்</p>	

செலாவணி வீதங்கள்	வீதம்:.....இல் உள்ளவாறு வெளிநாட்டு நாணய அலகொன்றிற்கு ரூபா			
	நாணயம்		பயணிகள் காசோலை	
	வாங்கும் வீதம்	விற்கும் வீதம்	வாங்கும் வீதம்	விற்கும் வீதம்
<p>ஐ.அ.டொலர் இசுடேர்லிங் பவுண் யென் யூரோ அவுத்திரேலிய டொலர் சிங்கப்பூர் டொலர் இந்திய ரூபா</p>				

சுற்றறிக்கை எண் 02/04/002/0005/003

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

21 நவம்பர் 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும்

உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும்

அன்புள்ள ஐயா/ அம்மணி

### முன்மதியுடைய வரையறைகளுடன் தொடர்பான மூலதன நிதியம்

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் மூலதன நிதியங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இடர்நேர் வெளிப்படுத்துகைகள் எல்லா நேரங்களிலும் குறித்துரைக்கப்பட்ட உண்மையான மூலதனத்தின் முன்மதியுடைய வரையறைகளுக்குள் பேணப்படுவதனை உறுதிப்படுத்துமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உங்கள் உண்மையுள்ள

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

24 நவம்பர் 2003

**இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு**

அன்புள்ள ஐயா/ அம்மணி

**1999ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட  
(தனியொரு கடன்படுநருக்கான வரையறை) பணிப்புரைகள்**

மேற்குறிப்பிட்ட பணிப்புரைக்கான திருத்தமொன்றினை நான் இத்துடன் இணைத்துள்ளேன். இது உடனடியாக நடைமுறைக்குவரும்.

உங்கள் உண்மையுள்ள

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

**1999ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்திற்கான  
(தனியொரு கடன்படுநருக்கான வரையறை) திருத்தம்**

வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 46(1) (இ) இன் கீழ் வழங்கப்பட்ட 1999ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க தனியொரு கடன்பாட்டாளர் வரையறையானது பின்வரும் பந்திகளை பந்தி 3 (அ) மற்றும் 3 (ஆ) ஆக உட்பகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

3அ. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்று அதன் மூலதன நிதிகளை பின்வருவனவற்றினூடாக அதிகரிக்குமிடத்து:

- I. புதிய பங்கு வழங்கல் அல்லது உரிமை வழங்கலிலிருந்து பெறப்பட்ட நிதிகள், அவ்வாறு அதிகரிக்கப்பட்ட மூலதனமானது பங்குவழங்கல் பெறுமதிகள் வங்கியினால் பெறப்பட்ட நாளிலிருந்தும் அதன் ஏடுகளில் கணக்கு வைக்கப்பட்ட நாளிலிருந்தும் மேற்குறிப்பிட்ட பந்தி 3இன் கீழ் தனியொரு கடன்பாட்டாளர் வரையறையைக் கணிப்பதற்கு கருத்திற்கொள்ளப்படலாம்.
- II நடைமுறையாண்டின் இலாபங்கள்- அத்தகைய இலாபங்கள், வெளிக்கணக்காய்வாளர்கள் அத்தகைய இலாபங்களை உறுதிப்படுத்தும் நாளன்று மூலதனமயப்படுத்தப்பட்ட இலாபங்களாக இருந்து வருகின்றன என்று உறுதிப்படுத்தியிருக்குமிடத்து மேலேயுள்ள பந்தி 3இன் கீழ் தனியொரு கடன்பாட்டாளர் வரையறையினைக் கணிப்பிடுவதற்காக உள்ளடக்கப்படலாம்.

3ஆ. மேலும், இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கியொன்று நடைமுறையாண்டில் இழப்புகளைக் கொண்டிருக்குமாயின் அல்லது பங்கிலாபம் போன்றவற்றின் கொடுப்பனவு காரணமாக அது வைத்திருக்கும் இலாபத்தில் ஏதாவது குறைப்பு ஏற்படுமிடத்து மேலேயுள்ள பந்தி 3இன் கீழ் தனியொரு கடன்பாட்டாளர் வரையறையைக் கணிப்பதற்காக பரிசீலனைக்கெடுக்கப்படும் மூலதன நிதியம் பிரதிபலிக்கப்பட்ட குறைப்பினை பிரதிபலிக்கும் வகையில் குறைக்கப்பட வேண்டும்.

கொழும்பு

ஒப்பம். ஏ.எஸ். ஜயவர்த்தன

18 நவம்பர் 2003

ஆளுநர்

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

24 நவம்பர் 2003

உரிமம் பெற்ற அனைத்து சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கு

**தனியொரு கடன்படுநரின் வரையறை மீதான வங்கித்தொழில் சட்டத்தின்  
76 ஜே (1) ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட பணிப்புரை**

மேற்குறிப்பிட்ட பணிப்புரைக்கான திருத்தமொன்றினை நான் இத்துடன் இணைத்துள்ளேன். இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

உங்கள் உண்மையுள்ள

வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்

**தனியொரு கடன்படுநரின் வரையறை மீதான வங்கித்தொழில் சட்டத்தின் 76 ஜே(1) ஆம் பிரிவின்கீழ்  
பணிப்புரைக்கான திருத்தம்**

தனியொரு கடன்படுநரின் வரையறை மீதான வங்கித்தொழில் சட்டத்தின் 76 ஜே (1)ஆம் பிரிவின்கீழான பணிப்புரை பின்வரும் பந்தி 1அ மற்றும் 1ஆ ஆகிய பந்திகளை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

1அ. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியொன்று, வங்கித்தொழில் சட்டத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்குமிடத்து அதன் மூலதன நிதியத்தினை பின்வருவனவற்றினூடாக அதிகரிக்குமிடத்து,

- (i) புதிய பங்குவழங்கல்கள் அல்லது உரிமை வழங்கல்கள் என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட நிதிகள், அவ்வாறு அதிகரிக்கப்பட்ட மூலதனமானது, அப்பங்கு வழங்கல் பெறுமதிகள் வங்கியினால் பெறப்பட்டு அதன் ஏடுகளில் கணக்கு வைத்திருக்கப்பட்ட நாளிலிருந்து மேலேயுள்ள பந்தி 1 இன் கீழ் உள்ள தனியொரு கடன்பாட்டாளர் வரையறையினைக் கணிப்பதற்கு கருத்திற் கொள்ளப்படலாம்.
- (ii) நடைமுறையாண்டின் இலாபங்கள் - அத்தகைய இலாபங்கள், வெளிக்கள கணக்காய்வாளர்கள் அத்தகைய இலாபங்களை மூலதனமயமாக்கப்பட்ட இலாபங்களாக இருந்துவருகின்றன என உறுதிப்படுத்தியிருக்குமிடத்து உறுதிப்படுத்திய அளவிற்கு அதனைப் பரிசீலனைக்கெடுக்க முடியும் என்பதுடன் மேலேயுள்ள பந்தி 1இன் கீழ் தனியொரு கடன்பெறுநரின் வரையறைக் கணிப்பிற்குள் உள்ளடக்கப்படலாம்.

1ஆ. மேலும் உரிமம் வழங்கப்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியொன்று, நடைமுறையாண்டின் இழப்புக்களுக்கு உள்ளாகியிருக்குமிடத்து அல்லது பங்கிலாபம் போன்ற கொடுப்பனவுகளின் காரணமாக அதன் வசமிருந்த இலாபத்தில் ஏதாவது குறைப்பு ஏற்பட்டிருக்குமிடத்து மேலேயுள்ள பந்தி 1இன் கீழ் தனியொரு கடன்படுநரின் வரையறையைக் கணிப்பதற்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டிய மூலதன நிதியம் குறைப்பினைப் பிரதிபலிக்கும் விதத்தில் குறைக்கப்பட வேண்டும்.

ஒப்பம். ஏ.எஸ். ஜயவர்தன

ஆளுநர்

கொழும்பு

18 நவம்பர் 2003

சுற்றறிக்கை எண் 35/01/001/0006/002

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

27 பெப்பருவரி 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும்

**இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்**  
**தொழிற்பாட்டு நடைமுறைகளும் வழிகாட்டல்களும்**

இலங்கை மத்திய வங்கி 2003 மார்ச் 03 ஆம் நாளிலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுடனும், முதனிலை வணிகர்களுடனும் நடத்துகின்ற அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கு புதிய முறையொன்றை நடைமுறைக்கிடும் என்று உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு முதனிலை வணிகர்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது. இம்முறையின் கீழ் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கு பொருந்தத்தக்க தொழிற்பாட்டு நடைமுறைகளும், வழிகாட்டல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தொடர்பான மேலதிக விபரங்களை கீழே ஒப்பமிட்டுள்ளவரிடமிருந்து (தொலைபேசி 477644) அல்லது திரு. ஏ. கமலசிறியிடமிருந்து, பதில் பணிப்பாளர் (தொலைபேசி 477036) பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது வரை தொழிற்பாட்டிலிருக்கும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மீதான மற்றைய அனைத்து சுற்றறிக்கைகளையும் தற்போதைய சுற்றறிக்கை அசுற்றிவிடும் என்பதனைத் தயவுசெய்து கவனிக்கவும்.

முனைவர் டி.எஸ். விஜேசிங்க

பணிப்பாளர்

## இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தொழிற்பாட்டு நடைமுறைகளும் வழிகாட்டல்களும்

வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதங்களை, வட்டி வீத வீச்சொன்றிற்குள் உறுதியாகப் பேணும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கி இதனகத்துப் பின்னர் பங்கேற்கின்ற நிறுவனங்கள் எனக்குறிப்பிடப்படும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் அரசு பிணையங்களிலான முதலிலை வணிகர்களுடன், திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்தும். மீன் கொள்வனவு வீதம் (தாழ்ந்த வரையறை) மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் (இலங்கை மத்திய வங்கியின் உயர்ந்த வரையறை) என்பனவற்றின் நியதிகளில் வட்டிவீத வீச்சுக்கள் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளதுடன் தேவையானவிடத்து மாதாந்த இடைவெளியில் மீளாய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும்.

நாளாந்த சந்தை திரவநிலைமை மதிப்பீடு ஒன்றின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் சந்தைத் தொழிற்பாட்டுக்குழு சந்தையிலிருந்து திரவத்தன்மையை ஈர்த்துக்கொள்ள வேண்டுமா அல்லது திரவத்தன்மையை உட்புகுத்தவேண்டுமா என்பதையும் அதற்கான தொகையையும் அத்தகைய திரவத்தன்மையின் ஈர்ப்பு அல்லது புகுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டிய கொடுக்கல்வாங்கல் வகையையும் தீர்மானிக்கும். இலங்கை மத்திய வங்கி அதன் தீர்மானத்தினை உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அல்லது ரொயிட்டர் திரை அல்லது காத்திரமான எந்த ஒரு தொடர்புட்புடல் முறையினூடாகவும் சந்தைக்கு அறிவிக்கும். திறந்த சந்தைத் தொழிற்பாட்டினை நடத்துவதற்கு ஏலமிடும் முறை பயன்படுத்தப்படும். திறந்த சந்தைத் தொழிற்பாடானது “மீள்கொள்வனவு உடன்படிக்கைகள்” “நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள்”, “உடனடியாக வாங்குதல்”, “உடனடியாக விற்பனை” என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும். ஏலங்களில் தமது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யத் தவறிய பங்கேற்கும் நிறுவனங்களுக்கான துணைநிலை வசதிகளாக ஓரிரவு அடிப்படையில் நடைமுறை மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வசதிகள் கிடைக்கத்தக்கதாக இருக்கும். தற்போதைய கழிவிடல் மற்றும் மீள்கழிவிடல் என்பன “உடனடியாக விற்பனை, உடனடியாக வாங்குதல்” என்பனவற்றின் மூலம் பிரதியீடு செய்யப்படும். இக்கொடுக்கல்வாங்கல்களில் பயன்படுத்தப்படும் பிணையங்களாக திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பன தொடர்ந்துமிருக்கும். தேவையானவிடத்து, மத்திய வங்கி ஏலங்களில் எந்த ஒரு பகுதியையும் அல்லது அனைத்து கோரல்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கான முன்னறிவித்தல்களுடன் இவ்வதொழிற்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களின் ஏதேனும் நியதிகள் அத்துடன் அல்லது நிபந்தனைகள் அல்லது அதன் பாகமொன்றை மாற்றுவதற்கான, திருத்துவதற்கான அல்லது வேறுபடுத்துவதற்கான உரிமையைக் மத்திய வங்கி கொண்டிருக்கும்.

### அ. மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்

1. மறுஅறிவித்தல் வரை, மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களுக்கான காலம் ஒரு நாளாக இருக்கும். (ஓரிரவு).
2. திறந்த சந்தைத் தொழிற்பாட்டு குழுவானது, பணச்சந்தையிலுள்ள நாளாந்த திரவத்தன்மையினை மதிப்பீடு செய்த பின்னர் உடனடி மின்னியல் அறிவித்தல் முறை மற்றும் ரொயிட்டர் திரை மூலமாக 0930 மணியளவில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து விலைக்கோரல்களைக் கோரும். வழங்குவதற்குள்ள தொகையையும் இது அறிவிக்கும்.
3. மீள்கொள்வனவு வசதியின் கீழ் முதலீடு செய்யவிரும்பும் பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வணிகபீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை அதே நாளன்று 1000 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குகின்ற தொகை மற்றும் வட்டி வீதத்தினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
4. விலைக்கோரல்கள் இந்நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உடனடி விலைக்கோரல் முறையில் பழுதுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தொலைபேசி மூலமான அல்லது தொலைநகல் மூலமான விலைக்கோரல்களை பரிசீலனைக்கெடுக்கப்படும்.



- தொலைபேசி மூலம் சமர்ப்பிக்கப்படும் விலைக்கோரல்களை 15 நிமிடத்திற்குள் தொலைநகல் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனமொன்று ஒவ்வொரு கேள்விப்பத்திரத்திற்கும் ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களைச் சமர்ப்பிக்க முடியும். விலைக்கோரலுக்கான ஆகக்குறைந்த தொகை ஒரு மில்லியனாக இருப்பதுடன் விலைக்கோரல் ஒரு மில்லியன் ரூபாவின் பெருக்கில் இருத்தல் வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதத்தில் அல்லது அதற்கு கூடுதலான வீதத்திலான எந்த ஒரு விலைக்கோரலும் நிராகரிக்கப்படும்.
  6. ஏலத்தின் பெறுபேறுகள் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது றொயிட்டர் திரையினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தத் தொகை மற்றும் நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதம் என்பனவற்றுடன் 1030 மணிக்கு அறிவிக்கப்படும்.
  7. வெற்றிபெற்ற விலைக்கோருளர்களுக்கு அவர்களின் விலைக்கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பற்றியும் அவர்களது பங்கீடு பற்றியும் மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகவும் அதேபோன்று தொலைபேசியூடாகவும் 1030 மணிக்கு அறிவிக்கப்படும். பங்கீடு வெற்றிபெற்ற விலைக்கோருளர்களால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  8. இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம் திறைசேரி உண்டியல்/ திறைசேரி முறிகள் தொடர்பான மீள்கொள்வனவு உடன்படிக்கையை மத்திய வங்கியின் சார்பில் சரியான முறையில் ஒப்பமிட்டு தொலைநகல் மூலமாக பங்கேற்றல் நிறுவனங்களுக்கு வழங்கும். உடன்படிக்கையொன்று இணைப்பு I இல் உள்ள வடிவத்தில் பெரும்பாலும் காணப்படும்.
  9. பங்கேற்கும் நிறுவனங்கள் அவற்றின் அங்கீகாரமளிக்கப்பட்ட இரு அலுவலர்களினால் கையெழுத்திடப்பட்ட மீள்கொள்வனவு உடன்படிக்கையை அதே நாளன்று 1230 மணிக்குப் பிந்தாமல் தொலைநகல் மூலமாக அல்லது நேரடியாக அனுப்பிவைத்தல் வேண்டும்.
  10. பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரல் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படுவது பங்கேற்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் கையெழுத்திட அங்கீகாரமளிக்கப்பட்டவர்களினால் சரியாகக் கையெழுத்திடப்பட்ட மீள்கொள்வனவு உடன்படிக்கையினை மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கத் தவறும் பங்கேற்கும் நிறுவனங்கள் இவ்வழிகாட்டல்களின் நியதிகளுக்கிணங்க கணிக்கப்பட்டவாறு விற்பனை பெறுமதிக்கும் மீள்கொள்வனவுப் பெறுமதிக்குமிடையில் வேறுபடும் தொகைக்குச் சமமான தொகையொன்றினை மத்திய வங்கிக்கு நட்டஈடாக வழங்குவதற்கு பொறுப்புடையனவாகும். இப்பொறுப்புத் தொகை இலங்கை மத்திய வங்கியில் பங்கேற்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும் கணக்கிலிருந்து அதே நாளன்று பற்று வைக்கப்படும்.
  11. பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து சரியான முறையில் கையொப்பமிடப்பட்ட நேர்கொள்வனவு உடன்படிக்கை பெறப்பட்டதும் மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கிலிருந்த பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் விற்பனைப் பெறுமதி பற்று வைக்கப்படும். இதேபோன்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் முதிர்ச்சியடைகையில் உடன்படிக்கையின் காலப்பகுதிக்கான விற்பனைப் பெறுமதியையும் வட்டித் தொகையையும் சேர்த்த மீள்கொள்வனவுப் பெறுமதி மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  12. பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் விற்பனைப் பெறுமதி முழுவதையும் பற்று வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கில் போதுமான நிதி இல்லாதவிடத்து இவ்வழிகாட்டல்களின் நியதிகளுக்கிணங்க கணிக்கப்பட்டவாறு விற்பனைப் பெறுமதிக்கும் மீள்கொள்வனவுப் பெறுமதிக்குமிடையில் வேறுபடும் தொகைக்குச் சமமான தொகையொன்றினை மத்திய வங்கிக்கு நட்டஈடாக வழங்குவதற்கு பங்கேற்கும் நிறுவனங்கள் பொறுப்புடையனவாகும்.
  13. பொறுப்பேற்கப்பட்ட பிணையங்கள் பங்கேற்கும் நிறுவனங்களிடம் வழங்கப்படமாட்டாதெனினும் அவை பங்கேற்கும் நிறுவனங்களின் சார்பாக மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைத்திருக்கப்படும்.
  14. வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட தொகையை விஞ்சி ஒரே வீதத்தில் விலைக்கோரல்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் திறைசேரி உண்டியல்/ முறிகளின் கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகை விகிதசம அடிப்படையில் அத்தகைய விலைக்கோருநர்களுக்கிடையே ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி, வெட்டுவீதத்தில் விலைக்குறிப்பீடுகள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

15. தேவைப்படுமிடத்து இலங்கை மத்திய வங்கி அதே நாளின் பிற்பகுதியில் மேலதிக ஏலங்களையும் நடத்துவதற்கான உரிமையையும் கொண்டிருக்கிறது.
16. இங்கே பயன்படுத்தப்பட்ட நியதிகள் மீள்கொள்வனவு உடன்படிக்கையிலும் அதே கருத்துக்களைக் கொண்டனவாக இருக்கும்.

### ஆ.நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள்

1. மறுஅறிவித்தல்வரை நேர்மாற்று மீள்கொடுப்பனவுகளுக்கான காலம் ஒரு நாளாக (ஒரிரவு) இருக்கும்.
2. திறந்த சந்தைத் தொழிற்பாட்டு குழுவானது, பணச்சந்தையிலுள்ள நாளாந்த திரவத்தன்மையினை மதிப்பீடு செய்த பின்னர் உடனடி மின்னியல் அறிவித்தல் முறை மற்றும் றொயிட்டர் திரை மூலமாக 0930 மணியளவில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து விலைக்கோரல்களைக் கோரும். வழங்குவதற்குள்ள தொகையையும் இது அறிவிக்கும்.
3. மீள்கொள்வனவு வசதியின் கீழ் முதலீடு செய்யவிரும்பும் பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வணிகப்பீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை அதே நாளன்று 1000 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குகின்ற தொகை மற்றும் வட்டி வீதத்தினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
4. விலைக்கோரல்கள் இந்நோக்கத்திற்கான நிறுவப்பட்டுள்ள உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உடனடி விலைக்கோரல் முறையில் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தொலைபேசி மூலமான அல்லது தொலைநகல் மூலமான விலைக்கோரல்கள் பரிசீலனைக்கெடுக்கப்படும். தொலைபேசி சமர்ப்பிக்கப்படும் விலைக்கோரல்கள் 15 நிமிடத்திற்குள் தொலைநகல் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனமொன்று ஒவ்வொரு கேள்விப்பத்திரத்திற்கும் ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களைச் சமர்ப்பிக்க முடியும். விலைக்கோரலுக்கான ஆகக்குறைந்த தொகை ஒரு மில்லியனாக இருப்பதுடன் விலைக்கோரல் ஒரு மில்லியன் ரூபாவின் பெருக்கில் இருத்தல் வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் நோமாற்று மீள்கொள்வனவு வீதத்தில் அல்லது அதற்கு கூடுதலான வீதத்திலான எந்த ஒரு விலைக்கோரலும் நிராகரிக்கப்படும்.
6. ஏலத்தின் பெறுபேறுகள் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது றொயிட்டர் திரையினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தத் தொகை மற்றும் நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதம் என்பனவற்றுடன் 1030 மணிக்கு அறிவிக்கப்படும்.
7. வெற்றிபெற்ற விலைக்கோருனர்களுக்கு அவர்களின் விலைக்கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பற்றியும் அவர்களது பங்கீடு பற்றியும் மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகவும் அதேபோன்று தொலைபேசியூடாகவும் 1030 மணிக்கு அறிவிக்கப்படும். பங்கீடு வெற்றிபெற்ற விலைக்கோருனர்களால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
8. வெற்றிபெற்ற பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்திடம் தொடர்பான திறைசேரி உண்டியல்களையும், திறைசேரி முறிகளையும் அவற்றின் மீது தேவையான புறக்குறிப்பீட்டினைச் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலேயுள்ள பந்தி (6)இல் குறிப்பிட்டவாறு மத்திய வங்கி இதனை ஏற்றுக்கொண்டதனை உடனடுத்து அதேநாள் 1230 மணிக்குப் பிந்தாமல் நேர்மாற்று மீள்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
9. மேலேயுள்ள (8) இல் கூறப்பட்டவாறு சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்கள்/ முறிகளை இலங்கை மத்திய வங்கி பெற்றுக்கொண்டவுடன், இலங்கை மத்திய வங்கியின் சார்பாக கையொப்பமிடப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளை இலங்கை மத்திய வங்கி பெற்றுக்கொண்டமை தொடர்பான நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை தொலைநகல் மூலமாக பங்கேற்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உடன்படிக்கையானது இணைப்பு II இல் உள்ள வடிவமைப்பில் இருக்கும். நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையானது இங்கே பந்தி (12) இல் குறிப்பிடப்பட்டவாறு நிர்ணயிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் தொடர்பான கொள்வனவு விலையையும் பந்தி (13)இல் எடுத்துக்காட்டப்பட்டவாறு நிர்ணயிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் தொடர்பான மீண்டும் விற்கும் விலையையும் அத்துடன் நேர்மாற்று

மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக முறையே கொள்வனவு செய்யும் நாளன்றும் மீண்டும் விற்பனை செய்யும் நாளன்றும் இலங்கை மத்திய வங்கியில் பங்கேற்கும் கொடுகடன் நிறுவனங்கள் வைத்திருக்கும் கணக்குகளில் வரவுவைக்கப்பட வேண்டிய கொள்வனவுப் பெறுமதியையும் குறிப்பிடுகின்றது.

10. பங்கேற்கும் நிறுவனத்தின் கையொப்பமிட அங்கீகாரமளிக்கப்பட்ட ஒருவரினால் சரியாக கையொப்பமிடப்பட்ட நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையினை பங்கேற்கும் நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்திலுள்ள திறந்த சந்தை தொழிற்பாட்டின் பின் அலுவலகத்தில் அதே நாளன்று 1330 மணிக்குப் பிந்தாமல் சமர்ப்பித்தல் வேண்டும். பங்கேற்கும் நிறுவனங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்ற ஆள் பங்கேற்கும் நிறுவனத்தின் சார்பில் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு சரியாக அங்கீகாரமளிக்கப்பட்டவராக இருக்க வேண்டியதுடன் இலங்கை மத்திய வங்கி அத்தகைய கையொப்பமிடுபவரின் அங்கீகாரம் பற்றி மேலும் திருப்திப்பட்டுக் கொள்வதற்கான எந்த முறைக்கும் பொறுப்பாக இருக்காது. உடன்படிக்கையை தொலைநகல் மூலம் சமர்ப்பிக்குமாறு கீழேயுள்ளவாறு கேட்டுக்கொள்ளப்படுமிடத்து சரியாக நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையை பங்கேற்கும் நிறுவனமானது அதே நாளன்று 1600 மணிக்குப் பிந்தாமல் இலங்கை மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.
11. சரியாக புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகள் மற்றும் பங்கேற்கும் நிறுவனத்தினால் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கை இரண்டினையும் இலங்கை மத்திய வங்கி பெற்றுக்கொண்டதும் மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனத்தின் கணக்கில் திறைசேரி உண்டியல்/முறிகளின் கொள்வனவுப் பெறுமதி வரவு வைக்கப்படும்.
12. மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகளின் கொள்வனவு விலை அத்தகைய பிணையங்களின் சந்தைப் பெறுமதியாக இருப்பதுடன், மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட இலாபத்திற்கேற்ப சீராக்கப்பட்ட தொடர்பான நடைமுறை முதன்மைச் சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களில் அதன்/அவற்றின் முதிர்ச்சிகளுக்கான நாள்களின் எண்ணிக்கைக்காக பிணையங்களை கழிவிடுவதன் மூலம் கணிக்கப்படுகின்றது.
13. மேலே குறிப்பிடப்பட்ட உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட மீளவிற்பனை செய்யும் திகதியன்று மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனத்தின் கணக்கில் மீளவிற்பனை செய்யப்படும் பெறுமதி அதாவது கொள்வனவுப் பெறுமதியையும் பங்கேற்கும் நிறுவனத்தினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் கணிக்கப்படவுள்ள வட்டிக்கூறினையும் உள்ளடக்கிய பெறுமதி வரவு வைக்கப்படும்.
14. நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை நிறைவு பெறுகையில் அதாவது மீண்டும் விற்பனை செய்யும் நாளன்று மீண்டும் விற்பனை செய்யப்படும் பெறுமதி பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்குகளில் பற்று வைக்கப்பட்டு மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்படுகின்ற நாளன்று இலங்கை மத்திய வங்கி பங்கேற்கும் கொடுகடன் நிறுவனங்களின் சார்பில் உள்ள திறைசேரி உண்டியல்/முறிகளைப் புறக்குறிப்பீடு செய்யும்.
15. நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களுக்கான மீளவிற்பனை செய்யும் நாள் வங்கி விடுமுறையாக இருப்பின், அத்தகைய நாளன்று நேர்மாற்று மீள்கொள்வனவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனை எந்த ஒரு கட்சியினரும் ஆட்சேபிக்குமிடத்து அந்நடவடிக்கையை உடனடுத்துவரும் வேலை நாளன்று மேற்கொள்ளலாம். இங்கு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையிலும் குறிக்கப்பட்டுள்ள நடைமுறைகளும், வழிகாட்டல்களும் எந்த ஒரு நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பாகவும் பங்கேற்கும் கொடுகடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்.
16. வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட தொகைக்கு விஞ்சியதாக ஒரே வீதத்தில் விலைக்கோரல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில், கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகையானது "விகிதசம" அடிப்படையில் விலைக்கோருநர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். இதன்படி வெட்டு வீதத்திலான விலைக்கோரல்கள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
17. அவசியமானவிடத்து இலங்கை மத்திய வங்கி அதே நாளில் மேலதிக ஏலங்களை நடத்துவதற்கான உரிமையையும் கொண்டுள்ளது.

### இ. திறைசேரி உண்டியல் அல்லது திறைசேரி முறிகளின் உடனடி விற்பனை

1. இலங்கை மத்திய வங்கி அவசியமான வேளையில், அது விற்பனைசெய்ய எண்ணியுள்ள திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் தொகை, விற்பனை செய்யப்படவுள்ள பிணையங்களின் விபரங்கள் மற்றும் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்தான விலைக்கோரல்கள் (விலைக்குறிப்பீடு) என்பனவற்றை உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது றொமிட்டர் திரையில் அறிவிக்கும். விலைக்கோரல்கள், ஏலமிடும் நாளன்று 1300 மணிக்கும் 1400 மணிக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
2. மத்திய வங்கியிடமிருந்து எந்த திறைசேரி உண்டியலையும்/ முறியையும் கொள்வனவு செய்ய விரும்பும் பங்கேற்கும் நிறுவனமொன்று கொள்வனவு செய்யப்படவுள்ள திறைசேரி உண்டியல்/ முறிகளின் முகப்புப்பெறுமதி திறைசேரி உண்டியல்/ முறிகளின் தேவைப்படும் முதிர்ச்சிக்காலம் மற்றும் வட்டிவீதம் (விளைவு வீதம்) மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை கொண்ட ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களை 1400 மணிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ மின்னியல் விலைக்குறிப்பீட்டு முறையினூடாக உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவிற்கு சமர்ப்பிக்கலாம். மின்னியல் விலைக்கோரல் முறை வேலை பழுதடையும் சந்தர்ப்பத்தில் மட்டும் விலைக்கோரலை தொலைபேசி அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கலாம். தொலைபேசி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட விலைக்கோரல்கள் 15 நிமிடங்களுக்குள், ஆனால் 1400 மணிக்குப் பிந்தாமல் எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த ஒரு சூழ்நிலையிலும் விலைக்கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3. ஆகக் குறைந்த விலைக்கோரல் தொகை ஒரு மில்லியன் ரூபாவையும் விலைக்கோரல்கள் மில்லியனின் பெருக்குத் தொகையாவும் இருத்தல் வேண்டும்.
4. ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைக்கோரல்களுக்குரிய பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அத்தகைய ஏற்றுக்கொள்ளல் பற்றியும் பிணையங்களின் தொடர்பான விற்பனை விலை பற்றியும் அதே நாளன்று 1430 மணியளவில் தொலைநகல் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாக அறிவிக்கப்படும். தீர்ப்பளவுகள் அடுத்த வேலைநாளில் மேற்கொள்ளப்படும்.
5. தொடர்பான பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட விடயத்தைப் பொறுத்து, திறைசேரி உண்டியல்கள் அல்லது திறைசேரி முறிகளின் வீதம் அல்லது விலை அல்லது விற்பனை விலை அடிப்படையில் அத்துடன் திறைசேரி உண்டியல்/ முறிகளின் முதிர்ச்சி என்பனவற்றின் அடிப்படையில் கழிவு செய்யப்பட்ட பெறுமதியானது மத்திய வங்கியுடனான வெற்றி பெற்ற விலைக்கோருநர்களின் கணக்குகளிலிருந்து தீர்ப்பளவு நாளன்று பற்று வைக்கப்படும்.
6. பங்கேற்கும் நிறுவனமொன்றின் விலைக்கோரலை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டவுடன் மூலம் அது பங்கேற்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் கொடுக்கல்வாங்கல்களை (பங்கேற்கும் நிறுவனங்களின் கொள்வனவு) கௌரவிக்கத்தவறும் பங்கேற்கும் நிறுவனங்கள் முதிர்ச்சிக்கு இன்னமும் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் கொள்வனவு விலை மீதான வட்டிக்கூற்றிற்குச் சமமான தொகையை மத்திய வங்கிக்கு நட்டஈடாகச் செலுத்தும் பொறுப்பினைக் கொண்டனவாக இருக்கும். செலுத்தப்பட வேண்டிய தொகை மத்திய வங்கியிலுள்ள பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கிற்கு தீர்ப்பளவு நாளன்று பற்று வைக்கப்படும்.
7. ஒதுக்கப்பட்ட பிணையங்கள் தீர்ப்பளவு செய்யப்பட்ட நாளினைத் தொடர்ந்து வரும் நாளன்று மத்திய வங்கியிலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களினால் சேகரிக்கப்பட வேண்டும்.
8. வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக ஒரே வீதத்தில் விலைக்கோரல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில், கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகையானது விகிதசம அடிப்படையில் விலைக்கோருநர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
9. பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரல்களை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமையை மத்திய வங்கி கொண்டிருக்கிறது.

**FF. திறைசேரி உண்டியல்களின்/ திறைசேரி முறிகளின் உடனடிக் கொள்வனவு**

1. இலங்கை மத்திய வங்கி, அவசியமானவேளையில் அது வாங்குவதற்கு எண்ணியுள்ள திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் தொகை, முதிர்ச்சிக்காலம் ஆகிய விபரங்களுடன் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது ரொயிட்டர் திரையில் அறிவிக்கும். விலைக்கோரல்கள் ஏலமிடும் நாளன்று 1300 மணிக்கும் 1400 மணிக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
2. மத்திய வங்கியினால் குறிக்கப்பட்ட முதிர்ச்சியைக் கொண்ட எந்த ஒரு திறைசேரி உண்டியலை/ முறியை/ களை விற்பனை செய்ய விரும்புகின்ற பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வணிகபீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை பின்வரும் விபரங்களுடன் அதே நாளன்று 1400 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
  - i) விற்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்/ முறிகளின் முகப்புப் பெறுமதி
  - ii) திறைசேரி முறியினைப் பொறுத்தவரையில் நறுக்கு வீதமும் நறுக்கு திகதியும்
  - iii) எதிர்பார்க்கப்படும் வட்டி வீதமும் (விளைவுவீதம்) விலையும்
  - iv) விற்பனைக்காக முன்வைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் முதிர்ச்சித் திகதிகள்
3. பங்கேற்கும் நிறுவனங்கள் அவற்றின் விலைக்கோரல்களை உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக சமர்ப்பித்தல் வேண்டும். உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் விலைக்கோரல்களை தொலைபேசியூடாகவும் சமர்ப்பிக்க முடியும் எனினும் இது 15 நிமிடத்திற்குள் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரல்களைச் சமர்ப்பித்த பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் பற்றி அதே நாளன்று 1430 மணியளவில் தொலைநகல் மூலம் அறிவிக்கப்படும். தீர்ப்பனவுகள் அடுத்த வேலை நாளன்று மேற்கொள்ளப்படும்.
4. பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளை பங்கேற்கும் நிறுவனத்தின் கையொப்பமிட அங்கீகாரமளிக்கப்பட்ட இருவரினால் சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்து தீர்ப்பனவு நாளன்று 1200 மணிக்குப் பிந்தாமல் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்தின் திறந்த சந்தை தொழிற்பாட்டு பின்னரங்க அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரலை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டவுடன் அது பங்கேற்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களினால் சரியாக புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளை வழங்குவது உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை (பங்கேற்கும் நிறுவனங்களின் விற்பனை) கௌரவிக்கத்தவறும் பங்கேற்கும் நிறுவனங்கள் முதிர்ச்சிக்கு இன்னமும் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் விற்பனைப் பெறுமதி மீதான வட்டிக்கூற்றிற்கு சமமான தொகையினை மத்திய வங்கிக்கு நட்டஈடாகச் செலுத்தும் பொறுப்பினைக் கொண்டனவாக இருக்கும். பொறுப்பாகச் செலுத்தப்பட வேண்டிய தொகை மத்திய வங்கியிலுள்ள பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கிற்கு தீர்ப்பனவு நாளன்று பற்று வைக்கப்பட வேண்டும்.
6. பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட திறைசேரி உண்டியல்/ முறிகள் கிடைத்ததும் மத்திய வங்கியிலிருக்கும் பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பனவுக் கணக்குகளில் பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் கொள்வனவுப் பெறுமதி வரவு வைக்கப்படும். கொள்வனவுப் பெறுமதியானது பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதங்களின் அடிப்படையில் கணிக்கப்படும்.
7. இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி உண்டியல்/ திறைசேரி முறிகளின் விற்பனைக்கான எந்த ஒரு விலைக்கோரலையும், பங்கேற்கும் நிறுவனங்களின் மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அத்துடன் அல்லது/ நீக்கிவிடுவதற்கோ அல்லது அறிவித்தல் எதுவுமின்றி இத்தொழிற்பாட்டு வழிகாட்டல்களின் எந்த ஒரு நியதியையும் அத்துடன்/ அல்லது நிபந்தனைகளை அல்லது அதன் ஒரு பகுதியை மாற்றவோ அல்லது திருத்தவோ உரிமைகளைக் கொண்டிருக்கும்.

## இணைப்பு I

தொலைபேசி எண்: 477087, 422094

திறந்தசந்தை தொழிற்பாடுகள் தீர்ப்பனவுப் பிரிவு

தொலைநகல் எண்: 421192, 421194

கொடுப்பனவு தீர்ப்பனவுத் திணைக்களம்

**மீள்கொள்வனவு உடன்படிக்கை  
உடன்படிக்கை எண் .....**

மீள்கொள்வனவு உடன்படிக்கையின்கீழ் கீழே தரப்பட்டுள்ள விபரங்களின்படி இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்கள் தங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதனை நாம் இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்.

1. திறைசேரி உண்டியல் எண் :
2. முதிர்ச்சித்திகதி :
3. திறைசேரி உண்டியல்களின் முகப்புப்பெறுமதி (மில்) :
4. மீள்கொள்வனவிற்காக உடன்பட்ட தொகை :
5. விற்பனைத் திகதி (பெறுமதி நாள்) :
6. மீள்கொள்வனவுத் திகதி (முதிர்ச்சித் திகதி) :
7. காலம் (நாட்களின் எண்ணிக்கை) :
8. வீதம் (விளைவு), ஆண்டொன்றிற்கு % :
9. விலை (ஒவ்வொரு ரூ.100இற்கு) :
10. கழிவிடப்பட்ட பெறுமதி :
11. தீர்ப்பனவு :

நாங்கள் விற்பனை நாளன்று எங்களுடனான உங்கள் க/கு எண்.....இல் ரூ.....இனை பற்று (கழிவிடப்பட்ட பெறுமதி) வைப்பதுடன் மீள்கொள்வனவு நாளன்று ரூ.....இனை வரவு (கழிவிடப்பட்ட பெறுமதி + வட்டி) வைப்போம்.

மேற்குறிப்பிட்ட திறைசேரி உண்டியல்கள் உடன்படிக்கைக் காலத்தில் உங்கள் சார்பில் எங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கப்படும்.

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(மத்திய வங்கி)

நேரம்.....

நாங்கள் உடன்படுகிறோம்

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(மத்திய வங்கி)

நேரம்.....

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(முதனிலை வணிகர்/வர்த்தக வங்கி)

முத்திரை

நேரம்.....

சவனிப்பு:

தயவுசெய்து தொலைநகல் மூலம் இதனை 1230 மணிக்கு முன் உறுதி செய்யவும்.

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(முதனிலை வணிகர்/வர்த்தக வங்கி)

முத்திரை

நேரம்.....

தொலைநகல் எண்;

## இணைப்பு II

தொலைபேசி எண்: 477087, 422094  
தொலைநகல் எண்: 421192, 421194

திறந்தசந்தைத் தொழிற்பாடுகள் தீர்ப்பளவு பிரிவு  
கொடுப்பளவு தீர்ப்பளவுத் திணைக்களம்

**நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை**  
**உடன்படிக்கை எண்:.....**

இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்(கள்) முறி(கள்) என்பனவற்றை கீழே தரப்பட்ட விபரங்களிலுள்ளவாறு தங்களிடமிருந்து கொள்வனவு செய்துள்ளோம் என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்:

1. தி.உண்டியல்/முறி எண்	முறித்தொடர்கள்*	முதிர்ச்சி	கொள்வனவு விலை	விற்பனைக் கு விடப்பட்ட அளவு (முகப்புப்பெறுமதி) (ரூ)	கொள்வனவுப் பெறுமதி (ரூ)
			மொத்தம்		

கேட்டுக்கொள்ளப்பட்ட தொகை

2. மீள விற்கும் திகதி (முதிர்ச்சி திகதி) :
3. காலம் (நாட்களின் எண்ணிக்கை) :
4. வட்டி வீதம் (%) :
5. மீள விற்கும் பெறுமதி :
6. தீர்ப்பளவு :

எங்களுடனான தங்களின் க/கு எண்.....இற்கு திறைசேரி உண்டியல்(களின்)/ முறியின்(களின்) வழங்கல் மீதான கொள்வனவு நாளன்று ரூ.....இனை கணிக்கில் வரவு (மொத்தக் கொள்வனவுப் பெறுமதி) வைப்பதுடன் உண்டியல்(களை)/ முறிகளை மீளவிற்கும் நாளன்று ரூ.....இனை மேற்குறிப்பிட்ட கணக்கில் பற்று (மீள விற்கும் பெறுமதி) வைப்போம். மேற்குறிப்பிட்ட திறைசேரி உண்டியல்(கள்) மற்றும் முறி(கள்) எங்கள் பெயரில் புறக்குறிப்பீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்படும் நாளன்று இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவை மீள விற்கும் நாளன்று புறக்குறிப்பீடு செய்யப்பட்டு தங்களிடம் வழங்கப்படும்.

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(மத்திய வங்கி)

நேரம்.....

நாம் உடன்படுகிறோம்

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(மத்திய வங்கி)

நேரம்.....

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(முதனிலை வணிகர்/வர்த்தக வங்கி)  
முத்திரை

நேரம்.....

.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பம்  
(முதனிலை வணிகர்/ வர்த்தக வங்கி)  
முத்திரை

நேரம்.....

தயவுசெய்து தொலைநகல் மூலம் 1330 மணிக்கு முன்னர் உறுதிப்படுத்தவும்.

தொலைநகல் :

\* பொருத்தமானவிடத்து

தொழிற்பாட்டு அறிவுறுத்தல் எண் 35/01/005/0007/ 001

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

20 மார்ச் 2003

அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும்

### ஒதுக்குத் தேவைப்பாடுகள்

1. (i) 2002ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நாணயநிதி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான நாணய விதிச்சட்டத்தின் (இலங்கைச் சட்டவாக்கங்களின் அத்தியாயம் 422) பிரிவுகள் 10(இ), 93, 94, 96 மற்றும் 97ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் செய்யப்பட்ட அறிவித்தலின்பாலும் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக 2003 மார்ச் 20ஆம் நாள் வெளியிடப்பட்ட இலக்கம் 1280/ 7 கொண்ட இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வர்த்தக வர்த்தமானியின்பாலும் தங்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.
- (ii) நாணயவிதிச் சட்டத்தின் 93ஆம் பிரிவின் ஏற்பாட்டு நியதிகளின்படி, இலங்கையில் தொழிற்பாட்டுகின்ற வர்த்தக வங்கிகள் இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அனைத்து வைப்புப் பொறுப்புக்களுக்கு எதிராக ஒதுக்குகளைப் பேணவேண்டும்.
2. (i) நாணயவிதிச் சட்டத்தின் 94ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கிணங்க, மேற்குறிப்பிட்ட ஒழுங்குவிதி (1)இல் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் அவற்றின் வைப்புப் பொறுப்புக்கெதிராக வைத்திருக்க வேண்டுமெனத் தேவைப்படுத்திய ஒதுக்குகள் அத்தகைய வைப்புப் பொறுப்புக்களின் மொத்தத்தில் 10 சதவீதத்திற்குச் சமமான தொகை ஒன்றாக இருத்தல் வேண்டும்.
- (ii) மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதி (1)இல் குறித்துரைக்கப்பட்ட வைப்புப் பொறுப்புக்களுக்கெதிராக வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்பட வேண்டிய ஒதுக்குத்தேவைகள் கீழேயுள்ள ஒழுங்குவிதி (3)இல் குறித்துரைக்கப்பட்ட மொத்த வைப்புப் பொறுப்புக்களில் இரண்டு சதவீதத்திற்கு மேலாக அதற்கு மேற்பட்டதும் ஆனால் நான்கு சதவீதத்தினை விஞ்சாததுமான ஒரு தொகையினை அத்தகைய வங்கியினால் ஒதுக்காகத் தேவைப்படுத்தப்பட்ட தொகையின் ஒரு பகுதியாக அதனது சொத்துக்களை இலங்கை நாணயத்தாள்களினதும் குத்திகளினதும் வடிவத்தில் பேணப்படுமிடத்து அவை மத்திய வங்கியின் ரூபா வைப்பு வடிவங்களில் காணப்படலாம்.
3. வர்த்தக வங்கியொன்றினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஒதுக்குகளின் கணித்தலானது, முற்போந்த செவ்வாய்க்கிழமையில் முடிவடைகின்ற வாரத்தின் ஒவ்வொரு வேலை நாட்களினதும் வியாபாரம் முடிவடைகையில் உள்ள ரூபா வைப்புப் பொறுப்புக்களின் நாளாந்த சராசரி அடிப்படையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மேற்கொள்ளப்படுகின்றது. வர்த்தக வங்கியொன்றினால் வைத்திருக்கப்படும் இலங்கை நாணயத்தாள்களிலும் குத்திகளிலும் பேணப்பட்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒதுக்குகள் அத்தகைய வாரத்தின் ஒவ்வொரு வேலை நாளன்று இறுதியிலுமுள்ள தொகையின் சராசரியாக இருத்தல் வேண்டும்.
4. மேலேயுள்ள ஒழுங்குவிதி (3) இல் குறித்துரைக்கப்பட்டவாறு கணிக்கப்பட்ட ஒதுக்கானது, வெள்ளிக்கிழமையை உடனடுத்து அடுத்த வாரத்தில் வரும் வியாழக்கிழமை வரையான சராசரியின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். அத்தகைய சராசரியானது அத்தகைய வாரங்களின் ஒவ்வொரு வேலை நாளினதும் முடிவடைகையிலுள்ள நிலுவையின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும்.
5. ஒதுக்குகளில் ஏற்படும் எந்தவொரு குறைபாட்டின் மீதும் நாள் ஒன்றுக்கு ஒரு சதவீதத்தின் பத்திலொன்று என்ற வீதத்தில் வட்டி வீதம் வர்த்தக வங்கிகளினால் மத்திய வங்கிக்குச் செலுத்தப்படுதல் வேண்டும். அத்தகைய வட்டி சட்டத்தின் 96ஆம் பிரிவின் கீழ் அத்தகைய ஒதுக்குகள் கணிக்கப்படும் வெள்ளிக்கிழமையை உடனடுத்து வரும் வியாழக்கிழமைக்குப் பிந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும்.
6. உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளரின் அல்லது அவரின் சார்பில் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வெளியிடப்படும் அறிவித்தலானது அதாவது:
  - (அ) அத்தகைய வர்த்தக வங்கிகளின் ஒதுக்குகள் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளின் தொகைக்குக் குறைவாக உள்ளதென;
  - (ஆ) வாரத்தில் அத்தகைய ஒதுக்கில் குறைபாடுகள் காணப்படுகின்றதென;



(இ) அத்தகைய குறைபாட்டுத் தொகையை: அத்துடன்

(ஈ) குறைபாட்டுத் தொகை மீது செலுத்தப்படற்பாலதான பெறுமதியான வட்டித் தொகையை எடுத்துக்கூறுவதான அறிவித்தலொன்று அத்தகைய வங்கியிடமிருந்து வட்டி பற்றி அத்தகைய வங்கிக்குப் போதுமான அறிவித்தல் எனக்கருதல் வேண்டும்.

7. ஒவ்வொரு வர்த்தக வங்கியும் கணிசமானளவு இதற்கான அட்டவணையில் விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் அமைந்த விபரத்திரட்டு ஒன்றை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பகல் 12 மணிக்குப் பிந்தாமல் மத்திய வங்கியின் பணிப்பாளர் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்திற்கு கொடுத்துவது வேண்டும்.
8. காலத்திற்குக்காலம் திருத்தப்பட்டவாறானதும் 1994 பெப்புருவரி 3ஆம் தேதிய 804/16 இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான ஒழுங்குவிதி ஈ இத்தால் 2003 ஏப்பிரல் 3ஆம் நாளிலிருந்து இல்லாதொழிக்கப்படுகிறது.

இவ்வொழுங்கு விதியில் சந்தர்ப்பம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினாலொழிய:-

“வைப்புப் பொறுப்புக்கள்” என்பது பின்வருவனவாகவுள்ள ஒரு வர்த்தக வங்கியின் அனைத்துப் பொறுப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும்:-

இலங்கை நாணயத்தில் கணக்கிடப்படுவனவான கேள்வி வைப்புக்கள், சிறப்பு வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள், கால வைப்புக்கள், வங்கிகளுக்கிடையேயான அழைப்பு பணச்சந்தையில் வர்த்தக வங்கியல்லாத ஏதேனும் நிறுவனம் ஒன்றினால் இடப்பட்ட தொகைகள் நாணயக்கடிதங்களுக்கு எதிரான விளிம்புகள், ஓய்வூதிய நிதியம், சிறுவர் வைப்புத் திட்டங்கள் போன்ற சிறப்புரைப்புத் திட்டங்கள் எவையேனும் இருப்பின் அத்துடன் ஒத்த தன்மையான வேறு திட்டங்கள் அத்துடன் நம்பிக்கைப் பொறுப்பாகவோ வங்கியின் வைப்பாளர்களினால் இலங்கை நாணயத்தில் செய்யப்பட்ட வைப்புக்களின் விளைவாக அவ்வைப்பாளர்களின் சார்பாகவோ வைத்திருக்கப்படும் சொத்துக்கள் ஆனால் மேற்குறிப்பிடப்பட்டவை வர்த்தக வங்கிகளுக்கிடையேயான வைப்புக்களை உள்ளடக்கமாட்டா.

“கேள்வி வைப்புக்கள்” என்பது இலங்கை ரூபாவில் கணக்கிடப்படுவனவும், காசோலை, வரைவு அல்லது கட்டளை மூலம் கோரப்படுவதன் மீது சட்டப்படியான நாணயத்தில் செலுத்தப்படுவதற்கு அமைந்ததுமான எல்லா வைப்புப் பொறுப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும். ஆனால் அது நிபந்தனைகளுக்குப்பட்டு செலுத்தப்படுவதற்காக இருப்பின் அத்தகைய பொறுப்பு எதனையும் உள்ளடக்காது.

“சிறப்பு வைப்புக்கள்” என்பது 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் கீழ் ஏதேனும் சிறப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணத்திலிருந்து எழுவனவான ஒரு வர்த்தக வங்கியின் எல்லா வைப்புப் பொறுப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும். “சேமிப்பு வைப்புக்கள்” என்பது கேள்வி வைப்புக்கள், தவணை வைப்புக்கள் மற்றும் மேலே வரையறுக்கப்பட்டவாறான சிறப்பு வைப்புக்கள் என்பன தவிர்த்த இலங்கை நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட அனைத்து வைப்புப் பொறுப்புக்கள் எனப் பொருள்படும்.

“தவணை வைப்புக்கள்” என்பது முதிர்வுக் காலப்பகுதியொன்றுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவனவும், கோரப்படுவதன் மீது மீள்பெறப்பட முடியாதனவும் வட்டியுடன் மீளச்செலுத்தப்படுவனவுமான இலங்கை நாணயத்தில் கணக்கிடப்பட்ட எல்லா வைப்புப் பொறுப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஒழுங்குவிதிகள் 2003 ஏப்பிரல் 3ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன் இந்த நாளிலிருந்து ஒவ்வொரு வர்த்தக வங்கியும் இங்கே இணைக்கப்பட்டுள்ள அட்டவணை அ வில் விபரிக்கப்பட்டுள்ள படிவத்தில் கணிசமான விபரங்களை இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நண்பகல் 12 மணிக்குப் பிந்தாமல் சமர்ப்பித்தல் (வியாழக்கிழமை விடுமுறை நாளாக இருப்பின் அதற்கு முன்னைய வேலை நாளன்று) வேண்டும்.

பணிப்பாளர்

உள்நாட்டு தொழிற்பாடுகள்

## அட்டவணை. அ

## அறிக்கைப் படிவம்

வைப்புப் பொறுப்புக்களின் நாளாந்தச் சராசரியின் வாராந்த அறிக்கை  
(ரூபா வைப்புப் பொறுப்புக்கள்)

வங்கியின் பெயர்: .....

புதன்கிழமையிலிருந்து (.....) செய்வாய்க்கிழமை (.....) வரையான வாரத்திற்கு

(திகதி)

(திகதி)

பணிப்பாளர்

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

கொழும்பு 01.

கீழே அறிக்கையிடப்பட்ட வைப்புப் பொறுப்புத் தொகைகளின் சராசரித் தொகை மேலே குறித்துரைக்கப்பட்ட வாரத்தின் ஏழு நாட்களிலும் தொழில் முடிவடையும் போது வங்கியின் புத்தகங்களில் காட்டப்பட்ட வைப்பு மீதிகளை அடிப்படையாகக் கொண்டன.

I கேள்வி வைப்புக்கள்	II தவணை வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புக்கள்	III ஏனைய எல்லா வைப்புப் பொறுப்புக்களும் (சிறப்பு வைப்புக்கள், நாணயக் கடிதங்களுக்கு எதிரான இலாபம் முதலியன உட்பட) *1	IV மொத்தம்

**தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகள்**

..... வெள்ளிக்கிழமை தொடங்கும் வாரத்துக்கானது.

1 .....ரூபாவின் .....% ரூபா.....

(மொத்த ரூபா வைப்புப் பொறுப்புக்களின் நாளாந்த சராசரி)

2. வைப்புப் பொறுப்புக்களின் 2 சதவீதத்திற்கும் மேலாக வைத்திருக்கப்படும்.

ஆனால் 4 சதவீதத்தை விஞ்சுவதாக அல்லாத இலங்கை நாணயத்தாள்களும் குத்திகளும் ரூபா.....

3 மத்திய வங்கியில் வைப்பிலிடத் தேவைப்படுத்தப்பட்ட மொத்த ஒதுக்குகள் (1-2) ரூபா.....

மேற்கூறிய கூற்று செம்மையானது எனவும் இவ்வங்கியின் புத்தகங்களுக்கு இணங்கவுள்ளது எனவும் மேலே காட்டப்பட்ட எண்ணிக்கைகள் இந்நோக்கத்திற்கென இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் விதித்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவுள்ளது எனவும் நான்/நாங்கள் இத்தால் சான்றுபடுத்துகின்றேன்/சான்றுபடுத்துகின்றோம்.

திகதி:.....

.....  
அலுவலகபூர்வ ஒப்பம்

\*1. வைப்புச் சான்றிதழ்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தொகையானது செலுத்தப்பட்ட பெறுமதியாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு-(அ) கேள்வி வைப்புக்களாவன அனுமதிக்கப்பட்ட மேலதிகப்பற்றுக்கள் தொடர்பில் நடப்புக் கணக்குகளில் பற்று மீதிகளைக் கழிக்காது அந்நடப்புக் கணக்குகளில் உள்ள மொத்த வரவு மீதிகளாகும்.

(ஆ) தேசிய அபிவிருத்தி வங்கி, டிஎவ்சிசி வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஏனைய நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஊ.சே.நிதியம் என்பனவற்றினால் செய்யப்பட்ட வைப்புக்கள் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளைப் பேணுவதற்காக குறித்துரைக்கப்பட்ட விசிறங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

(இ) அனைத்து தொகைகளும் கிட்டிய ரூபாவில் காட்டப்பட வேண்டும்.

சுற்றறிக்கை எண் 35/01/005/0008/001

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்  
15 ஓகத்து 2003

உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும்

**முற்பணங்கள் மீதான மத்திய வங்கியின் வட்டி வீதம்**

2003 ஓகத்து 15 ஆம் நாளிலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு

- (அ) அரசு மற்றும் அரசு உத்தரவாதப் பிணையங்கள்; அத்துடன்  
(ஆ) வர்த்தக மற்றும் உற்பத்திக் கடன்கள் தொடர்பான வாக்குறுதிச் சான்றிதழ்கள்

ஆசியவற்றினால் பிணை உறுதிவழங்கப்பட்ட மத்திய வங்கியின் முற்பணங்களின் மீது விதிக்கப்படும் வட்டி வீதம் ஆண்டொன்றுக்கு பதினைந்து (15) சதவீதமாக இருக்குமென உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

டி.எஸ். விஜேசிங்க

பணிப்பாளர்

ஏ.எஸ். ஜயவர்தன

ஆளுநர்

சுற்றறிக்கை எண் 35/01/005/0009/001

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

28 ஓகத்து 2003

அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும், முதனிலை வணிகர்களுக்கும்

## காசோலைப் புத்தக வசதிகளை புறக்கீடு செய்தல்

வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்கள் இலங்கை மத்திய வங்கியுடன் பேணிய தீர்ப்பளவுக் கணக்குகளுக்கெதிரான அவற்றின் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய வங்கியின் காசோலைப்புத்தக வசதியானது 2003 செத்தெம்பர் 8ஆம் நாள் நடைமுறைக்கு வரும் அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் ஆரம்பத்துடன் புறக்கீடு செய்யப்படும். அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் தொழிற்பாடுகளை நீண்டகாலத்திற்கு தடங்கலுக்குப்படுத்தும் அல்லது தடங்கலுக்குப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் காணப்படும் வேளையில் "அவசரகால/எதிர்பார" நிகழ்வொன்றினை மத்திய வங்கி பிரகடனப்படுத்தும் வேளையில் மாத்திரம் வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் மத்திய வங்கி காசோலையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

இதுவரை மத்திய வங்கி காசோலைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கொடுப்பனவுகளும் 2003 செத்தெம்பர் 8ஆம் நாளிலிருந்து அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். லங்கா செட்டில் நிறுவனத்தினை நிறுவியதன் பின் ஏற்படையதாக விளங்கும் முறை தொடர்பான விதிகள் வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. வங்கிகளும், முதனிலை வணிகர்களும் அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையில் பங்கேற்கின்றபொழுது அதேநேர மொத்த தீர்ப்பளவு முறை தொடர்பான உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்கி ஒழுக்க வேண்டுவதுடன் அத்தகைய ஒழுங்குவிதிகளில் உள்ளடங்கியுள்ள கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் தொடர்பாக நடைமுறைகளுக்கும் இணங்கி ஒழுக்க வேண்டும்.

இதன்படி வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

- (i) மத்திய வங்கியினால் அவசர/எதிர்பாராத நிகழ்வு என பிரகடனப்படுத்தப்பட்டாலொழிய, 2003 செத்தெம்பர் 8ஆம் நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ எந்த ஒரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் மத்திய வங்கி காசோலைகளைப் பயன்படுத்தக்கூடாது.
- (ii) அவசர/எதிர்பாராத நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படுவதற்கு ஒரு காசோலைப் புத்தகத்தினை வைத்துக் கொண்டு எஞ்சியவை, ஏதுமிருப்பின் அவற்றை அத்தகைய காசோலைப் புத்தகங்களின் பட்டியலுடன் 2003 செத்தெம்பர் 8ஆம் நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு திருப்பி அனுப்பிவிடவும்; அத்துடன்
- (iii) அவர்களது தீர்ப்பளவு தொடர்பான கொடுப்பனவு அறிவுறுத்தல்களை, 2003 ஓகத்து 21ஆம் நாளன்று வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும் வழங்கப்பட்ட லங்கா செட்டில் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கிணங்க வழங்கவும்.

டி.எஸ். விஜேசிங்க

பணிப்பாளர்

சுற்றறிக்கை எண் 35/01/005/0006/002

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

02 செத்தெம்பர் 2003

அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும்

### ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதிக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்

அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் முறை விதிகளில் தரப்பட்டவாறு, அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் சுமுகமான தொழிற்பாடுகளுக்கு வசதியளிக்குமுகமாக, அதேநேர மொத்த தீர்ப்பளவு முறையின் மீது தகைமையுடைய பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியானது, அதன் தற்றுணிபின்படி ஒரு நாளுக்கான திரவ வசதியின்கீழ் நிதியினை வழங்கலாம். சாதாரணமாக குறித்துரைக்கப்பட்ட வணிகரல்லா விலைக்கோருநர்கள் தவிர்ந்த அதேநேர மொத்த தீர்ப்பளவில் உள்ள நேரடிப்பங்குபற்றுநர்கள் ஒரு நாளுக்கான திரவ வசதிக்கு தகைமையுடையவராவர்.

உறுதிப்படுத்தப்பட்ட அரசு பிணையங்களுக்கெதிராக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஒரு நாளுக்கான திரவ வசதியின் ஏற்பாடுகளுடன் தொடர்பான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. இத்தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் 2003 செத்தெம்பர் 5 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன் இவை பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நியாயமான அறிவித்தலுடன் மத்திய வங்கியினால் காலத்திற்குக்காலம் திருத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

1. உறுதிப்படுத்தப்பட்ட அரசு பிணையங்களினால் பிணையிடப்பட்ட ஒரு நாளுக்கான நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல் மூலமாக கட்டணமெதுவுமற்ற முறையில் ஒரு நாளுக்கான திரவவசதியின் கீழ் நிதி வழங்கப்படுகிறது. ஒரு நாளுக்கான திரவவசதிக்கான தகைமையைப் பெறுவதற்கு, அனைத்து தகைமை பெற்ற பங்கேற்கும் நிறுவனங்களும் மத்திய வங்கியுடன் விபரிக்கப்பட்ட படிவமொன்றில் ஒரு நாளுக்கான திரவவசதி உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட வேண்டும்.
2. மத்திய வங்கி, அதன் தற்றுணிபின்படி ஒரு நாளுக்கான திரவவசதிக்காக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இருக்கும் தகைமையுள்ள பிணையத்தின் வகையை தீர்மானிக்கும். தற்பொழுது எழுதப்பட்ட சான்றிதழ் வடிவில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து திறைசேரி உண்டியல்களும், முறிகளும் ஒரு நாளுக்கான திரவவசதிக்கான பிணையாகப் பயன்படுத்துவதற்கு தகைமையுடையனவாகும்.
3. வேலைநாளின் ஆரம்பத்தில் ஒரு நாளுக்கான திரவவசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு, பங்கேற்கும் நிறுவனமொன்று முன்னைய வேலைநாளன்று 1500 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ தொலைபேசி மூலமாக இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவுடன் ஒரு நாளுக்குள்ளான திரவவசதி ஏற்பாடொன்றினைச் செய்யவேண்டியிருக்கும். அத்தகைய ஏற்பாடானது கேட்டுக்கொள்ளப்பட்ட ஒரு நாளுக்கான திரவவசதித் தொகையைக் குறிப்பிட வேண்டும்.
4. இதற்குப் புறம்பாக, பங்கேற்கும் நிறுவனங்கள், பின்வரும் தகவல்களை உள்ளடக்கிய பங்கேற்கும் நிறுவனங்களின் அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்றை தொலைநகல் மூலமாக முன்னைய அலுவலக நாளன்று 1500 மணிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுத் தீர்ப்பளவுப் பிரிவிற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

(அ) கேட்டுக்கொள்ளப்பட்ட ஒரு நாளுக்கான திரவ வசதியின் தொகை

(ஆ) மத்திய வங்கிக்கு பிணையாக வழங்கப்படவுள்ள பிணையங்களின் விபரங்கள், இத்தகவல்கள் திறைசேரி உண்யடி/ முறிகளின் எண்கள், முதிர்ச்சிநாள், முறித்தொடர்கள் நறுக்குவீதம் மற்றும் முகப்புப் பெறுமதி என்பனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

5. இலங்கை மத்திய வங்கியின் பெயரில் கையொப்பமிட அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்களினால் சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட பிணையங்களை ஒரு நாளுக்கான திரவவசதிக்கான பிணையாக பங்கேற்கும் நிறுவனங்கள் முன்னைய வியாபார நாளன்று 1700 மணிக்கோ அல்லது முன்னதாகவோ கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தை தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுப் பிரிவிற்கு கையளித்தல் வேண்டும்.
6. அத்தகைய நோக்கங்களுக்காக மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட அலுவல்சார் விலைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்ட பிணையங்களாக இருக்குமிடத்து அடுத்த வேலை நாளன்று 0800 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ இலங்கை மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பனவுக் கணக்கில் பிணையங்களின் ரூபாப்பெறுமதி வரவு வைக்கப்படும்.
7. அலுவல்சார் விலைகளில் மதிப்பிடப்பட்ட பிணையங்களின் பெறுமதி பங்கேற்கும் நிறுவனங்களினால் கேட்டுக்கொள்ளப்பட்ட ஒரு நாளுக்கான திரவவசதித் தொகையிலும் பார்க்க குறைந்த தொகையாக இருப்பின் அத்தகைய பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கிளைவாசகம் 5 இன் கீழ் பிணையங்களின் பெறுமதித் தொகைக்கு மட்டுமே ஒரு நாளுக்கான திரவவசதி வழங்கப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில், பங்கேற்கும் நிறுவனங்கள் பெற உரித்தான ஒரு நாளுக்கான திரவவசதித் தொகை பற்றி பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுப் பிரிவினால் தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும்.
8. பிணையங்களின் சந்தை விலைகள் சந்தை அபிவிருத்திகளைக் கணக்கிலெடுத்து நடைமுறைச் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் காலத்திற்குக்காலம் மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் அத்தகைய அலுவல்சார் விலைகளின் பட்டியல் பங்கேற்கும் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரிலான தகவல்களுக்காக மத்திய வங்கியின் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்.
9. அலுவல்சார் விலைகள் திருத்தப்படும் சந்தர்ப்பத்தில் பங்கேற்கும் நிறுவனங்களினால் பிணையாக வழங்கப்பட்ட பிணையங்களின் பெறுமதி திருத்தப்பட்ட விலைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய வங்கி மீளமதிப்பீடு செய்யும். அத்தகைய மீளமதிப்பீடுகள் பிணையாக வழங்கப்பட்ட பிணையங்களை குறைநிரப்ப வேண்டிய தேவையை பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தோற்றுவிக்குமாயின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம், பங்கேற்கும் நிறுவனங்களை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட பெறுமதிக்கு சரியாகப் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட பிணையங்களை வழங்குவதன் மூலம் அத்தகைய குறைநிரப்பல்களை மேற்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளும். அத்தகைய சந்தர்ப்பத்தில், பங்கேற்கும் நிறுவனம் அத்தகைய மேலதிக பிணையங்களை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுப் பிரிவிற்கு அதேவேலை நாளன்று 1600 மணிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ உடனடியாக வழங்கவேண்டும். கிளை வாசகத்தில் குறித்துரைக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக மத்திய வங்கியினால் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு பிணையங்களின் மீள்நிரப்பலை வழங்குவதற்கு பங்கேற்கும் நிறுவனங்கள் தவறும் சந்தர்ப்பத்தில், மத்திய வங்கியுடனான பங்கேற்பாளரின் தீர்ப்பனவுக் கணக்கிலிருந்து அடுத்த வேலை நாளன்று அத்தகைய தேவைப்படுத்தப்பட்ட குறைநிரப்புப் பெறுமதியினால் பற்று வைப்பதன் மூலம் ஒரு நாளுக்கான திரவ வசதியின் தொகையைக் குறைப்பதற்கான உரிமையை மத்திய வங்கி கொண்டிருக்கின்றது.
10. ஒரு நாளுக்கான திரவ வசதியாக பங்கேற்கும் நிறுவனங்களினால் பெறப்பட்ட நிதியம் வியாபார நாளன்று தேவைப்படும் திரவத்தன்மையினை ஈடுசெய்யப் போதுமானதாக இல்லாதவிடத்து அத்தகைய பங்கேற்கும் நிறுவனம் மேலதிக ஒரு நாளுக்கான திரவ வசதிக்காக அந்நாளன்று 1030 மணிக்கு முன்னதாக உள்ளாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்திடம் கோரிக்கையொன்றை விடலாம். அத்தகைய கோரிக்கையானது பங்கேற்கும் நிறுவனங்களினால் கோரப்படும் மேலதிக ஒரு நாளுக்கான திரவ வசதியின் தொகையைக் குறிப்பிட வேண்டும். மேலும், பங்கேற்கும் நிறுவனமானது பின்வரும் தகவல்களை கடிதம் மூலம்/ தொகைநகல் மூலம் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தை தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

(அ) கோரிக்கை விடப்பட்ட ஒரு நாளுக்கான திரவ வசதித் தொகை

(ஆ) மத்திய வங்கிக்கு பிணையாக வழங்கப்படவுள்ள பிணையங்களின் விபரங்கள். இத்தகவல்கள் திறைசேரி உண்டியல்/ திறைசேரி முறிகளின் எண்கள், முதிர்ச்சித்திகதி, முறிகளின் தொடர்கள், நறுக்குவீதம் மற்றும் முகப்புப்பெறுமதி என்பனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

பங்கேற்கும் நிறுவனங்களுக்கு மேலதிக ஒரு நாளுக்கான திரவ வசதியினை வழங்க மத்திய வங்கி இணங்குமிடத்து, பங்கேற்கும் நிறுவனங்கள் சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட பிணையங்களை அத்தகைய மேலதிக ஒரு நாளுக்கான திரவ வசதிக்கான பிணையாக, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்தின் திறந்த சந்தை தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுப் பிரிவிற்கு 1100 மணிக்கு கையளித்தல் வேண்டும். இந்நோக்கத்திற்காக மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட அலுவல்சார் விலைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட பிணையாக வழங்கப்பட்ட பிணையங்களின் பெறுமதியானது மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பனவுக்கணக்கில் சரியாகப் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட பிணையங்கள் கிடைக்கப்பெற்ற இரண்டு மணித்தியாலங்களுக்கிடையில் வரவு வைக்கப்படும். கிளை வாசகம் 3இன் நியதிகளின்படி வேலை நாளின் தொடக்கத்தில் பெறப்பட்ட ஒரு நாளுக்கான திரவ வசதிகளுக்குப் புறம்பான அத்தகைய மேலதிக ஒரு நாளுக்கான திரவவசதிகள் ஒவ்வொரு வேலைநாளிலும் ஒரு தடவை மட்டுமே அனுமதிக்கப்படும்.

11. பங்கேற்கும் நிறுவனங்கள் மத்திய வங்கியுடனான அவற்றின் தீர்ப்பனவுக் கணக்கில் ஒரு நாளுக்கான திரவவசதி வடிவில் பெறப்பட்ட நிதியின் வெளிநின்ற முழுத்தொகையினையும் ஈடுசெய்யத்தக்க முழுநிதியும் கிடைக்கத்தக்கதாகவுள்ளமை ஒவ்வொரு நாளின் முடிவீன்போது 1600 மணிக்கு உறுதிப்படுத்த வேண்டியதுடன், அத்தகைய தொகை முழுமையாகக் கிடைக்கத்தக்கதாக இருப்பின் அந்நாளில் ஒரு நாளுக்கான திரவவசதியின் கீழ் பெறப்பட்ட நிதியினை பங்கேற்பாளர்கள் மீளச்செலுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், மத்திய வங்கியினாலும் பங்கேற்கும் நிறுவனத்தினாலும் வைத்திருக்கப்படக்கூடிய பிணையங்கள் அடுத்த வேலை நாளன்று அதே பிணையங்களுக்கெதிரான ஒரு நாளுக்கான திரவ வசதிக்கு தகைமையுடையனவாக இருக்கும்.
12. மேலேயுள்ள கிளை வாசகம் 11 எவ்வாறு இருப்பினும், மத்திய வங்கி அதன் தற்றுணியின்படி அத்தகைய தொகைக்கு பிணையாக வழங்கப்பட்ட மத்திய வங்கிப் பிணையங்களின் மூலம் பங்கேற்பாளருக்கு செய்யப்பட்ட மாற்றல்களுக்கெதிராக மத்திய வங்கிக்கு வேலை நாளின் முடிவில் அத்தகைய தொகையை மீளச்செலுத்துமாறு பங்கேற்கும் நிறுவனத்தைக் கேட்கலாம்.
13. மேலேயுள்ள கிளை வாசகம் 11இல் குறித்துரைக்கப்பட்ட நேரத்தில் ஒரு நாளுக்கான திரவ வசதியின் கீழ் வெளிநிற்கும் பங்கேற்கும் நிறுவனத்தின் கடப்பாடுகளை முழுமையாக ஈடுசெய்ய அதன் தீர்ப்பனவுக்கணக்கில் அது போதுமான நிதியைக் கொண்டிருக்கவில்லையாயின் அவ்வாறு வெளிநிற்கின்ற முழுத்தொகையும் செலுத்தத் தவறியதாகக் கருதப்படும்.
14. அவ்வாறு செலுத்தத் தவறுகின்ற முதலாவது சந்தர்ப்பத்தில், மத்திய வங்கியினால் காலத்திற்குக்காலம் அறிவிக்கப்படும் வங்கி வீதத்திற்கு சமமான வீதத்தில் பங்கேற்கும் நிறுவனத்தின் மீது செலுத்தத் தவறிய வட்டி வீதம் விதிக்கப்படுவதுடன் அதனைத் தொடர்ந்துவரும் செலுத்தத்தவறும் சந்தர்ப்பங்களில் அத்தகைய செலுத்தத்தவறும் வட்டி வீதம் 100 சதவீத அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரிக்கப்படும். அத்தகைய செலுத்தத்தவறும் சந்தர்ப்பங்கள் ஒரு மாதத்தில் ஒரு தடவைக்கும் கூடுதலாக இருக்குமிடத்து ஒரு நாளுக்கான திரவ வசதிக்காக வழங்கப்பட்ட பிணையங்களை பிடித்துவைத்திருக்கும் உரிமையினைப் மத்திய வங்கி கொண்டிருப்பதுடன், இக்கிளைவாசகத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு செலுத்தத்தவறிய வட்டியின் மீது கட்டணம் விதிப்பதற்கான உரிமைக்குப் புறம்பாக, மத்திய வங்கி பொருத்தமான முறையில் இவற்றைக் கையாளும். மீண்டும் மீண்டும் செலுத்தத்தவறும் சந்தர்ப்பங்களில், மத்திய வங்கி பங்கேற்கும் நிறுவனத்திற்கான ஒரு நாளுக்கான திரவ வசதியின் கிடைப்பனவினைப் மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் ஒரு காலப்பகுதிக்கு புறக்கீடு செய்து கொள்ளலாம்.
15. கிளை வாசகம் 11 எவ்வாறாயிருப்பினும், பங்கேற்கும் நிறுவனம் ஒரு நாளுக்கான திரவ வசதியின் கீழ் கடன்பட்ட நிதியினை பகுதியாக அல்லது முழுமையாக செலுத்துவதற்கும், வேலைநாளின் முடிவில் பிணையாக வழங்கப்பட்ட தொடர்பான பிணையங்களை பெற்றுக்கொள்வதற்கும் விரும்புமிடத்து அது 1500 மணிக்கோ



அல்லது அதற்கு முன்னதாகவோ அத்தகைய கோரிக்கை பற்றி உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் வேண்டும். அதன் பின்னர், பங்கேற்கும் நிறுவனம் வெளிநிற்கும் ஒரு நாளுக்கான திரவவசதித் தொகையை முழுமையாக அல்லது பகுதியாகவோ உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்துடன் உடன்பாடு காணப்பட்ட விதத்தில் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினூடாக 1530 மணிக்கோ அல்லது அதற்கு முன்போ செலுத்துவதன் மூலம் மீளச்செலுத்த முடியும். வெளிநிற்கும் ஒரு நாளுக்கான திரவ வசதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீளச்செலுத்தப்பட்டதும், அவ்வாறு இவ்வசதி மீளச்செலுத்தப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் பங்கேற்கும் நிறுவனம் அதன் பெயரில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட தொடர்பான பிணையங்களை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தீர்ப்பனவுப் பிரிவிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

16. சிளைவாசகம் 11, எவ்வாறிருப்பினும், நாளுக்கான திரவவசதியின் கீழ் கடன்பட்ட நிதியத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீளச்செலுத்துவதற்கும் வேலைநாளன்று பிணையாக வழங்கப்பட்ட தொடர்பான பிணையங்களை பெற்றுக்கொள்வதற்கும் பங்கேற்கும் நிறுவனம் விரும்புமாயின் அது அத்தகைய வேண்டுகோளை தொலைபேசி மூலமாக உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்திற்கு அறிவித்தல் வேண்டும். அதன் பின்னர் பங்கேற்கும் நிறுவனம் வெளிநிற்கும் ஒரு நாளுக்கான திரவவசதித் தொகையை முழுமையாக அல்லது பகுதியாகவோ உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்துடன் உடன்பாடு காணப்பட்ட விதத்தில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையினூடாக மத்திய வங்கியின் பெயரில் கொடுப்பனவினைச் செய்தல் வேண்டும். வெளிநிற்கும் ஒரு நாளுக்கான திரவவசதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீளச்செலுத்தப்பட்டதும், இவ்வாறு இவ்வசதி மீளச்செலுத்தப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் பங்கேற்கும் நிறுவனம் அதன் பெயரில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட தொடர்பான பிணையங்களை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பிரிவிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். வேலை நாளன்று அத்தகைய எடுப்பனவுகள் ஒவ்வொரு வேலை நாளன்றும் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.
17. பங்கேற்கும் நிறுவனம் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாக இருக்குமிடத்து, அத்தகைய பங்கேற்கும் நிறுவனம் சிளை வாசகம் 11 இன் நியதிகளில் ஒரு நாளுக்கான திரவ வசதியின் மீள்கொடுப்பனவிற்குப் போதுமான தொகைக்குப் புறம்பாக, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயச்சட்ட விதியின் 93 ஆம் பிரிவின் நியதிகளில் விதிக்கப்பட்ட நியதி ஒதுக்கு தேவைப்பாட்டினை ஈடுசெய்யும் விதத்தில் அதன் தீர்ப்பனவுக்கணக்கில் போதுமான நிதியத்தில் பேணவேண்டும். நாணயச்சட்ட விதிக்கும் இணங்க அத்தகைய மீள்கொடுப்பனவிற்கெனவுள்ள நிதியமானது நியதி ஒதுக்கு தேவைப்பாட்டினைக் கணக்கும்பொழுது கணக்கிலெடுக்கப்பட மாட்டாது என்பதுடன் நியதி ஒதுக்கு தேவைப்பாட்டினைக் கணக்கும் நோக்கத்திற்கான அதன் தீர்ப்பனவுக்கணக்கில் நிலுவையானது அத்தகைய மீள்கொடுப்பனவிற்கான தொகையை எதிரீடு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும்.
18. பங்கேற்கும் நிறுவனங்கள் பிணையங்களைப் பதிலீடு செய்வதற்கு உரித்துடையனவாகா.

டி.எஸ். விஜேசிங்க

பணிப்பாளர்

சுற்றறிக்கை எண் 35/01/005/0006/003

உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களம்

03 செத்தெம்பர் 2003

அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும், முதனிலை வணிகர்களுக்கும்

### இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் மீதான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையின் நடைமுறைப்படுத்தலின் காரணமாக, 2002 நவம்பர் 21ஆம் நாள் மற்றும் 2003 பெப்புருவரி 27ஆம் நாளிடப்பட்டு திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மீது மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தொழிற்பாட்டு நடைமுறைகளும் வழிகாட்டல்களும் 2003 செத்தெம்பர் 8ஆம் நாள் இரத்துச் செய்யப்படுவதுடன், இச்சுற்றறிக்கையில் காணப்படும் திருத்தப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் 2003 செத்தெம்பர் 8ஆம் நாளிலிருந்து தொழிற்பாட்டிற்கு வரும்.

வட்டிவீத வீச்சொன்றிற்குள் வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதங்களில் உறுதியான தன்மையினைப் பேணும் பொருட்டு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனும் இதனகத்துப் பின்னர் பங்கேற்கும் நிறுவனங்கள் என அழைக்கப்படும் அரசு பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்களுடனும், இலங்கை மத்திய வங்கியானது திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொள்ளும். மத்திய வங்கியினால் பிரகடனம் செய்யப்பட்ட மீள்கொள்வனவு வீதம் (குறைந்த அளவு), நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் (உயர்ந்த அளவு) என்பனவற்றின் நியதிகளில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட வட்டிவீத வீச்சு தேவையானவிடத்து, மாதாந்த இடைவெளியில் அறிவிக்கப்படும், திருத்தம் செய்யப்படும், மாற்றம் செய்யப்படும்.

நாளாந்த சந்தைத் திரவத்தன்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடொன்றின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் சந்தைத் தொழிற்பாட்டுக்குமுன்னாலு சந்தையிலிருந்து திரவத்தன்மையினை ஈர்த்துக்கொள்ள வேண்டுமா அல்லது சந்தைக்குள் திரவத்தன்மையினைப் புகுத்தவேண்டுமா என்பதனையும், தொகையையும் எந்த வகைக் கொடுக்கல்வாங்கல்கள் வகையின் கீழ் திரவத்தன்மை ஈர்க்கப்பட அல்லது உட்புகுத்தப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும். இலங்கை மத்திய வங்கி உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை மற்றும் ரொயிட்டர் திரை அல்லது காத்திரமான ஏனைய தொடர்புட்டல் முறையொன்றினூடாக அதன் தீர்மானத்தினைச் சந்தைக்கு அறிவிக்கும். திறந்த சந்தைத் தொழிற்பாட்டினை நடத்துவதற்கு ஏலமிடும் முறை பயன்படுத்தப்படும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் உடனடிக் கொள்வனவுகள் மற்றும் உடனடி விற்பனைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும். ஏலங்களில் அவற்றின் திரவத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யத்தவறுகின்ற பங்கேற்கும் நிறுவனங்களுக்கான துணைநில் வசதிகளாக ஓரிரு அடிப்படையில் மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வசதிகள் தற்போது காணப்படும் முறையே மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதங்களில் கிடைக்கத்தக்கதாக இருக்கும். இக்கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள பிணை திறைசேரி உண்டியல்களாகவும், திறைசேரி முறிகளாகவுமிருக்கும்.

இத்தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களின் பகுதிகள் ஏ.பீ மற்றும் சி இன் நியதிகளின்படி பங்கேற்கும் நிறுவனத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களும் அத்தகைய பங்கேற்கும் நிறுவனத்திற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபைக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டனவாகும். இத்தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் பயன்படுத்தப்பட்ட நியதிகள் முதன்மை மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையில் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றின் அதே கருத்துக்களையே கொண்டிருக்கும்.

பங்கேற்கும் நிறுவனங்களுக்கான முன்னறிவித்தலுடன் இத்தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களின் எந்த ஒரு நியதியையும் அத்துடன்/ அல்லது நிபந்தனைகளையும் அல்லது அவற்றின் ஒரு பகுதியினை மாற்ற, திருத்த அல்லது வேறுபடுத்துவதற்கான உரிமையை மத்திய வங்கி கொண்டிருக்கும்.

**அ. மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்**

1. மறுஅறிவித்தல் வரை, மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களுக்கான காலம் ஒரு நாளாக இருக்கும் (ஒரிரவு).
2. திறந்த சந்தைத் தொழிற்பாட்டுக்குமுன்னால்து, பணச்சந்தையிலுள்ள நாளாந்த திரவத்தன்மையினை மதிப்பீடு செய்த பின்னர் மின்னியல் அத்துடன் அல்லது றொயிட்டர் திரை அறிவித்தல் மூலமாக 1030 மணியளவில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து விலைக்கோரல்களைக் கோரும். வழங்குவதற்கான தொகையையும் இது அறிவிக்கும்.
3. மீள்கொள்வனவு வசதியின் கீழ் முதலீடு செய்யவிரும்பும் பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வர்த்தக பீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை அதேநாளன்று 1100 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குகின்ற தொகையினையும் வட்டி வீதத்தினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
4. விலைக்கோரல்கள் இந்நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உடனடி விலைக்கோரல் முறையில் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தொலைபேசி மூலமான அல்லது தொலைநகல் மூலமான விலைக்கோரல்கள் பரிசீலனைக்கெடுக்கப்படும். தொலைபேசி மூலம் சமர்ப்பிக்கப்படும் விலைக்கோரல்கள் 15 நிமிடத்திற்குள் தொலைநகல் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனமொன்று ஒவ்வொரு கேள்விப்பத்திரத்திற்கு ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களைச் சமர்ப்பிக்க முடியும். விலைக்கோரலுக்கான ஆகக்குறைந்த தொகை ஒரு மில்லியனாக இருப்பதுடன் விலைக்கோரல் ஒரு மில்லியன் ரூபாவின் பெருக்கில் இருத்தல் வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதத்தில் அல்லது அதற்கு கூடுதலான வீதத்திலான எந்த ஒரு விலைக்கோரலும் நிராகரிக்கப்படும்.
6. ஏலத்தின் பெறுபேறுகள் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது றொயிட்டர் திரையினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தத்தொகை மற்றும் நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதம் என்பனவற்றுடன் 1130 மணிக்கு அறிவிக்கப்படும்.-
7. வெற்றி பெற்ற விலைக்கோருநர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் விலைக்கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பற்றியும் அவர்களது பங்கீடு பற்றியும் மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக 1130 மணிக்கு அறிவிக்கப்படும். பங்கீடு, வெற்றி பெற்ற விலைக்கோருநர்களால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
8. இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தொலைநகல் மூலம் உறுதிப்படுத்தலை அனுப்பும். உறுதிப்படுத்தல் இணைப்பு 1 இல் உள்ள படிவத்தினை பெரும்பாலும் ஒத்திருக்கும். அத்தகைய உறுதிப்படுத்தலில் பிழை அல்லது தவறு ஏதும் இருக்குமாயின் அத்தகைய பிழை அல்லது தவறு பற்றி பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்திற்கு உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டு அரைமணித்தியாலத்திற்கிடையில் தொலைநகலை அனுப்புதல் வேண்டும். குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய அறிவித்தல் எதுவும் வராவிட்டால் அத்தகைய உறுதிப்படுத்தல் சரியானது/ துல்லியமானது எனக்கொள்ளப்படும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனங்கள் தொலைநகல் எண் மற்றும் ஏனைய தேவையான தகவல்களை எழுத்தில் வழங்க வேண்டும்.
9. பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் விற்பனைப் பெறுமதிக்கான கொடுப்பனவை பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் பெயரில் அதேநேர தீர்ப்பனவு முறையின் ஊடாக அதேநாளன்று 1400 மணிக்கு பிந்தாமல் செலுத்தல் வேண்டும்.

10. முதிர்ச்சி நாளன்று (மீள்கொள்வனவு நாள்) 1000 மணிக்கு மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பளவுக்கணக்கில் மீள்கொள்வனவுப் பெறுமதியானது (மீள்கொள்வனவு விலை) மத்திய வங்கியினால் வரவை வைக்கப்படும்.
11. மேலே கிளைவாசகம் 9 இல் குறித்துரைக்கப்பட்டவாறு பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் விற்பனைப் பெறுமதி முழுவதனையும் பற்று வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனங்கள் கணக்கில் போதுமான நிதி இல்லாதவிடத்து இவ்வழிகாட்டல்களின் நியதிகளுக்கிணங்க கணிக்கப்பட்டவாறு விற்பனைப் பெறுமதிக்கும் மீள்கொள்வனவுப் பெறுமதிக்குமிடையில் வேறுபடும் தொகைக்குச் சமமான தொகையொன்றினை மத்திய வங்கிக்கு நட்டாடாக வழங்குவதற்கு பங்கேற்கும் நிறுவனங்கள் பொறுப்புடையனவாகும்.
12. பொறுப்பேற்கப்பட்ட பிணையங்கள் பங்கேற்கும் நிறுவனங்களிடம் வழங்கப்படமாட்டாதெனினும் அவை பங்கேற்கும் நிறுவனங்களின் சார்பாக மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைத்திருக்கப்படும்.
13. வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட தொகையை விஞ்சியதாக ஒரே வீதத்தில் விலைக்கோரல்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் திறைசேரி உண்டியல்/முறிகளின் கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகை விகிதசம அடிப்படையில் அத்தகைய விலைக்கோருநர்களுக்கிடையே ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி, வெட்டு வீதத்தில் விலைக்குறிப்பீடுகள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
14. தேவைப்படுமிடத்து இலங்கை மத்திய வங்கி அதே நாளில் மேலதிக ஏலங்களையும் நடத்துவதற்கான உரிமையும் கொண்டிருக்கிறது.

#### ஆ. நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்

1. மறுஅறிவித்தல் வரை, மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களுக்கான காலம் ஒரு நாளாக இருக்கும் (ஒரிரவு).
2. திறந்த சந்தைத் தொழிற்பாட்டுக்குமுன்னால்து, பணச்சந்தையிலுள்ள நாளாந்த திரவத்தன்மையினை மதிப்பீடு செய்த பின்னர் உடனடி மின்னியல் முறை அத்துடன் அல்லது ரொயிட்டர் திசை அறிவித்தல் மூலமாக அல்லது வேறு ஏதேனும் காத்திரமான தொடர்புடல் முறையினூடாக 0930 மணியளவில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து விலைக்கோரல்களைக் கோரும். வழங்குவதற்கான தொகையையும் இது அறிவிக்கும்.
3. இவ்வசதியின் கீழ் கடன்பெற விரும்பும் பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வணிகப்பீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை அதே நாளன்று 1000 மணிக்கோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குகின்ற தொகையினையும் வட்டி வீதத்தினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
4. விலைக்கோரல்கள் இந்நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உடனடி விலைக்கோரல் முறையில் பழுது ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தொலைபேசி மூலமான அல்லது தொலைநகல் மூலமான விலைக்கோரல்கள் பரிசீலனைக்கெடுக்கப்படும். தொலைபேசி மூலம் சமர்ப்பிக்கப்படும் விலைக்கோரல்கள் 15 நிமிடத்திற்குள் தொலைநகல் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனமொன்று ஒவ்வொரு கேள்விப்பத்திரத்திற்கும் ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களைச் சமர்ப்பிக்க முடியும். விலைக்கோரலுக்கான ஆகக்குறைந்த தொகை ஒரு மில்லியனாக இருப்பதுடன் விலைக்கோரல் ஒரு மில்லியன் ரூபாவின் பெருக்கில் இருத்தல் வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதத்தில் அல்லது அதற்கு கூடுதலான வீதத்திலான எந்த ஒரு விலைக்கோரலும் நிராகரிக்கப்படும்.
6. ஏலத்தின் பெறுபேறுகள் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது ரொயிட்டர் திரையினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தத் தொகை மற்றும் நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதம் என்பனவற்றுடன் 1030 மணிக்கும் அறிவிக்கப்படும்.
7. வெற்றி பெற்ற பங்கேற்கும் நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் அவர்களின் விலைக்கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை பற்றியும் அவர்களுக்கான பங்கீடு பற்றியும் மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக 1030 மணிக்கு

அறிவிக்கப்படும். பங்கீடு வெற்றி பெற்ற விலைக்கோருநர்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

8. மேலேயுள்ள சிளை வாசகம் 6 இல் குறிப்பிடப்பட்டவாறு, பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற மத்திய வங்கியின் முடிவினை உடனடுத்து நேர்மாற்று மீள்கொள்வனவிற்கெதிராக, வெற்றிபெற்ற பங்கேற்கும் நிறுவனங்கள் தொடர்பான திறைசேரி உண்டியல்கள் அத்துடன் அல்லது திறைசேரி முறிகளின் மீது தேவையான புறக்குறிப்பீடுகளை இட்டு இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்திற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதே நாளன்று 1130 மணிக்குப் பிந்தாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
9. மேலேயுள்ள சிளை வாசகம் 8இல் குறிப்பிடப்பட்டவாறு சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகளை மத்திய வங்கி பெற்றுக்கொண்டதும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களின் உறுதிப்படுத்தலை பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தொலைநகல் மூலம் அனுப்பும். உறுதிப்படுத்தலானது இணைப்பு II இல் உள்ள படிவத்தினை பெரும்பாலும் ஒத்திருக்கும். அத்தகைய உறுதிப்படுத்தலில் பிழை அல்லது தவறு ஏதும் இருக்குமாயின் அத்தகைய பிழை அல்லது தவறு பற்றி பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்திற்கு உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டு அரை மணித்தியாலத்திற்குள் தொலைநகல் மூலம் அறிவித்தல் வேண்டும். குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய அறிவித்தல் எதுவும் வராவிட்டால் அத்தகைய உறுதிப்படுத்தல் சரியானது/ துல்லியமானது எனக்கருதப்படும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தலை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனங்கள் தமது தொலைநகல் எண்களையும் மற்றும் ஏனைய தேவையான தகவல்களையும் வழங்குதல் வேண்டும்.
10. சரியாகப் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளை மத்திய வங்கி பெற்ற இரண்டு மணித்தியாலங்களுக்கிடையில் திறைசேரி உண்டியல்/ முறிகளின் கொள்வனவுப் பெறுமதியானது (கொள்வனவு விலை) மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனத்தின் தீர்ப்பனவுக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
11. மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளின் கொள்வனவு விலை அத்தகைய பிணையங்களின் சந்தைப் பெறுமதியாக இருப்பதுடன் இது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட இலாபமொன்றினால் சீராக்கப்பட்ட தொடர்பான நடைமுறை முதலாந்தரச்சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில், அதன்/ அவற்றின் முதிர்ச்சிக்கு இன்னமும் உள்ள நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிணைகளைக் கழிவு செய்வதன் மூலம் கணிக்கப்படுகின்றது.
12. மேலே குறிப்பிடப்பட்ட உறுதிப்படுத்தலில் குறிக்கப்பட்ட மீளவிற்கும் நாளன்று (மீள்கொள்வனவுத்திகதி) பங்கேற்கும் நிறுவனமானது மீளவிற்கும் பெறுமதிக்கான (மீள்கொள்வனவு விலை) கொடுப்பனவினை அதே நாளன்று 1200 மணிக்கு முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் பெயரில் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினூடாக மேற்கொள்ளல் வேண்டும். மீளவிற்கும் பெறுமதியானது கொள்வனவு விலையினையும் பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் கணிக்கப்படவுள்ள வட்டிக்கூறினையும் சேர்த்த பெறுமதியினைக் கொண்டதாகும்.
13. சிளை வாசகம் 12 இல் குறித்துரைக்கப்பட்டவாறு இலங்கை மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் மீள்கொள்வன விலைக்கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டதும் இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியல்கள்/ முறிகளை பங்கேற்கும் நிறுவனங்களின் பெயரில் புறக்குறிப்பீடு செய்யும்.
14. எந்த ஒரு நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களுக்குமான மீள்கொள்வனவு நாள் வங்கி விடுமுறையாக இருக்குமிடத்து, அத்தகைய நாளன்று வரும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைக்கான எந்த ஒரு சாராரின் கடப்பாடும் உடனடுத்துவரும் வேலைநாளன்று அச்சாராரினால் மேற்கொள்ளப்படும்.
15. வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் கூடுதலாக, ஒரே வீதத்தில், விலைக்கோரல்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் சிடைக்கத்தக்கதாகவுள்ளதொகை "விகிதசம" அடிப்படையில் அத்தகைய விலைக்கோருநர்களிடையே ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி, வெட்டு வீதத்தில் விலைக்குறிப்பீடுகள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்படும்.
16. தேவைப்படுமிடத்து இலங்கை மத்திய வங்கி அதே நாளில் மேலதிக ஏலங்களை நடத்துவதற்கான உரிமையையும் கொண்டிருக்கிறது.

**இ. துணைநில் வசதி****(அ) மீள்கொள்வனவு வசதி**

1. மீள்கொள்வனவு ஓரிரு அடிப்படையில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்.
2. துணைநில் வசதியின் கீழ் மீள்கொள்வனவு வசதியைப் பயன்படுத்த விரும்புகின்ற பங்கேற்கும் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படுகின்ற தொகை உட்பட இவ்வணிகம் தொடர்பான விபரங்கள் பற்றி தொலைபேசி மூலமாக அல்லது தொலைநகல் மூலமாக உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவிற்கு அறிவிக்குமாறும் அத்துடன் இவ்வணிகம் தொடர்பாக 30 நிமிடங்களுக்குள், ஆனால் அதே நாளன்று 1330 மணிக்குப் பிந்தாமல் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவிற்கு எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
3. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம் திறைசேரி உண்டியல்களின் ஒதுக்கீடு பற்றியும் தொடர்பான திறைசேரி உண்டியல்களின் விற்பனைப் பெறுமதி (கொள்வனவு விலை) பற்றியதுமான விபரங்களைத் தெரிவிக்கும் உறுதிப்பாட்டினை பங்கேற்கும் நிறுவனத்திற்கு தெலைநகல் மூலம் அனுப்பும். உறுதிப்படுத்தல் இணைப்பு 1 இன் படிவத்தினைப் பெரும்பாலும் ஒத்திருக்கும். அத்தகைய உறுதிப்படுத்தலில் பிழை அல்லது தவறு ஏதும் இருக்குமாயின் அத்தகைய பிழை அல்லது தவறு பற்றி பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்திற்கு உறுதிப்படுத்தல் வழங்கப்பட்ட அரைமணி நேரத்திற்கிடையில் தொலைநகலை அனுப்புதல் வேண்டும். குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய அறிவித்தல் எதுவும் வராவிட்டால் அத்தகைய உறுதிப்படுத்தல் சரியானது/ துல்லியமானது எனக்கொள்ளப்படும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தலை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனங்கள் தமது தொலைநகல் எண்களையும் மற்றைய ஏனைய தேவையான தகவல்களையும் வழங்குதல் வேண்டும்.
4. தொடர்பான பங்கேற்கும் நிறுவனம் பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் விற்பனைப் பெறுமதிக்கான (கொள்வனவு விலை) கொடுப்பனவினை அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினூடாக இலங்கை மத்திய வங்கியின் பெயரிட்டு, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்திலிருந்து உறுதிப்படுத்தல் கிடைத்த அரைமணி நேரத்திற்கிடையில், ஆனால் 1530 மணிக்கு முன் செலுத்திவிடல் வேண்டும்.
5. மீள்கொள்வனவின் கீழ் திறைசேரி உண்டியல்/கள் மற்றும் திறைசேரிமுறி/கள் என்பனவற்றின் விற்பனைப் பெறுமதியானது தொடர்பான மீள்கொள்வனவு வீதத்தில் மீள்கொள்வனவுக் காலப்பகுதிக்கு தொடர்பான திறைசேரி உண்டியல்/கள் மற்றும் திறைசேரிமுறி/களைக் கழிவு செய்வதன் மூலம் கணிக்கப்படும்.
6. கொள்வனவு விலையையும் மீள்கொள்வனவின் வட்டிக்கூறையும் உள்ளடக்கியிருக்கும் மீளவாங்கும் பெறுமதியானது (மீள்கொள்வனவு விலை) முதிர்ச்சி நாளன்று (மீள்கொள்வனவுத்திகதி) மத்திய வங்கியுடனான பங்கேற்கும் நிறுவனத்தின் தீர்ப்பனவுக்கணக்கில் 1000 மணிக்கு வரவு வைக்கப்படும்.
7. பொறுப்பேற்கப்பட்ட திறைசேரி உண்டியல்/கள் அல்லது திறைசேரிமுறி/கள் பங்கேற்கும் நிறுவனங்களிடம் வழங்கப்படமாட்டாதெனினும் அவை பங்கேற்கும் நிறுவனங்களின் சார்பாக மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைத்திருக்கப்படும்.

**(ஆ). நேர்மாற்று மீள்கொள்வனவு வசதி**

1. நேர்மாற்று மீள்கொள்வனவு ஓரிரு அடிப்படையில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்.
2. நேர்மாற்று மீள்கொள்வனவின் கீழ், இலங்கை மத்திய வங்கி உடன்பாடு காணப்பட்ட திகதியன்று உடன்பாடு காணப்பட்ட விலையொன்றில் (மீள்கொள்வனவு விலை) மீள்விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையொன்றுடன் கழிவு செய்யப்பட்ட விலையில் (கொள்வனவு விலை) திறைசேரி உண்டியல்/கள் மற்றும் திறைசேரிமுறி/களை கொள்வனவு செய்யும்.
3. நேர்மாற்று மீள்கொள்வனவு வசதியைப் பயன்படுத்த விரும்புகின்ற பங்கேற்கும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்ட தொகை உட்பட இப்பணிகள் தொடர்பான விபரங்கள் பற்றி தொலைபேசி மூலமாக அல்லது தொலைநகல் மூலமாக உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தின் திறந்த சந்தைத்

தொழிற்பாடுகள் பிரிவிற்கு அறிவிக்குமாறும் அத்துடன் இவ்வணிகம் நிகழ்வுற்ற 30 நிமிடங்களுக்குள், ஆனால் அதே நாளன்று 1330 மணிக்குப் பிந்தாமல் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுப் பிரிவிற்கு எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

4. வணிக நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட்டமையை உடனடுத்து ஆனால் அதே நாளன்று 1330 மணிக்குப் பிந்தாமல், நேர்மாற்று மீள்கொள்வனவிற்காகக் கேட்டுக்கொள்ளப்பட்ட தொடர்பான திறைசேரி உண்டியல்/கள் மற்றும் திறைசேரிமுறி/களை மத்திய வங்கியின் பெயரில் சரியாகப் புறக்குறிப்பீடு செய்து கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தில் திறந்த சந்தைத் தொழிற்பாட்டு தீர்ப்பனவுப் பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
5. மேலேயுள்ள கிளை வாசகம் 4 இல் குறிப்பிடப்பட்டவாறு, சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகள் மத்திய வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்டதும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம் தொலைநகல் மூலம் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தலை அனுப்பும். உறுதிப்படுத்தலானது இணைப்பு II இல் உள்ள படிவத்தினைப் பெரும்பாலும் ஒத்ததாக இருக்கும். அத்தகைய உறுதிப்படுத்தலில் பிழை அல்லது தவறு ஏதும் இருக்குமாயின் அத்தகைய பிழை அல்லது தவறு பற்றி பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கிக்கு தொலைநகல் ஒன்றை அனுப்புவதன் மூலம் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத்திணைக்களத்திற்கு உறுதிப்படுத்தல் வழங்கப்பட்ட அரைமணி நேரத்திற்குள் அறிவித்தல் வேண்டும். குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய அறிவித்தல் எதுவும் வரவிட்டால் அத்தகைய உறுதிப்படுத்தல் சரியானது/ துல்லியமானது எனக்கருதப்படும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தல் வழங்குவதற்கு ஏதுவாக மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனங்கள் தமது தொலைநகல் எண்களையும் மற்றும் ஏனைய தேவையான தகவல்களையும் எழுத்து மூலம் வழங்குதல் வேண்டும்.
6. சரியாகப் புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளை மத்திய வங்கி பெற்றுக்கொண்ட இரண்டு மணித்தியாலங்களுக்கிடையில் திறைசேரி உண்டியல்/ முறிகளின் கொள்வனவுப் பெறுமதியானது (கொள்வனவு விலை) மத்திய வங்கியுடனான பங்கேற்பு நிறுவனத்தின் தீர்ப்பனவுக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
7. மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்/ முறிகளின் கொள்வனவு விலை அத்தகைய பிணையங்களின் சந்தைப் பெறுமதியாக இருப்பதுடன், இது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட இலாபமொன்றினால் சீராக்கப்பட்ட தொடர்பான நடைமுறை முதலாந்தரசந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில், அதன் அவற்றின் முதிர்ச்சிக்கும் இன்னமும் உள்ள நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிணைகளைக் கழிவு செய்வதன் மூலம் கணிக்கப்படுகின்றது.
8. மேலே குறிப்பிடப்பட்ட உறுதிப்படுத்தலில் குறிக்கப்பட்ட மீளவிற்கும் நாளன்று (மீள்கொள்வனவுத் திகதி) பங்கேற்கும் நிறுவனமானது மீளவிற்கும் பெறுமதிக்கான (மீள்கொள்வனவு விலை) கொடுப்பனவின் அதே நாளன்று 1200 மணிக்கு முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் பெயரில் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினூடாக மேற்கொள்ளல் வேண்டும். மீளவிற்கும் பெறுமதியானது கொள்வனவு விலையினையும் பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் கணிக்கப்படவுள்ள வட்டிக்கூறினையும் சேர்த்த பெறுமதியினைக் கொண்டதாகும்.
9. கிளை வாசகம் 8 இல் குறிப்பிடப்பட்டவாறு இலங்கை மத்திய வங்கிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் மீளவிற்பனைப் பெறுமதி முழுமையாகத் தீர்ப்பனவு செய்யப்பட்டதும் இலங்கை மத்திய வங்கி பங்கேற்கும் நிறுவனத்தின் பெயரில் திறைசேரி உண்டியல்/ முறிகளை புறக்குறிப்பீடு செய்யும்.
10. எந்த ஒரு நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களுக்கான மீளவிற்பனை நாள் வங்கி விடுமுறையாக இருப்பின் அத்தகைய நாளன்று வரும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைக்கான எந்த ஒரு சாராரினதும் கடப்பாடும் அதனை உடனடுத்துவரும் வேலை நாளன்று அச்சாராரினால் மேற்கொள்ளப்படும்.

#### ஈ. திறைசேரி உண்டியல் அல்லது திறைசேரி முறிகளின் உடனடி விற்பனை

1. இலங்கை மத்திய வங்கி அவசியமானவேளையில், அது விற்பனை செய்ய எண்ணியுள்ள திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் தொகை, விற்பனை செய்யப்படவுள்ள பிணையங்களின் விபரங்கள் மற்றும்

பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்தான விலைக்கோரல்கள் (விலைக்குறிப்பீடு) என்பனவற்றை உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது ரொயிட்டர் திரையில் அறிவிக்கும். விலைக்கோரல்கள், ஏலமிடும் நாளன்று 1300 மணிக்கும் 1400 மணிக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

2. மத்திய வங்கியிடமிருந்து எந்த திறைசேரி உண்டியலையும்/ முறியையும் கொள்வனவு செய்ய விரும்பும் பங்கேற்கும் நிறுவனமொன்று கொள்வனவு செய்யப்படவுள்ள திறைசேரி உண்டியல்/ முறி/ களின் முகப்புப் பெறுமதி திறைசேரி உண்டியல்/ முறி/ களின் தேவைப்படும் முதிர்ச்சிக்காலம் மற்றும் வட்டி வீதம் (விளைவு வீதம்) மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை என்பனவற்றை உள்ளடக்கிய ஆகக்கூடியது மூன்று விலைக்கோரல்களை 1400 மணிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ மின்னியல் விலைக்குறிப்பீட்டு முறையினூடாக உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவிற்கு சமர்ப்பிக்கலாம். மின்னியல் விலைக்கோரல் முறை பழுதடையும் சந்தர்ப்பத்தில் மட்டும் விலைக்கோரலை தொலைபேசி அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கலாம். தொலைபேசி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட விலைக்கோரல்கள் 15 நிமிடங்களுக்குள், ஆனால் 1400 மணிக்குப் பிந்தாமல் எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த ஒரு சூழ்நிலையிலும் விலைக்கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
3. ஆகக்குறைந்த விலைக்கோரல் தொகை ஒரு மில்லியன் ரூபாவையும் விலைக்கோரல்கள் மில்லியனின் பெருக்குத் தொகையாவும் இருத்தல் வேண்டும்.
4. ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைக்கோரல்களுக்குரிய பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் பற்றியும் பிணையங்களின் தொடர்பான விற்பனை விலை பற்றியும் அதே நாளன்று 1430 மணியளவில் தொலைநகல் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாக அறிவிக்கப்படும். தீர்ப்பனவுகள் அடுத்த வேலை நாளில் மேற்கொள்ளப்படும்.
5. தொடர்பான பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட விடயத்தைப் பொறுத்து, திறைசேரி உண்டியல்கள் அல்லது திறைசேரி முறிகளின் வீதம் அல்லது விலை அல்லது விற்பனை விலை கணிக்கப்பட்ட கழிவு செய்யப்பட்ட பெறுமதியினை வெற்றிபெற்ற விலைக்கோருநர்கள், அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினூடாக மத்திய வங்கியின் பெயரில் கொடுப்பனவு செய்ய வேண்டும்.
6. பங்கேற்கும் நிறுவனமொன்றின் விலைக்கோரலை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்வதன் மூலம் அது பங்கேற்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் கொடுக்கல்வாங்கல்களை (பங்கேற்கும் நிறுவனங்களின் கொள்வனவு) கௌரவிக்கத்தவறும் பங்கேற்கும் நிறுவனங்கள் முதிர்ச்சிக்கு இன்னமும் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் கொள்வனவு விலை மீதான வட்டிகூறிற்குச் சமமான தொகையை மத்திய வங்கிக்கு நட்டஈடாகச் செலுத்தும் பொறுப்பினைக் கொண்டனவாக இருக்கும். அத்தகைய தொகை மத்திய வங்கியிலுள்ள பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பனவுக் கணக்கிற்கு தீர்ப்பனவு நாளன்று பற்று வைக்கப்படும்.
7. கேட்கப்பட்ட இனவகைகளில் திறைசேரி உண்டியல்/ முறிகள் என்பன மத்திய வங்கியில் காணப்படுமிடத்து மேலேயுள்ள கிளைவாசகம் 5இன் நியதிகளின்படி ஒதுக்கப்பட்ட பிணையங்களை பங்கேற்கும் நிறுவனங்கள் கொடுப்பனவுகளை மேற்கொண்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மத்திய வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
8. வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக ஒரே வீதத்தில் விலைக்கோரல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில், கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகையானது விகிதசம அடிப்படையில் விலைக்கோருநர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
9. பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரல்களை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமையை மத்திய வங்கி கொண்டிருக்கிறது.

#### FF. திறைசேரி உண்டியல்களின்/ திறைசேரி முறிகளின் உடனடிக் கொள்வனவு

1. இலங்கை மத்திய வங்கி அவசியமானவேளையில் அது வாங்குவதற்கு எண்ணியுள்ள திறைசேரி உண்டியல்கள்/ முறிகளின் தொகை முதிர்ச்சிக்காலம் ஆகிய விபரங்களுடன் உடனடி மின்னியல் விலைக்கோரல் முறை அத்துடன்/ அல்லது ரொயிட்டர் திரையில் அறிவிக்கும். விலைக்கோரல்கள் ஏலமிடும் நாளன்று 1300 மணிக்கும் 1400 மணிக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்படும்.



2. மத்திய வங்கியினால் குறிக்கப்பட்ட முதிர்ச்சியைக் கொண்ட எந்த ஒரு திறைசேரி உண்டியலை/முறியை/களை விற்பனை செய்ய விரும்புகின்ற பங்கேற்கும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் திறந்த சந்தைத் தொழிற்பாட்டுப் பிரிவின் வணிகபீடத்தில் அவர்களது விலைக்கோரல்களை பின்வரும் விபரங்களுடன் அதே நாளன்று 1400 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
  - i) விற்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்/முறிகளின் முகப்புப் பெறுமதி
  - ii) திறைசேரி முறியினைப் பொறுத்தவரையில் நறுக்கு வீதமும் நறுக்கு திகதியும்
  - iii) எதிர்பார்க்கப்படும் வட்டி வீதமும் (விளைவுவீதம்) விலையும்
  - iv) விற்பனைக்காக முன்வைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகளின் முதிர்ச்சித்திகதி
3. பங்கேற்கும் நிறுவனங்கள் அவற்றின் விலைக்கோரல்களை உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக சமர்ப்பித்தல் வேண்டும். உடனடி மின்னியல் விலைக்கோரல் முறையினூடாக சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் விலைக்கோரல்களை தொலைபேசியூடாகவும் சமர்ப்பிக்க முடியும் எனினும் இது 15 நிமிடத்திற்கிடையில் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரல்களைச் சமர்ப்பித்த பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் பற்றி அதே நாளன்று 1430 மணியளவில் தொலைநகல் மூலம் அறிவிக்கப்படும். தீர்ப்பளவுகள் அடுத்த வேலை நாளன்று மேற்கொள்ளப்படும்.
4. பங்கேற்கும் நிறுவனம் மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகளை பங்கேற்கும் நிறுவனத்தின் கையொப்பமிட அங்கீகாரமளிக்கப்பட்ட இருவரினால் உரிய முறையில் புறக்குறிப்பீடு செய்து தீர்ப்பளவு நாளன்று 1030 மணிக்குப் பிந்தாமல் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பளவு மற்றும் தீர்ப்பளவு திணைக்களத்தின் திறந்த சந்தை தொழிற்பாட்டு பின்னரங்க அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
5. பங்கேற்கும் நிறுவனங்களின் விலைக்கோரலை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்வதன் மூலம் அது பங்கேற்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களினால் சரியாக புறக்குறிப்பீடு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்/முறிகளை வழங்குவது உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை (பங்கேற்கும் நிறுவனங்களின் விற்பனை) கௌரவிக்கத்தவறும் பங்கேற்கும் நிறுவனங்கள் முதிர்ச்சிக்கு இன்னமும் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பங்கேற்கும் நிறுவனத்தினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதத்தில் விற்பனைப் பெறுமதி மீதான வட்டிக்கூற்றிற்கு சமமான தொகையினை மத்திய வங்கிக்கு நட்டஈடாகச் செலுத்தும் பொறுப்பினைக் கொண்டனவாக இருக்கும்.அத்தகைய தொகை மத்திய வங்கியிலுள்ள பங்கேற்கும் நிறுவனங்களின் கணக்கிற்கு தீர்ப்பளவு நாளன்று பற்று வைக்கப்பட வேண்டும்.
6. பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து சரியான முறையில் புறக்குறிப்பீடு செய்யப்பட திறைசேரி உண்டியல்/முறிகள் கிடைத்ததும் மத்திய வங்கியிலிருக்கும் பங்கேற்கும் நிறுவனங்களின் தீர்ப்பளவுக் கணக்குகளில் பொறுப்பேற்கப்பட்ட பிணையங்களின் கொள்வனவுப் பெறுமதி 1300 மணிக்கு முன் வரவு வைக்கப்படும். கொள்வனவுப் பெறுமதியானது பங்கேற்கும் நிறுவனங்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட வீதங்களின் அடிப்படையில் கணிக்கப்படும்.
7. இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி உண்டியல்/ திறைசேரி முறிகளின் விற்பனைக்கான எந்த ஒரு விலைக்கோரலையும், பங்கேற்கும் நிறுவனங்களின் மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அத்துடன் அல்லது/நீக்கிவிடுவதற்கோ அல்லது அறிவித்தல் எதுவுமின்றி இத்தொழிற்பாட்டு வழிகாட்டல்களின் எந்த ஒரு நியதியையும் அத்துடன்/அல்லது நிபந்தனைகளை அல்லது அதன் ஒரு பகுதியை மாற்றவோ அல்லது திருத்தவோ உரிமைகளைக் கொண்டிருக்கும்.

பணிப்பாளர்

பணிப்பாளர்

கொடுப்பளவு மற்றும் தீர்ப்பளவுத் திணைக்களம்

உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம்

## இணைப்பு I

திறந்தசந்தை தொழிற்பாடுகள் தீர்ப்பனவுப் பிரிவு  
கொடுப்பனவு தீர்ப்பனவுத் திணைக்களம்

.....  
.....  
.....  
.....

## உறுதிப்படுத்தல் - மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்

கீழே தரப்பட்டுள்ள விபரங்களிலுள்ளவாறு மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கலின் கீழ் உங்கள் நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்மடில்கள் விற்பனை செய்யப்பட்டமையை இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்.

1. திறைசேரி உண்டியல் எண் -
2. திறைசேரி உண்டியலின் முதிர்ச்சி நாள் -
3. விற்கப்பட்ட திறைசேரி உண்டியலின் முகப்புப்பெறுமதி (மில்லியன்) -
4. விற்பனை செய்யப்பட்ட நாள் -
5. மீள்கொள்வனவு நாள் (முதிர்ச்சி நாள்) -
6. ஆண்டிற்கான வீதம் (விளைவு) -
7. விலை (ஒவ்வொரு ரூ.100 இற்கும்) -
8. கழிவிடப்பட்ட பெறுமதி -

மத்திய வங்கிக்கும் உங்கள் நிறுவனத்திற்குமிடையிலான முதனிலை மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழ் இவ்வுறுதிப்படுத்தல் வழங்கப்படுகிறது.

பணிப்பாளர்,

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு

## இணைப்பு II

திறந்தசந்தை தொழிற்பாடுகள் தீர்ப்பனவுப் பிரிவு  
கொடுப்பனவு தீர்ப்பனவுத் திணைக்களம்

.....  
.....  
.....  
.....

## உறுதிப்படுத்தல் - நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்

சீழே தரப்பட்டுள்ள விபரங்களில் உள்ளவாறு நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களின் சீழ் உங்கள் நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களை/முறிகளை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்தமையை இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்.

திறைசேரி உண்டியல்/ முறி எண்	-
கொள்வனவு நாள்	-
முகப்புப்பெறுமதி	-
கொள்வனவுப் பெறுமதி	-
வட்டி வீதம்	-
மீளவிற்கும் பெறுமதி (ஒவ்வொரு ரூ.100 இற்கும்)	-
மீளவிற்கும் நாள் (முதிர்ச்சி நாள்)	-

மத்திய வங்கிக்கும் உங்கள் நிறுவனத்திற்குமிடையிலான முதன்மை மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையின் சீழ் இவ்வுறுதிப்படுத்தல் வழங்கப்படுகிறது.

பணிப்பாளர்,

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு

தொடர்பு எண். 06/02/01/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
அ.பெ.எண் 883  
30, சனாதிபதி மாவத்தை  
கொழும்பு  
21 சனவரி 2003

அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும்  
டிஎவ்சிசி வங்கி என்பவற்றுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்  
அன்புள்ள ஐயா,

**வெளிநாட்டவர்களது கட்டுப்பாட்டிலுள்ள கம்பனிகளுக்கான கடன்களும்  
மேலதிகப்பற்றுக்களும் ஏனைய ரூபாய்க்கடன்களும்**

1973 இன் 39ஆம் இலக்க செலாவணிக்கட்டுப்பாட்டுச் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (அத்தியாயம் 423) 30ஆம் பிரிவின் 7ஆம் உபபிரிவின்பால் உங்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

2. இச்சட்டத்தின் மேற்குறிப்பிடப்பட்ட பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி இலங்கைக்கு வெளியே வதியும் எந்த ஒரு ஆளும் மத்திய வங்கியின் அனுமதியின்றி இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தப்படும் (வங்கித்தொழில் கம்பனி தவிர்ந்த) எந்த ஒரு நிறுவனத்திற்கோ அல்லது கம்பனிக்கோ ஏதாவது பணத்தை கடனாக வழங்கக்கூடாது.

3. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 48ஆம் பிரிவின் உடன் சேர்த்து வாசிக்கப்படும் 30ஆம் பிரிவின் 7ஆம் உட்பிரிவின் கீழான நியதிகளுக்கு இணங்க இலங்கை முதலீட்டுச்சபைச் சட்டத்தின் பிரிவு 17இன் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட கம்பனிகள் உள்ளிட்ட இலங்கைக்கு வெளியே வதியும் பெரும்பான்மை பங்குதாரர்களாக கொண்டுள்ள (வதிவற்றவர்களால் கட்டுப்படுத்தப்படும் கம்பனிகள்) இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட கம்பனிகளுக்கு நீங்கள் கடன்களையும், முற்பணங்களையும் உள்ளடக்கிய ரூபா கடன்களை வழங்குவதற்கான பொதுவான அனுமதி வழங்கப்பட்டுள்ளதை இத்தால் உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

4. இலங்கை முதலீட்டுச்சபைச் சட்டத்தின் பிரிவு 17இன் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட வதியாதோர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கம்பனிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூபாக்கொடுகடன் வசதிகள் மற்றும் தனியார்துறை முழுவதற்கும் வழங்கப்பட்டுள்ள மொத்த ரூபாக்கடன் வசதிகள் தொடர்பான காலாண்டு விபரத்திரட்டுக்களை நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு காலாண்டு இறுதியினைத் தொடர்ந்துவரும் மாதத்தின் 15ஆம் நாள் அன்று அல்லது அதற்கு முன்பாக இந்த தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களை மேற்கோள் இட்டு எனக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

5. 10.04.2000 நாளிடப்பட்ட ஈசிடி/ எப்/ டி/ 1488ஆம் இலக்க கடிதம் உள்ளிட்ட, இது தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அனைத்து தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும் இந்த தொழிற்பாட்டு அறிவுறுத்தல் நாளிலிருந்து நீக்கப்படும் என்பதை தயவுசெய்து கவனத்தில் எடுக்கவும்.

உங்கள் உண்மையுள்ள,

செலாவணிக் கட்டுப்பாட்டாளர்

பிரதிகள்- ஆளுநர்  
து.ஆ(நா)  
து.ஆ(வி)  
ஆ.உ  
ப.பொ.ஆ.தி  
ப.வ.மே  
ப.உ.தொ  
மு.ச

தொடர்பு எண். 06/02/03/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

அ.பெ.எண் 883

30 சனாதிபதி மாவத்தை

கொழும்பு.1

21 சனவரி 2003

**அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்**

அன்புள்ள ஐயா,

### ஏற்றுமதியாளர்களுக்கான வெளிநாட்டு நாணயக்கடன்கள்

1997 சனவரி 3ஆம் நாளிடப்பட்ட எண் ஈசிடி/02/97 (சி&எவ்) மற்றும் 2000 ஏப்பிரல் 7ஆம் நாளிடப்பட்ட எண்.ஈசி/5/2000 (டி) ஆகிய மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பான எனது தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் தொடர்பாக இதன் மூலம் பொருட்களினதும், பணிகளினதும் ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகளின் கரைகடந்த பிரிவுகளிலிருந்தும், உள்நாட்டுப் பிரிவுகளிலிருந்தும், வெளிநாட்டு நாணயக்கடன்களை வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

2. மேற்குறிப்பிடப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களின் நியதிகளின்படி வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலான கடன்கள் மீளவும் செலுத்தப்படாதிருக்கும் சந்தர்ப்பத்தில் ஈட்டிலிருக்கும் உள்நாட்டுச் சொத்துக்களை விற்பனை செய்வது கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் விற்பனைப் பெறுமதியை பெற்றுக்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அந்த முயற்சி வெற்றி பெறாவிடின் கடனின் வெளிநின்ற நிலுவையினை தீர்ப்பளவு செய்வதற்குத் தேவையான அளவுக்கு ரூபாயிலான விற்பனை பெறுமதியினை எனது முன்அனுமதியின்றி மாற்றிக் கொள்ளலாம்.

3. எனினும் அந்தச் சொத்துக்களை பிற்தொரு சாராருக்கு வெளிநாட்டு நாணயத்தில் விற்கும் முயற்சிகள் தோல்வியடைந்தமை மற்றும் அக்கடன் வழங்கும் நேரத்தில் கொடுகடன் இடர்நேர்வு உரியமுறையில் மதிப்பீடு செய்யப்பட்டது என்பனவற்றுக்கான திருப்திகரமான சான்றுகளை பெற்று நீங்கள் உங்களுடன் வைத்திருத்தல் வேண்டும்.

**உங்கள் உண்மையுள்ள,**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

பிரதிகள்- ஆளுநர்  
து.ஆ(நா)  
து.ஆ(வி)  
உ.ஆ  
ப.பொ.ஆ  
ப.வ.மே  
ப.உ.தொ  
மு.க

தொடர்பு எண். 06/04/04/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
அ.பெ.எண் 883  
30, சனாதிபதி மாவத்தை  
கொழும்பு  
21 சனவரி 2003

**அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்**

அன்புள்ள ஐயா,

### முன்னோக்கிய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகளும் கொள்வனவுகளும்

வெளிநாட்டுக் கடன்கள் மீள்செலுத்துகை தொடர்பாக அத்தகைய கடப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளை விற்கும் வங்கிக்கு சமர்ப்பித்து வெளிநாட்டு செலாவணியை கொள்வனவு செய்வதற்கான முன்னோக்கிய ஒப்பந்தங்களை 720 நாட்கள் வரைக்கும் செய்து கொள்ளலாமென்பது அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

2. இன்னுமொரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரினூடாக இறக்குமதியாளர் இறக்குமதிக்காக ஆவணக் கொடுகடன்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளபோதிலும் அல்லது ஒப்புக்கொண்டவுடன் ஆவணங்களை கையளித்தல் அல்லது கொடுப்பனவு செய்தபின் ஆவணங்களை கையளித்தல் ஆகிய நியதிகளின் அடிப்படையில் இறக்குமதி பட்டியல்களை சேகரிப்பதற்காக மற்றுமொரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரை பயன்படுத்தவுள்ள போதிலும் முறையான வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களின் அடிப்படையில் அத்தகைய வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான தனது கடப்பாட்டை நிரூபிக்கும் ஆவணரீதியான சான்றுகளை இறக்குமதியாளர் விற்கும் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனைக்குட்பட்டு அவரின் இறக்குமதிகளான கொடுப்பனவுகள் தொடர்பில் 360 நாட்கள் வரையிலான முன்னோக்கிய வெளிநாட்டு செலாவணியை விற்பனை செய்வதற்கு இறக்குமதியாளரொருவருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாமென அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.

3. மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பான 29.01.2001, 14.02.2001, 19.03.2001, 16.07.2001, 01.03.2002 திகதிகளிலான எமது தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இத்தால் நீக்கப்படுகின்றன.

**உங்கள் உண்மையுள்ள,**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

பிரதிகள்- ஆளுநர்  
து.ஆ(நா)  
து.ஆ(வி)  
ஆ.உ  
ப.பொ.ஆ.தி  
ப.வ.மே  
ப.உ.தொ  
மு.க

தொடர்பு எண். 06/05/02/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

அ.பெ.எண் 883

30, சனாதிபதி மாவத்தை

கொழும்பு.1

21 சனவரி 2003

**அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்**

அன்புள்ள ஐயா,

**வதிவுள்ள வாங்குநர்களுக்கு வதிவற்ற வழங்குநர்களால்  
வழங்கப்படும் கொடுகடன் வசதிகள்**

இலங்கையில் வதிவுள்ள வாங்குநர்கள் (இறக்குமதியாளர்) தற்பொழுது இலங்கைக்கு வெளியே வதியும் வழங்குநர்களிடமிருந்து கொடுகடன் வழங்கப்பட்ட நாணயத்திற்கான நடைமுறையில் உள்ள பன்னாட்டு வட்டி வீதங்களுக்கு உயர்வான வீதத்தில் அத்தகைய கொடுகடனுக்கு வட்டி செலுத்தப்படலாகாது என்ற நிபந்தனைகளுக்கு அமைவாக பொருட்களை 360 நாட்கள் கொண்ட காலப்பகுதி வரைக்கும் கொடுகடன் அடிப்படையில் கொள்வனவு செய்யலாம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றது.

**உங்கள் உண்மையுள்ள,**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

பிரதிகள்- ஆளுநர்  
து.ஆ(நா)  
உ.ஆ  
ப.பொ.ஆ.தி  
ப.வ.மே  
ப.உ.தொ  
மு.க

தொடர்பு எண். 06/04/05/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
அ.பெ.எண் 883  
30, சனாதிபதி மாவத்தை  
கொழும்பு.1  
21 சனவரி 2003

**அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்**

அன்புள்ள ஐயா,

**உத்தரவாதங்கள்**

அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இத்திணைக்களத்தின் முன் அனுமதியில்லாமல் உத்தரவாதங்களை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் அல்லது இலங்கையில் வசிக்கும் ஆளொருவரினால் (ஒரு வங்கி/வியாபார நிறுவனம் அல்லது தனிப்பட்ட ஒருவர்) பொறுப்பேற்கப்படும் கட்டப்பட்ட நிறைவேற்றும்போது இலங்கைக்கு வெளியே வதியும் நபருக்கு வெளிநாட்டு செலாவணியிலான கொடுப்பனவினை அனுப்புவதுடன் சம்பந்தப்பட்ட கீழே குறிப்பிடப்பட்ட தன்மை கொண்ட செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

- i. இலங்கைக்கு வெளியே வசிக்கும் ஆட்களின் பெயரில் ஏற்றுமதிகள் மற்றும் ஏனைய பணி ஒப்பந்தங்கள் தொடர்பில் வரையறையின்றி விலைக்கோரல்கள் அல்லது விலைக்குறிப்பீடுகளில் விதந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்குப்பட்டு கேட்பு முறிகள் வழங்கல்.
- ii. இலங்கைக்கு வெளியே வசிக்கும் ஆட்களின் பெயரில் ஏற்றுமதிகள் மற்றும் ஏனைய பணி ஒப்பந்தங்கள் தொடர்பில் வரையறையின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான சான்று மற்றும் ஒப்பந்தத்தில் விதந்துரைக்கப்பட்ட நிபந்தனைக்குப்பட்டு செயலாற்று முறிகள் வழங்கல்.
- iii. விடயம் (i) இலும் (ii) இலும் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்குப் புறம்பான நோக்கங்களுக்கான உத்தரவாதக் கடிதங்கள் ஐ.அ.டொலர் 500,000 வரையிலான தொகைக்கு பின்வரும் நிபந்தனைகளுக்குப்பட்டு.

(அ) உத்தேச கொடுக்கல்வாங்கலை நிரூபிப்பதற்கான சான்றுகளை சமர்ப்பித்தல் வேண்டும். அத்தகைய இக்கொடுக்கல்வாங்கல் தங்களுக்கான எமது தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களின் நியதிகளின்படி அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் அல்லது எம்மால் தெளிவாக அங்கீகாரமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

(ஆ) இந்த உத்தரவாதமானது, இவ்உத்தரவாதத்தின் கீழான கோரல்கள் உத்தரவாதத்தின் மூலம் பயன்பெறுபவரின் வெளிநின்ற தொகைக்கு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வாசகத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.

(இ) இந்த உத்தரவாதத்தின் கீழ்எழும் எத்தகைய கோரலும் உத்தரவாதம் காலாவதியாகும் நாளன்று அல்லது அதற்கு முன்பாக இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

2. முதன்மை ஒப்பந்தக்காரர் இலங்கைக்கு வெளியே வசிக்கும் ஆளொருவராகவிருந்து, உத்தரவாதமானது இலங்கையிலுள்ள அவரின் முகவர் ஒருவரினால் கொடுக்கப்பட வேண்டியிருந்தால் ஐ.அ.டொலர் 500,000 வரையிலான உத்தரவாதக் கடிதங்கள் அந்த முகவரின் கோரிக்கைக்கு இணங்க வழங்கப்படலாம். ஆனால் நிபந்தனைகள் (அ), (ஆ), (இ) (iii.) என்பவற்றுக்கு மேலதிகமாக இலங்கைக்கு வெளியே வதியும் முதன்மை ஒப்பந்தக்காரரிடமிருந்து



இதையொத்த நியதிகளில் இணை உத்தரவாதம் அல்லது இணை பாதுகாப்பு என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

3. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் மேலே குறிப்பிடப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பிலான செல்லுபடியான கோரல்களிலிருந்து எழும் வெளிநாட்டுப் பணவனுப்பல்களை செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்காது மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.
4. 1992 ஓகத்து 7ஆம் நாளிடப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் எண்.ஈசி/ 81/ 92 (டி) இதன் மூலம் செல்லுபடியற்றதாகக்கப்படுகின்றது.

**உங்கள் உண்மையுள்ள,**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

பிரதிகள்- ஆளுநர்  
து.ஆ(நா)  
து.ஆ(வி)  
உ.ஆ  
ப.பொ.ஆ.தி  
ப.வ.மே  
ப.உ.தொ  
மு.க

தொடர்: 06/07/06/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

அ.பெ.எண். 590

கொழும்பு

13 பெப்பருவரி 2003

அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

அன்புள்ள ஐயா,

**பொருட்களின் கப்பலேற்றல் மற்றும் வான் பட்டியல்/ உள்நாட்டு கப்பல் பொருட்பட்டியல்  
கப்பலேற்றுவோரின் சரக்குப் பற்றுச்சீட்டுகள் என்பனவற்றின் வழங்கல்**

மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக 1991.07.12 நாளிடப்பட்ட எண்.ஈசி/ 48/ 91(ஜி) மற்றும் 1997 மாச்ச 04 நாளிடப்பட்ட ஈசி/ 04/ 97 (ஜி) கொண்ட எனது தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக தற்போது இலங்கை மத்திய வங்கியுடன் பதிவு செய்து கொண்டுள்ள பின்வரும் கப்பலேற்றுவோரை தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் தரப்பட்டுள்ள கப்பலேற்றுவோர் பட்டியலில் உள்ளடக்குமாறும் ஏற்றுமதிச் சரக்குகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்காக அவர்களால் வழங்கப்படும் உள்நாட்டு வான்வழிப் பட்டியல்கள்/ உள்நாட்டு கப்பல் பொருள் பட்டியல்கள்/ கப்பலேற்றுவோரின் சரக்குப் பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறும் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

**கப்பலேற்றுவோரின் பெயர்**

**பதிவு எண்.**

- |   |                   |
|---|-------------------|
| 1. வெஸ்ற் ஈஸ்ரேன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்                       | 06/ 07/ 009/ 0116 |
| 2. பிஐரி வேர்ல்ட் வைட் லொஜிஸ்டிக்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் | 06/ 07/ 009/ 0117 |
| 3. வேர்ல்ட் லிங்க் சிப்பிங் கொழும்பு (பிரைவேட்) லிமிட்டெட்      | 06/ 07/ 009/ 0118 |
| 4. எஸ்-நெற் பிறைட் (பிரைவேட்) லிமிட்டெட்                        | 06/ 07/ 009/ 0119 |
| 5. சாஸ் லொஜிஸ்டிக்ஸ் இன்ரநஷனல் (பிரைவேட்) லிமிட்டெட்            | 06/ 07/ 009/ 0120 |

**உங்கள் உண்மையுள்ள**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

## இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

### செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (423 ஆம் அத்தியாயம்) 7ஆம் பிரிவின் கீழான அறிவிப்பு

பின்வருவனவற்றிற்கு இத்தால் அனுமதியளிக்கப்படுகின்றது-

- (அ) விற்பனை செய்யப்படுகின்ற இலங்கையிலிருக்கும் ஏதேனும் வதிவிட ஆதனத்தின் சொந்தக்காரரும் இலங்கைக்கு வெளியே வதிகின்றவருமான ஆளொருவருக்கு அல்லது அத்தகைய ஆளின் இலங்கைக்கு வெளியே வதியும் மரபுரிமையாளருக்கு அவ்வாதனம் தொடர்பில் செலுத்தப்படற்பாலதான கொள்வனவு விலையை இலங்கை ரூபாவில் கொடுப்பனவு செய்வதற்கு; ஆயினும் அத்தகைய ஆதனம் இலங்கைக்கு வெளியே வதியும் சொந்தக்காரரால் ஆரம்பத்தில் கொள்ளப்பட்டு அல்லது அபிவிருத்தி செய்யப்பட்டு அதற்கான கொடுப்பனவு மாற்றத்தகு வெளிநாட்டு நாணயத்தில் உள்நோக்கிய அனுப்புகைகள் என்ற வகையில் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்; அத்துடன்
- (ஆ) மேலே (அ) என்பதில் விவரிக்கப்பட்டவாறான அத்தகைய சூழ்நிலைகளில் இலங்கை ரூபாவில் செலுத்தப்பட்ட கொள்வனவு விலையின் அத்தகைய தொகையை, ஆதனத்தின் ஆரம்பக் கொள்ளலுக்கு அல்லது அபிவிருத்திக்கு உள்நோக்கிய அனுப்புகைகள் என்ற வகையில் செலுத்தப்பட்ட தொகைக்குச் சமமானவாறு தாய்நாட்டிற்கு ஆதனத்தின் சொந்தக்காரரின் அல்லது மரபுரிமையாளரின் பெயரில் இலங்கையிலுள்ள தடுத்து வைக்கப்பட்ட வதிவற்றோர் ரூபா கணக்கொன்றில் வைப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.

எச்.ஏ.ஐ. ஹெட்டியாராச்சி

செலாவணிக் கட்டுப்பாட்டாளர்

கொழும்பு

2003 ஒத்தோபர் 28.

தொடர்பு எண். 06/04/11/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
அ.பெ.எண் 883  
கொழும்பு.1  
9 திசம்பர் 2003

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

அன்புள்ள ஐயா,

**நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு நாணய உள்நோக்கிய பணவனுப்பல்கள் மூலமாக  
கொள்வனவு செய்யப்பட்ட அல்லது அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களின் விற்பனைத்  
தொகைகளை தாய் நாட்டிற்கு திருப்பியனுப்புதல்**

2003 ஒத்தோபர் 28ஆம் திகதியிடப்பட்ட 1312/9 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச்சட்டம் பிரிவு 7இன் கீழான அறிவித்தலுக்கு (பின்னிணைப்பு 1) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

பின்வரும் கொடுக்கல்வாங்கல்களுக்கான பொது அனுமதி இந்த வர்த்தமானி அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ளது.

- (அ) இலங்கையில் உள்ள வதிவிடச் சொத்துக்கள் தொடர்பில் விற்பனை செய்யப்படும் சொத்துக்கு உரிமையாளரான நபருக்கு அல்லது இலங்கைக்கு வெளியே வதியும் அந்நபரின் வாரிசுக்கு அச்சொத்தானது இலங்கைக்கு வெளியே வதியும் உரிமையாளரினால் உள்நோக்கிய பணவனுப்பல்கள் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் மூலம் ஆரம்பத்தில் கொள்வனவு செய்யப்பட்டது, அத்துடன், அல்லது அபிவிருத்தி செய்யப்பட்டது என்பதற்கான சான்றுகள் இருப்பின் செலுத்த வேண்டிய கொள்வனவு விலையை இலங்கை ரூபாவில் கொடுப்பனவு செய்தல்.
- (ஆ) ஆரம்பத்தில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக அத்துடன்/ அல்லது அபிவிருத்தி செய்வதற்காக உள்நோக்கிய பணவனுப்பல்கள் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட தொகைக்கு சமனானது என்பதற்கான ஆவணரீதியான சான்று சமர்ப்பிக்கப்படின் மேலே (அ)வில் விதந்துரைக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் இலங்கை ரூபாவில் செலுத்தப்பட்ட கொள்வனவு விலைத் தொகையினை இலங்கைக்கு வெளியே வதியும் நபருக்கு அல்லது அந்நபரின் வாரிசுக்கு செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புதல். அவ்வாறு பணம் அனுப்பப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் தொகை அச்சொத்தின் உரிமையாளரின் அல்லது சொத்திற்கான வாரிசின் பெயரில் இலங்கையிலுள்ள தடுத்து வைக்கப்பட்ட வதிவற்றோர் ரூபாக்கணக்கில் வைப்புச் செய்யப்படல் வேண்டும்.

**உங்கள் உண்மையுள்ள**

**செலாவணிக் கட்டுப்பாட்டாளர்**

பிரதிகள்- ஆளுநரின் செயலாளர்  
து.ஆ.நா)  
து.ஆ.வி)  
உ.ஆ  
பொ.ஆ.தி.ப  
வ.மே.ப  
உ.தொ.ப  
மு.க

தொடர்பு எண். 06/04/12/2003

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
அ.பெ.எண் 883  
கொழும்பு.1  
10 திசம்பர் 2003

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

அன்புள்ள ஐயா,

**வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள நிலுவைகளை உறுதிப் பிணையாக  
கொண்ட வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான வெளிநாட்டு  
நாணயத்திலான கடன்களும் முற்பணங்களும்**

செலாவணிக் கட்டுப்பாடுகளை தாராளமயப்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாகவும் வெளிநாட்டு நாணயத்திலான வசதிகள் தொடர்பில் தற்பொழுது நடைமுறையிலிருக்கும் குறைந்த வட்டி வீதங்களின் நன்மையை வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையருக்கு வழங்கும் பொருட்டும் அவர்களின் வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக்கணக்கு மீதிகளை பிணையாகக் கொண்டு இலங்கையில் ஏதேனும் நோக்கத்திற்கு பயன்படுத்தும் வகையில் வெளிநாட்டு நாணயத்தில் கடன்களையும், முற்பணங்களையும் வழங்குவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்களை அனுமதிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இக்கடன்களையும், வட்டியையும் வெளிநாட்டு நாணயத்தில் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும். இக்கடன்கள் பின்வரும் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வழங்கப்படல் வேண்டும்.

- (1) வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரொருவர் அவரின் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கினை கடனுக்கான பிணையாக வழங்கி வதியாதோர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் கிடைக்கத்தக்கதாகவுள்ள தொகையில் 90 சதவீதம் வரைக்கும் கடனாகப் பெறலாம்.
- (2) கடன் வழங்கும் வங்கியினால் வெளிநாட்டு செலாவணி கொள்வனவு செய்யப்பட்டு இக்கடனின் வெளிநாட்டு நாணயத்தொகைகள் வங்கியினால் கடன் பெறுபவருக்கு இலங்கை ரூபாய்களில் வழங்கப்படும்.
- (3) அக்கடனின் காலப்பகுதி, கடன் பெறுபவர் வெளிநாட்டில் தொழில் புரியக்கூடிய காலப்பகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுடன் அது 5 ஆண்டுகளுக்கு மேற்படாததாகவும் இருத்தல் வேண்டும்.
- (4) இக்கடன்கள் வெளிநாட்டு நாணயத்தில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதுடன், 3 தவணைகளுக்கு மேலாக கடன்கள் நிலுவைகளிருப்பின், வங்கியானது கடன் பெறுபவரின் வதியாதோர் நாணயக் கணக்கின் மீதியிலிருந்து அறவிட்டுக்கொள்ளல் வேண்டும்.
- (5) எந்தச் சூழ்நிலையின் நிமித்தமும் கடன் பெறுபவர் கடனின் வெளிநின்ற நிலுவை எதனையும் இலங்கை ரூபாவில் திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படக் கூடாது.

உங்கள் உண்மையுள்ள,

செலாவணிக் கட்டுப்பாட்டாளர்

பிரதிகள்- ஆளுநரின் செயலாளர்  
து.ஆ(நா)  
து.ஆ(வி)  
உ.ஆ  
ப.பொ.ஆ  
ப.வ.மே  
ப.உ.தொ

## அறிவித்தல்கள்

அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும்

**வெளிநாட்டு நாணயங்களின் நாளாந்த தொழிற்பாட்டு நிலுவையின் மீதான வரையறை**

ஒவ்வொரு வேலைநாள் முடிவிலும் அனைத்து வெளிநாட்டு நாணயங்களினதும் தொழிற்பாட்டு நிலுவையில் வர்த்தக வங்கிகள் வைத்திருக்கவேண்டிய ஆகக்கூடிய தொகை 1 செத்தெம்பர் 2003ஆம் நாளிலிருந்து திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் 28 ஓகத்து 2003ஆம் நாளிடப்பட்ட இல. 33/04/014/009/001 கொண்ட எமது கடித மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வை.எம்.டபிள்யூ.பி. வீரசேகர

பணிப்பாளர், பன்னாட்டுத் தொழிற்பாடு

வார்த்தை வங்கிகளிடமிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களின் கொள்வனவிற்கான மத்திய வங்கியின் வீதங்கள் - 2003\*

நடை முறையான நாள்	ஊடக சைசுரிமீட்டர்	(இலங்கை ரூபாய்களில்)																						
		மூலம்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்	மூலம் மீட்டர்								
07.01.2003	2	52.70	70.20	245.65	59.25	130.10	49.40	96.60	162.50	147.30	118.75	49.90	77.55	309.00	43.85	133.45	240.55	24.70	53.25	106.35	66.40	25.20	149.15	93.55
14.01.2003	4	53.95	71.15	245.70	60.00	131.80	50.05	97.90	164.70	149.25	118.80	50.55	77.65	309.40	44.45	134.90	240.60	24.70	53.30	106.90	67.05	25.20	148.95	93.60
21.01.2003	6	54.65	71.65	245.65	60.35	132.65	50.40	98.60	165.85	150.30	118.75	50.95	78.35	309.75	44.75	135.30	240.55	24.70	53.40	107.35	67.50	25.20	149.05	93.60
28.01.2003	8	54.95	72.85	243.85	61.00	134.80	51.25	100.25	168.65	152.85	118.80	51.80	78.55	310.25	45.50	134.30	240.70	24.70	53.65	108.50	68.40	25.20	151.15	93.65
04.02.2003	10	54.25	72.35	245.85	60.90	133.90	50.90	99.55	167.40	151.75	118.85	51.40	77.10	309.90	45.15	134.10	240.75	24.70	53.25	107.70	68.05	25.25	152.55	93.65
11.02.2003	12	54.70	72.75	245.85	60.85	134.70	51.20	100.15	168.40	152.65	118.85	51.70	76.90	309.80	45.45	133.75	240.75	24.70	52.95	109.25	68.25	25.25	150.95	93.65
18.02.2003	14	54.85	72.35	246.05	60.85	133.95	50.90	99.55	167.40	151.75	118.95	51.40	76.85	309.65	45.15	132.40	240.95	24.75	52.80	109.35	67.55	25.25	149.00	93.75
25.02.2003	16	55.45	72.40	246.10	61.80	134.05	50.95	99.60	167.55	151.85	118.95	51.45	78.35	309.15	45.20	132.15	240.95	24.75	53.25	109.15	67.75	25.25	146.25	93.75
03.03.2003	18	56.25	72.60	246.10	62.45	134.50	51.10	99.95	168.05	152.35	118.95	51.60	78.45	309.40	45.35	129.55	240.95	24.75	53.35	108.95	68.35	25.25	145.95	93.75
11.03.2003	20	56.90	74.35	246.10	63.30	137.80	52.30	102.30	172.10	156.00	119.00	52.85	79.45	310.70	46.45	128.35	241.00	24.75	53.50	110.95	69.60	25.25	148.75	93.75
18.03.2003	22	55.65	72.90	246.05	63.05	135.05	51.30	100.35	168.75	152.95	118.95	51.80	78.70	309.45	45.55	128.35	240.95	24.75	52.90	108.90	68.40	25.25	147.45	93.75

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சந்தையைக்குக் குறிப்பிடு செய்வதை

\* வெளிநாட்டு நாணயத் தாள்களுக்கு வரங்கும் விலைகளை இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொண்டது.

சுற்றறிக்கை எண்: ஆர்ரிஜிஎஸ்/01/2003

எமது தொடர்: 34/07/029/0001/001

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களம்

4 திசெம்பர் 2003

அ.நே.மொ.தீ.முறையின் பங்கேற்பாளர் அனைவருக்கும்

**யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது)  
வங்கி அடையாளக் குறியீட்டின் மாற்றம்**

யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) சுவிபற் வங்கி அடையாளம் காணும் குறியீடு 07.12.2003ஆம் நாளிலிருந்து 'MSHQLKLC' இலிருந்து 'UNBLKLC' இற்கு மாற்றப்படும் என்பது இத்தால் உங்களுக்கு அறியத்தரப்படுகிறது.

2. அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையில் மேற்குறிப்பிட்ட மாற்றத்தினை மேற்கொள்கின்றதிலுள்ள தொழில்நுட்ப நடைமுறை பின்வருவனவற்றுடன் தொடர்பானதாக இருக்கும்.

- (i) அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையில் யூனியன் வங்கி லிமிடெட்டை (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) அடையாளம் காணுதல் 09.12.2003 தொடக்கம் 'MSHQ' இலிருந்து 'UNBL' இற்கு மாற்றப்படும்.
- (ii) யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினை அடையாளம் காணல் 09.12.2003ஆம் நாள் தொடக்கம் 'MSHQLKLCXXX010004413' இலிருந்து 'UNBLKLCXXX010004413' இற்கு மாற்றப்படும்.

3. அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையில் யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) நிலையியற் தரவுகள் மாற்றுகின்ற செய்முறைகள் இடம்பெறுகின்ற வேளையில் நீங்கள் பின்வருவனவற்றை அவதானிக்கலாம்.

- (i) யூனியன் வங்கி லிமிடெட்டிற்கு (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) எதிரே காட்டப்பட்டுள்ள தீர்ப்பனவுக்கணக்கு இலக்கம் UNBLKLCXXX010004413, அதேநேர தீர்ப்பனவு முறையில் 05.12.2003ஆம் நாளன்று மட்டும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் காணப்படும். ஏனெனில் குறிப்பிட்ட கணக்கு அந்நாளன்று தொழிற்படுத்தப்பட மாட்டாது; அத்துடன்
- (ii) அதேநேர தீர்ப்பனவு முறையில் யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) தீர்ப்பனவுக் கணக்கு இல. UNBLKLCXXX010004413 இடைநிறுத்தப்பட்ட நிலையில் 09.12.2003 அன்று மாத்திரம் காணப்படும். குறிப்பிட்ட கணக்கில் அந்த நாளன்று இடைநிறுத்தப்பட்ட நிலை காணப்படுவதற்கு காரணம் குறிப்பிட்ட கணக்கு குறிப்பிட்ட நாள் தொடக்கம் தொழிற்பட மாட்டாது என்பதுடன் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையில் யூனியன் வங்கி லிமிடெட்டின் (பாகித்தானில் கூட்டிணைக்கப்பட்டது) தொழிற்பாட்டுத் தீர்ப்பனவுக் கணக்கு 'UNBLKLCXXX010004413' ஆக இருக்கும் என்பதேயாகும்.

4. 06.12.2003 இற்கு பின்னர் மேற்கொள்ளப்படுவதற்காக வங்கி அடையாளக்கணக்கு குறியீடு 'MSHQLKLC' இற்கு வழங்கப்படும் எந்த ஒரு கொடுப்பனவு அறிவித்தலும் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையினால் தன்னியக்கமாகவே நிராகரிக்கப்படும்.

**கே.ஆர்.எம். சிறிவர்த்தன**

பணிப்பாளர், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு



## முதனிலை வணிகர்களுக்கான ஒழுக்கக்கோவை

### 1. நோக்கம்

- 1.1 முதனிலை வணிகர்களுக்கான ஒழுக்கக்கோவையானது ("கோவை" அல்லது நடத்தைக்கோவை) இலங்கை மத்திய வங்கியினால் பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் போன்ற ஒவ்வொன்றினதும் ("கட்டளைச் சட்டங்கள்") அத்துடன் பதிவு செய்யப்பட்ட இருப்புக்கள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகளும், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் சட்டம் (ஒழுங்குவிதிகள்) ஒவ்வொன்றினதும் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டது.
- 1.2 இந்த ஒழுக்கக் கோவையானது 2003 செப்டெம்பர் 1ஆம் நாளிலிருந்து அமுலுக்கு வரும். இந்தக் கோவையானது மத்திய வங்கியினால் காலத்திற்குக்காலம் வெளியிடப்படும் ஒவ்வொரு விதியினதும் 12ஆம் பிரிவின் கீழ்வரும் வணிகர்களுக்கான தொழிற்பாட்டு குறிப்பேட்டிற்கும், வழிமுறைகளுக்கும் இணைவாக வாசிக்கப்படும். இவ்வொழுக்கக் கோவையானது மேலதிகமாக சேர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டதே அல்லாமல் பொருத்தமான சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும், அல்லது மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பிரதியீடு செய்வதற்காக அல்லது மாற்றியமைப்பதற்காக அல்ல.
- 1.3 ஒழுக்கக்கோவையானது, முதலாந்தர, இரண்டாந்தர மற்றும் மீள்கொள்வனவுச் சந்தைகளில் அரசப்பிணையங்களில் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடும் முதனிலை வணிகர்களை உள்ளடக்குவதுடன் ஒரு முதனிலை வணிகர் மத்திய வங்கியுடன் நேரடியாகவே கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும்போது அல்லது தனது மாற்றுக்கட்சியினர் சார்பில் அல்லது தொழில்சார் நிறுவனரீதியான அல்லது சில்லறை வாடிக்கையாளர்களின் சார்பில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும்போது ஏற்படையதாகவும் இருக்கும்.
- 1.4 ஒழுக்கக்கோவையானது அதனது வெளிப்படையான கருத்திற்கும், நோக்கத்திற்கும் ஒத்ததான முறையில் அவதானிக்கப்படவுள்ளது. முதனிலை வணிகர் வாடிக்கையாளர்களின் அதிகபட்ச நன்மைக்காகவும், அரசப்பிணையங்களுக்கான சந்தை உறுதிப்பாட்டிற்காகவும் நம்பகத் தன்மையுடனும் தொழில்சார் ரீதியாகவும் முதனிலை வணிகரொருவர் செயற்படும் குறிக்கோளினை எய்தும் வகையில் பரந்த அடிப்படையில் இது விபரிக்கப்படல் வேண்டும்.
- 1.5 மத்திய வங்கி முதனிலை வணிகரின் செயலாற்றத்தினை அது ஒழுக்கக்கோவைக்கு இணங்கி ஒழுக்கின்றதா என்பதனை காலத்திற்குக்காலம் மதிப்பீடு செய்வதன் மூலம் உறுதிப்படுத்தும். ஒவ்வொரு ஒழுங்குவிதியினதும் பிரிவு 11 (1) இற்கு இணங்க ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டு மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டவுடன் முதனிலை வணிகரொருவர் மத்திய வங்கியினால் விதந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும்.
- 1.6 ஒழுக்கக்கோவையானது, சந்தைக்கான இடையூறுகளில்லாமல் முதனிலை வணிகர்கள் மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதனை இயலச்செய்யும் விதத்தில் நியாயமான அறிவித்தலுடன் மத்திய வங்கியின் தற்றுணியின்படி மாற்றப்படலாம், அல்லது வேறு விடயங்கள் சேர்க்கப்படலாம், அல்லது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இரத்துச் செய்யப்படலாம்.
- 1.7 உள்ளடக்கம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினாலன்றி ஒழுக்கக்கோவையிலுள்ள விரித்துரைக்கப்பட்ட விடயங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளிலுள்ள அதே கருத்துக்களையே கொண்டிருக்கும்.



### 3. திறமைகள்

3.1 முதனிலை வணிகரானவர் அவரின் ஊழியரான எந்த ஒரு ஆளினதும் அல்லது அவரின் சார்பில் வியாபாரத்தை கொண்டு நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டவர் நற்பண்புடையவரென்பதனையும் அவர் தொழில்புரியும் அல்லது நியமிக்கப்பட்ட பதவியினை வகிக்கத் தேவையான தேர்ச்சியும் அறிவும் உடையவரென்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும்.

3.2 முதனிலை வணிகரானவர் .தொழில்புரியும் அதன் ஆள் அல்லது அவரின் சார்பில் தொழிலைக் கொண்டு நடத்த நியமனம் செய்யப்பட்டவருக்கு;

- (1) ஒழுக்கக்கோவையின் ஏற்பாடுகள் அறியச்செய்யப்பட்டிருக்கின்றன;
- (2) அவர்களது வியாபார நடவடிக்கைகளைக் கொண்டு நடத்தும்பொழுது ஒழுக்கக்கோவையை அவர்கள் பின்பற்ற இயலச்செய்யும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன;
- (3) அவர்களது வியாபார நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துகையில் ஒழுக்கக்கோவைக்கு இணங்கி அவர்கள் நடப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மேற்பார்வையிடப்பட்டது;
- (4) ஒழுக்கக்கோவையினை அல்லது அரசு பிணையங்களுக்கான சந்தையின் தொழிற்பாடுகளை நிருவகிக்கும் மற்றைய ஒழுங்கு விதிகளையும் மீறிய சந்தர்ப்பத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

என்பனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

3.3 இவ்வொழுக்கக்கோவையில் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதனிலை வணிகரொருவர் பின்வருவன உள்ளிட்ட எழுதப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

- (1) இரசிய தகவல்களைப் பாதுகாத்தல்.
- (2) பணிப்பாளர்களும், ஊழியர்களும் தமது சொந்தக்கணக்குகளைக் கையாள அனுமதிப்பதற்கான குறிக்கப்பட்ட நிபந்தனைகள்.
- (3) பணிப்பாளர்களும், ஊழியர்களும் வாடிக்கையாளரின் சிறந்த நலவுரித்துக்களுக்கேற்ப என்றும் இயங்குவதை உறுதிப்படுத்தல்.
- (4) முரண்பட்ட நலவுரித்துக்களை தவிர்த்தல்.
- (5) தூண்டுதல்களை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியதிகளில் நிருவகித்தல்.

3.4 முதனிலை வணிகரின் பணிப்பாளர்களும், ஊழியர்களும் அவர்களின் சொந்தக்கணக்குகளில் அரசு பிணையங்களை வணிகம் செய்வதற்கும் வர்த்தகம் செய்யப்பட்ட அல்லது வர்த்தகம் செய்யப்படவுள்ள அரசு பிணையங்களின் நலவுரித்தினை அவர்கள் கொண்டிருக்கக்கூடிய ஏதாவதொரு கணக்கினையுடையவர்களாயின்

- (1) அவர்கள் முதனிலை வணிகர்களாடாகவே வணிகத்தினை மேற்கொள்ளல் வேண்டும்.
- (2) கணக்குகளைத் திறப்பதற்கு அவர்கள் முதனிலை வணிகர்களின் எழுத்து மூலமான அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
- (3) அவர்களது கொடுக்கல்வாங்கல்கள் முதனிலை வணிகர்களின் பதிவேடுகளில் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் தெளிவாக அவை அடையாளங் காணப்பட்டிருக்கவும் வேண்டும்.
- (4) அவர்களது கொடுக்கல்வாங்கல்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டு முதனிலை வணிகரின் இணங்குவிப்பு அலுவலரினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

ஒழுக்கக்கோவையின் நோக்கங்களுக்காக ஆள் ஒருவர் கணக்கொன்றில் ஈடுபாடு கொண்டிருக்கின்றார் என்பது அக்கணக்கில் அந்த ஆளானவர் ஏதாவது ஒப்பந்தம், ஏற்பாடு, பரஸ்பர விளக்கம், தொடர்புமுறை அல்லது வேறு ஏதாவதொரு விதத்தினூடாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருளாதார நலன்களில் பங்குகளை கொண்டுள்ளார் என்பதாகும். ஆள் ஒருவர்

- என்பது அவரின் அல்லது அவளின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மாமா, மாமி, மச்சான்மார், மற்றும் அவர்களது வாழ்க்கைத்துணைவிகள், வாழ்க்கைத்துணைவர்களின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத்துணைகள் அல்லது அதே முகவரியில் வதியும் எந்த ஒரு உறவினருக்கும் சொந்தமான எந்த ஒரு கணக்கிலுமுள்ள நலவுரித்தொன்றினை கொண்டிருப்பர் எனக்கருதப்படும்.
- 3.5 முதனிலை வணிகரொருவர், இன்னொரு முதனிலை வணிகரின் அல்லது இன்னொரு முதனிலை வணிகரின் உடமைக் கம்பனியின் அல்லது துணைக்கம்பனியின் பணிப்பாளர் அல்லது ஊழியருக்கான அரசு பிணையங்களை அந்த முதனிலை வணிகரின் எழுத்து மூலமான உடன்பாட்டினை முதலில் பெற்றிருந்தாலொழிய, அதனை தெரிந்துகொண்டே அதனைக் கையாளக்கூடாது.
- 3.6 முதனிலை வணிகர் அல்லது முதனிலை வணிகரொருவரின் எந்த ஒரு பணிப்பாளரும் அல்லது ஊழியரும் வாடிக்கையாளரொருவரின் எந்த ஒரு பணிப்பாளருக்கு, ஊழியருக்கு, பங்குடமையாளருக்கு அல்லது முகவருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முதனிலை வணிகருடனான வாடிக்கையாளரின் எந்த ஒரு வியாபாரம் தொடர்பாகவும் எந்த ஒரு தூண்டுதலையும் வாடிக்கையாளரின் எழுத்து மூலமான உடன்பாட்டினைப் பெற்றிருந்தாலொழிய கொடுக்கவோ அல்லது வழங்கவோ கூடாது. முதனிலை வணிகருடனான வாடிக்கையாளரின் எந்த ஒரு வியாபாரம் தொடர்பாகவும் முதனிலை வணிகர் ஒருவரின் பணிப்பாளரொருவர் அல்லது ஊழியர், வாடிக்கையாளரிடமிருந்தோ அல்லது எந்த ஒரு பணிப்பாளர், ஊழியர், பங்குடமையாளர் அல்லது வாடிக்கையாளரின் முகவரிடமிருந்தோ வணிகரின் முன் எழுத்து மூலமான உடன்பாட்டினை பெற்றிருந்தாலொழிய நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதனையும் பெறவோ அல்லது கேட்கவோ கூடாது. "தூண்டுதல்" என்பது ஏதாவது பொருட்கள், பணிகள், அனுகூலங்கள், நன்மைகள் அல்லது வேறு ஏதாவது கொடுப்பனவுகளை உள்ளடக்கும். ஆனால் பணிகளுக்கான வழமையான கட்டணங்களையும், விதிப்புக்களையும் உள்ளடக்காது.
- 3.7 முதனிலை வணிகர் போதுமான மூலவளங்களையும், தொழிற்பாட்டு முறைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வைத்திருக்க வேண்டியது.
- (1) நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளின் சரியான செயலாற்றத்திற்கும்;
- (2) நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் இடையூறுகள் எதுவுமின்றி தொடர முடியும் என்ற நியாயமான முறையில் உறுதிப்படுத்தவும்
- அவசியமானதாகும்.
4. **இரகசியத்தன்மை**
- 4.1 ஒவ்வொரு ஒழுங்குவிதியினதும் பிரிவு 9(8) முதனிலை வணிகரொருவர் தனது வாடிக்கையாளருடனான வியாபாரம் தொடர்பாக கடுமையான இரகசியத்தினை பேணுவதனை தேவைப்படுத்துகின்றது.
- 4.2 முதனிலை வணிகரொருவர், அதன் தற்போதைய அல்லது கடந்தகால பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவடைந்துள்ள அல்லது செயற்பாட்டிலுள்ள அல்லது பேரப்பேச்சுக்கள் நடைபெற்று வருகின்ற கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பாக, வாடிக்கையாளரின் உடன்பாடு அல்லது மத்திய வங்கி அதன் அதிகாரத்தினைப் பயன்படுத்துமிடத்து, அல்லது சட்டத்தின் மூலம் தேவைப்படுத்தினாலொழிய அவை பற்றி வெளிப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்துமாறு மற்றவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ இல்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- 4.3 முதனிலை வணிகரொருவர் தனது சொந்த வர்த்தக உள்நோக்கங்கள் மற்றும் இருப்பு நிலைமை என்பன தொடர்பான தகவல்களை மிக இரகசியமாகப் பேணுவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- 4.4 இரகசியத்தன்மை மீறப்படுகையில் இணங்குவிப்பு அலுவலரினால் உடனடியாகப் புலனாய்வு செய்யப்பட்டு பொருத்தமானவிடத்து ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையானவிடத்து மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதனைத் தடுக்கும் பொருட்டு வணிகரின் உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் திருத்திமைக்கப்பட வேண்டும்.

### 5. வாடிக்கையாளர் சொத்துக்கள்

- 5.1 ஒழுங்குவிதியின் பிரிவு 9(7), முதனிலை வணிகர் ஒருவர் அவரின் வசமுள்ள வாடிக்கையாளரின் உடமைகள், முதிர்ச்சிப்பெறுகைகள் மற்றும் அவற்றின் மீதான வட்டி என்பனவற்றின் சேகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள், அரசு பிணையங்கள் மற்றும் இந்நோக்கத்திற்காக குறிப்பாக அடையாளம் காணப்பட்ட மற்றும் அதன் சொந்தச் சொத்துக்களிலிருந்து வாடிக்கையாளர் சொத்துக்களை புறம்பாக்கல் என்பன தொடர்பாக ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தேவைப்படுத்துகின்றது.
- 5.2 முதனிலை வணிகரொருவர், வாடிக்கையாளர் சொத்துக்களை அதன் சொந்த சொத்துக்களிலிருந்து வேறுபடுத்தி வைத்திருப்பதனையும் (சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்ட அளவு தவிர) அவை சரியாக கணக்கிடப்பட்டு போதுமானளவு பாதுகாப்புடன் வைத்திருக்கப்படுகின்றன என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- 5.3 முதனிலை வணிகர் தற்றுணிவான முகாமைத்துவப் பணிகளை வழங்க அதிகாரமளிக்கப்பட்டிருப்பாளர்களாயின் வாடிக்கையாளரின் எழுத்து மூலமான முன் அதிகாரத்துடனும் எந்த ஒரு பணியும் வழங்கப்படுவதற்கு முன்னர் வாடிக்கையாளருக்கு முதலீட்டுக்கொள்கை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற நியதிகளில் மாத்திரம் வாடிக்கையாளரின் சார்பில் தற்றுணிபு முகாமைத்துவ கணக்கொன்றினை தொழிற்படுத்தலாம். தற்றுணிபு அடிப்படையின் மீது வாடிக்கையாளரின் சார்பில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆளின் பெயர் வாடிக்கையாளர் உடன்படிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தொழிற்பாட்டினை முதனிலை வணிகர் இன்னொரு ஆளுக்கு கையளிப்பதற்கு முதனிலை வணிகருக்கு கையளிக்கும் ஆற்றல் பற்றி வாடிக்கையாளர் உடன்படிக்கை குறித்துரைத்தாலொழிய அவரால் அதனை இன்னொருவருக்கு கையளிக்க முடியாது.
- 5.4 முதனிலை வணிகர் ஒருவர் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வருடத்திற்கு ஒரு முறையாவது, வாடிக்கையாளர்களுக்காக வைத்திருக்கின்ற அனைத்து சொத்துக்களினதும் பட்டியல்களைக் கொண்ட எழுத்திலான கூற்றினை வழங்க வேண்டியதுடன் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட எந்த ஒரு கூற்றுக்கும் நிறுவனம் பொறுப்புக் கூறவேண்டும்.

### 6. நேர்மையும் நியாயமும்

- 6.1 முதனிலை வணிகர் அவரது வியாபார நடவடிக்கையின் போது எல்லா நேரமும் நல்லெண்ணத்துடன் நடக்க வேண்டும்.
- 6.2 முதனிலை வணிகரொருவர் தனது பணிப்பாளர்களும் ஊழியர்களும் அவர்களது வியாபார நடத்தையின் போது நல்லெண்ணத்துடன் நடந்து கொள்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- 6.3 முதனிலை வணிகர் வாடிக்கையாளரின் சார்பில் மதியுரை வழங்குமிடத்து அல்லது நடவடிக்கைளை மேற்கொள்ளுமிடத்து பின்வருவனவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- (1) வாடிக்கையாளருக்கு எந்த ஒரு கருத்துரையினைச் செய்யும்போதும் தகவல்களை வழங்கும்போதும் அவை முழுமையானவையாகவும் துல்லியமானவையாகவும் இருத்தல் வேண்டும். தவறான வழிக்கு இட்டுச்செல்வதாக அல்லது ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது.
  - (2) அவர்களது பணிகள் தொடர்பான எந்த ஒரு விளம்பரப்படுத்தலும், அவர்கள் வாடிக்கையாளர்களுக்காக மேற்கொள்வதற்கு இயலக்கூடியதாகவுள்ள பணிகளை அல்லது அரசு பிணையங்கள் தொடர்பாக எதிர்பார்க்கப்படும் செயலாற்றத்தினை தவறாக வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அத்துடன்
  - (3) இதன் பணிகளுக்காக விதிக்கப்படும் அனைத்து கட்டணங்களும் (வீச்சு/இலாபம் உள்ளிட்ட) நியாயமானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்க வேண்டியதுடன் வாடிக்கையாளர் பணிகளை வழங்குவதற்கு முன்பே அவர்களுக்கு அவை பற்றி பூரணமாக தெரியப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இது வாடிக்கையாளருடனான வர்த்தகத்தில் பொறுப்பாளியாக நடந்துகொள்ளும் போது எவ்வாறான முறையில் கட்டணம் செலுத்தப்படும் என்பதனை முதனிலை வணிகர் வாடிக்கையாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

- 6.4 வாடிக்கையாளர் வெளிப்படுத்திய தகவல்கள் மற்றும் நிறுவனத்திற்கு சிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்கள் என்பனவற்றைக் கவனத்திற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு முதலீடு தொடர்பான மதியுரையும் அவர்களுக்கு பொருத்தமானதுதான் என நம்புவதற்கு முதனிலை வணிகர் நியாயமான காரணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- 6.5 முதனிலை வணிகர் அல்லது அதன் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் வர்த்தகங்களை விட வாடிக்கையாளரின் வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். முதனிலை வணிகர் முக்கிய பகுதியினராக வர்த்தகம் செய்யக்கூடாது என்பதுடன் பிணையங்களின் வர்த்தகத்தினால் சிடைக்கும் இலாபத்தினை கருதி வாடிக்கையாளர்களுக்கான அரசு பிணையங்களின் கொள்வனவு அல்லது விற்பனைக்கு குறிப்பிடத்தக்களவிற்கு முன்னதாக முதனிலை வணிகரின் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் சொந்தக்கணக்கில் வியாபாரம் செய்யக்கூடாது என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
- 6.6 முதனிலை வணிகரானவர் தனது சொந்த இலாபத்திற்காக அல்லது அனுகூலத்திற்காக அல்லது மற்றவர்களின் பிரதிகூலத்திற்காக சான்றுகள் மூலம் தெரியப்படுத்தப்படாத தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது. அத்துடன் தனது பணிப்பாளர்களும், ஊழியர்களும் அவ்வாறு செய்யக்கூடாது என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ("உள்ளிருப்பவரின் வியாபாரங்கள்").
- 6.7 முதனிலை வணிகரொருவர் தனது சொந்த நன்மைக்காக விலைகளைச் செயற்கையாக அசையச் செய்வதற்கு நடவடிக்கையினையோ அல்லது முயற்சியையோ செய்யக்கூடாது என்பதுடன் தனது பணிப்பாளர்களும் ஊழியர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் (சந்தைச்சூழ்ச்சி).
- 6.8 முதனிலை வணிகரொருவர் வாடிக்கையாளர் கணக்கின் நிதியியல் மூலவளங்களினதும், பண்புகளினதும் அளவிற்கும், நிகழும் தன்மைகளுக்கும் மிகையான விதத்தில் அவரது கணக்கில் வர்த்தகத்தினை மேற்கொள்ளக்கூடாது என்பதுடன் அவரின் பணிப்பாளர்களும், ஊழியர்களும் அவ்வாறு செய்யாதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் (கலக்குதல்).
- 6.9 முதனிலை வணிகரொருவர் தனது பணிப்பாளர்களும், ஊழியர்களும் பின்வருவனவற்றை செய்யவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- (1) தவறாக இருக்குமெனத் தெரிந்து கொண்ட தகவல்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தல்.
  - (2) உண்மைக்குப் புறம்பான அல்லது சரியானதாக இருக்காது என அவர்கள் சந்தேகப்படும் காரணங்களை அல்லது முன்றாம் தரப்பினருக்கு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை பரப்புதல்.
- 6.10 முதனிலை வணிகரொருவர் முதலீட்டாளர் நம்பிக்கையினைச் சிதைத்துவிடக்கூடிய பிழையான நடத்தைகளில் ஈடுபடவோ அல்லது அரசு பிணையங்களுக்கான சந்தையின் சிறந்த அபிவிருத்தியினை பாதிக்கும் நடத்தைகளில் ஈடுபடவோ கூடாததுடன் அதன் பணிப்பாளர்களும் ஊழியர்களும் அவ்வாறு ஈடுபடாதிருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

## 7 அவதானம்

- 7.1 முதனிலை வணிகரானவர் எல்லா நேரங்களிலும் அவரின் வாடிக்கையாளர்களின் சிறந்த நலவுரித்துக்களின் அடிப்படையிலேயே அதன் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுடன் அரசு பிணையங்களுக்கான சந்தையின் ஒருமைப்பாட்டையும் பேணவேண்டும்.
- 7.2 முதனிலை வணிகரொருவர், நிறுவனத்தின் பணிப்பாளர்களும், ஊழியர்களும் பிணையங்களின் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பாக மதியுரை வழங்குகையில் அல்லது அதனை நிறைவேற்றுகையில் எல்லா நேரத்திலும் தெளிவான சந்தேகமற்ற மொழியினை பயன்படுத்துவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சில்லறை வாடிக்கையாளர்களுடன் கையாளல்களை மேற்கொள்கையில் முதனிலை வணிகர் சாத்தியமானவிற்கு இலகுவான மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
- 7.3 முதனிலை வணிகர், வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தல்களுக்கிணங்க, வாடிக்கையாளர்களின் கட்டளைகள் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

## 7.4 முதனிலை வணிகரொருவர்

- (1) கொள்வனவு கட்டளைகளை உடனடியாகப் பதிவு செய்து அனைத்து கட்டளைகளும் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டிருப்பதனை ஆவணப்படுத்தி சரிபார்த்தல்.
- (2) நிறைவேற்றப்பட்ட கொடுக்கல்வாங்கல்களை சரியாகவும், உடனடியாகவும் பதிவு செய்து ஒதுக்கி பங்கீடு செய்தல் என்பனவற்றை கட்டாயமாக செய்தல் வேண்டும்.

7.5 முதனிலை வணிகரொருவர் கொடுக்கல்வாங்கல்களின் தன்மை பற்றியும் முதலீடுகளைச் செய்யும்போது அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள இடர்நேர்வுகள் பற்றியும் வாடிக்கையாளருக்கு விளக்க வேண்டியதுடன், வாடிக்கையாளர் மிகச்சிறந்த சாத்தியமான பெறுபேறுகளைப் பெறக்கூடிய விதத்தில் அவர்களது கட்டளைகள் நிறைவேற்றப்படுவதனையும் உறுதிப்படுத்த வேண்டும்.

7.6 வாடிக்கையாளரின் கட்டளை தொடர்பாக முக்கிய பகுதியினராக செயற்படும் முதனிலை வணிகர் களுக்கு திறக்கப்பட்டதும் அதன்பின் குறைந்தது ஆண்டுதோறும்வாது வாடிக்கையாளருக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் ஒவ்வொரு பிரதான கொடுக்கல்வாங்கல்களும் வாடிக்கையாளருக்கு மிகச்சிறந்த சாத்தியமான பெறுபேறுகளை வழங்கக்கூடிய விதத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகளை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். கொடுக்கல்வாங்கல் விடயமாக இருசாரரிடையேயும் எழும் ஏதும் தகராறும் ஒருமைப்பாட்டினையும் தகராறுக்குரிய ஒவ்வொரு சாராரினதும் கௌரவத்தினை உச்சஅளவில் பேணக்கூடிய விதத்திலும் விரைவாகவும் நியாயமாகவும் தீர்க்கப்பட வேண்டும். கொடுக்கல்வாங்கல்களுக்காக வழங்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் முதனிலை வணிகர் எப்பொழுது பொறுப்பாளராக செயற்பட்டார் என்பதனை எடுத்துக்காட்டல் வேண்டும்.

7.7 முதனிலை வணிகரானவர் அதிகாரங்கள், வரையறைகள் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை தெளிவாகக் குறித்துரைக்கின்ற அதன் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பினை நிறுவி நடைமுறைப்படுத்தி கிரமமாக மீளாய்வு செய்தல் வேண்டும். நிறுவனத்தின் முன்னரங்க மற்றும் பின்னரங்க அலுவலகங்களிடையேயான கடமைகள் தெளிவாகப் புறம்புபடுத்தி அறிக்கையிடப்பட வேண்டியதுடன் ஊழியர்களின் அனைத்து மட்டங்களிடையேயும் பொதுவான தொழிற்பாடுகளிடையேயும் காத்திரமான தொடர்புடல்கள் பேணப்பட வேண்டும். இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு பணிப்பாளர்களால் ஒப்புதலளிக்கப்பட வேண்டியதுடன் அவர்கள் இதன் நடைமுறைப்படுத்தலுக்கான பொறுப்பையும் கொண்டிருத்தல் வேண்டும்.

## 8. நலவுரித்துக்களின் முரண்பாடு

8.1 முதனிலை வணிகரானவர் வாடிக்கையாளரின் நன்மைக்காகச் செயற்பட வேண்டியதுடன் அவர்களது வாடிக்கையாளரின் நலவுரித்துக்களை முதனிலை வணிகர், அதன் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் நலவுரித்துக்களுக்கு முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

8.2 வாடிக்கையாளருடன் எந்த ஒரு கொடுக்கல்வாங்கல்களையும் மேற்கொள்வதன் முன்னர் நலவுரித்துக்களின் தன்மை மற்றும் அளவு என்பன பற்றி வாடிக்கையாளருக்கு வெளிப்படுத்தியிருந்தாலன்றி, முதனிலை வணிகர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நலவுரித்துக்களுடன் முரண்படுமிடத்து அவர் வாடிக்கையாளருடனோ அல்லது வாடிக்கையாளர் சார்பிலோ வியாபாரங்களை மேற்கொள்ளக்கூடாது. நலவுரித்துக்களின் முரண்பாடு முதனிலை வணிகர்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும்மிடையில் அல்லது வாடிக்கையாளருக்கும் இன்னொரு வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்படலாம்.

## 9. உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்

9.1 முதற்தடவையாக வாடிக்கையாளருக்கு எந்த ஒரு பணியினையும் வழங்குவதற்கு முன்னரும், வியாபாரம் தொடர்பான உறவுமுறைக் காலம் பூராகவும் முதனிலை வணிகரானவர் வாடிக்கையாளரை அடையாளம் காண்பதற்குரிய போதுமான ஆவணங்களைத் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். வாடிக்கையாளர் இலங்கையில் வதியாதவராயின், முதனிலை வணிகர் வாடிக்கையாளரின் நாடு மற்றும் அவர் வதியும் இடம் என்பன தொடர்பான போதியளவு ஆவணங்களைத் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

- 9.2 வாடிக்கையாளருக்கு எந்த ஒரு வசதியையும் வழங்குவதற்கு முன்னர், வாடிக்கையாளருக்கு வழங்கப்படவுள்ள பணிகள் வாடிக்கையாளருக்கு பொருத்தமானதா என்பதனையும் வழங்கப்படவுள்ள பணிகள் தொடர்பாக வாடிக்கையாளருக்கு செய்யப்படவேண்டிய கடமைகளை பூர்த்தி செய்வது பற்றியும் நிறுவனம் ஒரு தீர்மானத்திற்கு வருவதனை இயலச்செய்யும் விதத்தில் முதனிலை வணிகர் வாடிக்கையாளர் தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
10. தகவல்களைப் வெளிப்படுத்தல்
- 10.1 முதனிலை வணிகர் பின்வருவன பற்றி உரிய நேரத்தில் நியாயமான தெளிவான மற்றும் தவறான வழிக்கு இட்டுச்செல்லாத தகவல்களை அவரின் வாடிக்கையாளருக்கு வழங்குதல் வேண்டும்.
- (1) நிறுவனம், அதன் வியாபார நடவடிக்கைகள் அது வழங்குகின்ற பணிகள், அதன் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் அதன் சார்பாக செயற்படக்கூடிய மற்றவர்கள்
  - (2) வாடிக்கையாளர் ஈடுபட்டுள்ள மற்றும் அவற்றின் கட்டளைகளை நிறைவேற்றுவது தொடர்பான கரிசனைகளைக் கொண்ட எந்த ஒரு கொடுக்கல்வாங்கல்களினதும் இன்றியமையாத பண்புகள்.
  - (3) நிறுவனம் தன்வசம் வைத்திருக்கின்ற அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள வாடிக்கையாளருக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தினதும் சரியான அடையாளம் மற்றும் கிரமமான உறுதிப்பாடு.
  - (4) முதலீட்டுத் தீர்மானத்திற்கான தகவலாக வாடிக்கையாளர் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து இடர்நேர்வுகள்
- 10.2 வாடிக்கையாளருக்கு எந்த ஒரு பணியையும் வழங்குவதற்கு முன்னர் முதனிலை வணிகர் கையெழுத்திட்ட எழுத்திலான உடன்படிக்கையொன்றை வாடிக்கையாளருடன் செய்து கொள்ள வேண்டும். அது தெளிவாகவும், உடனடியாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டியதுடன் சாராரின் உரிமைகளையும், கடப்பாடுகளையும் குறிப்பிடுவதாகவும் வழங்கப்படவுள்ள பணிகளை விபரிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.



தொடர்பு எண்: 08/24/002/005/01

### பத்திரப் பிணையங்களைப் பாதுகாப்பில் வைத்திருப்பதன் மீதான பணிப்புரைகள்

உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் பிணையங்கள் கட்டளைச்சட்டம் என்பனவற்றின்கீழ் 2000ஆம் ஆண்டு மாச்ச 1ஆம் நாள் சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் பிரிவு 10இன் கீழ் வழங்கப்படும் இப்பணிப்புரை 2002 சனவரி 1ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

கே.ஜி.பி. தீரசிங்க

பொதுப்படுகடன் கண்காணிப்பாளர்

கொழும்பு

14 பெப்புவரி 2003.

1. ஒன்றிற்கு மேற்பட்ட வாடிக்கையாளரின் சார்பில் நேரடி வணிக பங்கேற்பாளர் கொள்வனவு செய்த, பெற்ற அல்லது வைத்திருக்கும் பிணையொன்றினை நேரடி வணிக பங்கேற்பாளர்கள் பிணையத்திலுள்ள அத்தகைய ஒவ்வொரு வாடிக்கையாளர்களினதும் உரிமைகளைக் காட்டும் விதத்தில் கணக்குகளைப் பேணுமிடத்து நேரடி வணிக பங்குபற்றுபற்றினரொருவர், நேரடி வணிக பங்குபற்றுனரால் கொள்வனவு செய்யப்பட்ட, பெறப்பட்ட அல்லது வைத்திருக்கப்பட்ட எந்த ஒரு பிணையத்தினையும் வாடிக்கையாளர் பெயரிலுள்ள பாதுகாப்பு பிணையங்கள் கணக்கில் வாடிக்கையாளரின் பேரில் வைப்புச் செய்யலாம், என்பதுடன் அத்தகைய பிணையம் அத்தகைய அனைத்து வாடிக்கையாளர்களினதும் சார்பில் பாதுகாப்பு பிணையங்கள் கணக்கில் பேணப்பட்டு வரலாம்.
2. நேரடி வணிக பங்குபற்றுநர் ஒருவர், வாடிக்கையாளர் சார்பில் வைத்திருக்கும் பிணையங்கள், வாடிக்கையாளரினால் நேரடி வணிக பங்குபற்றுநர் ஒருவருக்கு எழுத்து மூலமாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கிணங்க மட்டுமே வணிகம் செய்யமுடியும்.
3. வாடிக்கையாளர் ஒருவரின் சார்பில் நேரடி வணிக பங்கு பற்றுநரொருவரினால் பிணையங்கள் வைத்திருக்கப்படுமிடத்து அத்தகைய பிணையங்கள் நேரடி வணிக பங்குபற்றுநரின் அல்லது நேரடி வணிக பங்குபற்றுநரின் மற்றைய வாடிக்கையாளர்களின் பிணையங்களிலிருந்து புறம்புபடுத்தப்பட வேண்டியதுடன் பாதுகாப்பாகவும் மீட்கத்தக்க கட்டுக்காப்பிலும் வைத்திருக்கப்படுதலும் வேண்டும்.
4. வாடிக்கையாளரின் சார்பில் நேரடி வணிக பங்குபற்றுநரினால் வைத்திருக்கப்படும் பிணையங்கள் வாடிக்கையாளர்களுக்காக வைத்திருக்கப்படுகின்றது என நேரடி வணிக பங்குபற்றுநரின் பதிவேடுகளில் தெளிவாக இனங்காட்டப்பட்டிருக்க வேண்டியதுடன், நேரடி வணிக பங்குபற்றுநரின் ஒரு பகுதிச் சொத்தாகக் கொள்ளப்படக்கூடாது.
5. வாடிக்கையாளரின் சார்பில் வைத்திருக்கப்படும் பிணையங்கள் தொடர்பான நேரடி வணிக பங்குபற்றுநரின் பதிவேடுகள் மத்திய வங்கியினாலும் வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளினதும் பரிசோதனைகளுக்கு ஏற்புடைய சட்டங்களுக்கு அமைவாக, நியாயமான காலப்பகுதியில் கிடைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
6. நேரடி வணிக பங்குபற்றுநரொருவர் கட்டுக்காப்பில் வைத்திருக்கப்படும் பிணையங்கள் தொடர்பான கூற்றுக்களை மாதாந்த அடிப்படையில் அட்டவணை I இலுள்ள படிவத்தில் மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
7. நேரடி வணிக பங்குபற்றுநரொருவர் அட்டவணை II இல் உள்ள படிவத்தில் வாடிக்கையாளர் சார்பாக பிணையங்களின் கொள்வனவுகள் மற்றும் விற்பனைகள் தொடர்பாக, அவரின் வாடிக்கையாளருக்கு உறுதிப்படுத்தலினை வழங்கலாம். அத்துடன் வாடிக்கையாளரின் சார்பில் நேரடி வணிக பங்குபற்றுநர் வசமுள்ள பிணையங்கள் தொடர்பாக மாதாந்த கூற்று ஒன்றினை வாடிக்கையாளருக்கு வழங்குதல் வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட வாடிக்கையாளரின் சார்பில் நேரடி வணிக பங்குபற்றுநர் பிணையங்களை கொண்டிருக்குமிடத்து, நேரடி வணிக பங்குபற்றுநர் அத்தகைய வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும், வாடிக்கையாளர் பிணையங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில், வாடிக்கையாளருக்குரித்தான பிணையங்களின் குறித்துரைக்கப்பட்ட தொடர் எண், அத்தகைய பிணையத்தின் மீது வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டிய நறுக்குவீதம் ஏதுமிருப்பின் அதனையும் அட்டவணை II இல் உள்ள படிவத்தில் குறித்துரைத்து உறுதிப்பாட்டினை வழங்க வேண்டும்.

## அட்டவணை 1

..... மாதத்திற்கான வாடிக்கையின் சார்பில் கட்டுக்காப்பில் வைத்திருக்கப்பட்ட பிணையங்களின் பதிவேடு

கொள்- வனவு நாள்	வாடிக்கை- யாளரின் பெயர்	உறுதிப்படுத்தல் கடித்ததின் தொடர்பு எண்	கொள்வனவு தொகை (முகப்பு பெறுமதி)	முதிர்ச்சி நாள்	தி.உண்டியல்/ தி. முறி	பகுதி/ முழு உடமை/ நன்மையளிக்கும் உடமை	திறை.உ/ முறியின் முகப்பு பெறுமதி	பிணையங்கள்					
								உள்ளே		வெளியே			
								கையொ.	நாள்	கையொ.	நாள்		

## அட்டவணை II

## உறுதிப்படுத்தல் பத்திரம்

கட்டுக்காப்பு ஒழுங்குகளின்கீழான திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு

தொடர்பு எண் :  
 திகதி :  
 வாடிக்கையாளரின் பெயர் :  
 முகவரி :  
 அன்புள்ள ஐயா/ அம்மணி :

## திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு

உமது விண்ணப்பம் தொடர்பாக, வேறுவிதமாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டாலன்றி, பின்வரும் திறைசேரி உண்டியல்/ உண்டியல்கள் உங்களின் சார்பில் எங்கள் கட்டுக்காப்பில் உள்ளன என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றோம். முதிர்ச்சியின் போது நீங்கள் திறைசேரி உண்டியல்களின் முகப்புப் பெறுமதியினைப் பெறுவீர்கள்.

1. முகப்புப் பெறுமதி :
2. திறைசேரி உண்டியல் எண் :
3. கொள்வனவு நாள் :
4. விளைவு :
5. விலை :
6. முதிர்ச்சி நாள் :

உங்கள் உண்மையுள்ள,

.....  
 முகாமையாளர்

.....  
 அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்

அட்டவணை II

**உறுதிப்படுத்தல் பத்திரம்****பொறுப்பாண்மை ஒழுங்குகளின்கீழான திறைசேரி முறிகளின் கொள்வனவு**

தொடர்பு எண் :  
 திகதி :  
 வாடிக்கையாளரின் பெயர் :  
 முகவரி :  
 அன்பான ஐயா/ அம்மணி :

**பொறுப்பாண்மையில் வைத்திருக்கப்படும் திறைசேரி முறிகள்**

உங்கள் விண்ணப்பம் தொடர்பாக, கீழேயுள்ள திறைசேரி முறி/கள் எமது பொறுப்பாண்மையில் வைத்திருக்கப்படுவது பற்றியும் கீழே விடயம் 1இல் குறித்துரைக்கப்பட்டுள்ள முறிகளினது தங்களின் நன்மையளிக்கும் உடமையினையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். முதிர்ச்சியின்போது நீங்கள் விடயம் 1இல் குறிப்பிட்டுள்ளவாறு திறைசேரி முறிகளில் கூறப்பட்ட பெறுமதியினையும் நறுக்கு கொடுப்பனவு நாளன்று விடயம் 7இல் குறிப்பிட்டுள்ளவாறு அரையாண்டு வட்டிக்கொடுப்பனவுகளையும் பெறுவீர்கள்.

1. நன்மையளிக்கும் உடமையின் பெறுமதி :
2. திறைசேரி முறியின் எண் மற்றும் முகப்புப் பெறுமதி :
3. நறுக்கு வீதம் :
4. விளைவு :
5. கொள்வனவு நாள் :
6. நறுக்கு கொடுப்பனவு நாள் :
7. வட்டிக்கொடுப்பனவின் பெறுமதி:
8. முதிர்ச்சி நாள் :
9. செலுத்தப்பட்ட ஒன்று சேர்ந்த வட்டி :
10. செலுத்தப்பட்ட உண்மையான விலை :
11. செலுத்தப்பட்ட மொத்த விலை

உங்கள் உண்மையுள்ள,

.....  
முகாமையாளர்.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்

## உறுதிப்படுத்தல் பத்திரம்

பொறுப்பாண்மை ஒழுங்குகளின்கீழான திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு

தொடர்பு எண் :  
 நாள் :  
 வாடிக்கையாளர் பெயர் :  
 முகவரி :

அன்புள்ள ஐயா/அம்மணி

## பொறுப்பாண்மையில் வைத்திருக்கப்படும் திறைசேரி உண்டியல்கள்

உங்கள் விண்ணப்பம் தொடர்பாக பின்வரும் திறைசேரி உண்டியல்/ கள் பொறுப்பாண்மையாக எங்களால் வைத்திருக்கப்படுவது பற்றியும் கீழே விடயம் 1இல் தெரிவிக்கப்பட்டவாறு உண்டியல்/களில் உங்களின் நன்மையளிக்கும் உடமை பற்றியும் உறுதிப்படுத்துகின்றோம். முதிர்ச்சியின் போது நீங்கள் கீழே விடயம் 1இல் குறிப்பிட்டுள்ள திறைசேரி உண்டியல்/ களின் சொல்லப்பட்ட பெறுமதியினையும் பெறுவீர்கள்.

1. நன்மையளிக்கும் உடமையின் பெறுமதி :
2. திறைசேரி உண்டியலின் எண்ணிக்கை மற்றும் முகப்புப்பெறுமதி :
3. கொள்வனவு நாள் :
4. விளைவு :
5. விலை :
6. முதிர்ச்சி நாள் :

உங்கள் உண்மையுள்ள

.....  
முகாமையாளர்.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்

**உறுதிப்படுத்தல் பத்திரம்****கட்டுக்காப்பு ஒழுங்குகளின் கீழான திறைசேரி முறிகளின் கொள்வனவு**

தொடர்பு எண் :

நாள் :

வாடிக்கையாளர் பெயர் :

முகவரி :

அன்புள்ள ஐயா/அம்மணி

**திறைசேரி முறிகளின் கொள்வனவு**

உங்கள் விண்ணப்பம் தொடர்பாக பின்வரும் திறைசேரிமுறி/முறிகள் உங்களினி சார்பில் எங்கள் கட்டுக்காப்பில் உள்ளன என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். முதிர்ச்சி நாளன்று நீங்கள் திறைசேரிமுறி/களின் முகப்புப் பெறுமதியையும், நறுக்கு கொடுப்பனவு நாளன்று நீங்கள் அரையாண்டு வட்டிக்கொடுப்பனவுகளையும் பெறுவீர்கள்.

1. முகப்புப் பெறுமதி :
2. திறைசேரி முறியின் பெயர் :
3. நறுக்கு வீதம் :
4. விளைவு :
5. கொள்வனவு நாள் :
6. நறுக்கு கொடுப்பனவு நாள் :
7. வட்டிக் கொடுப்பனவுத் தொகை :
8. முதிர்ச்சி நாள் :
9. செலுத்தப்பட்ட ஒன்று திரண்ட வட்டி :
10. உண்மையான விலை :
11. செலுத்தப்பட்ட மொத்த விலை :

உங்கள் உண்மையுள்ள

.....  
முகாமையாளர்.....  
அங்கீகாரமளிக்கப்பட்ட அலுவலர்

## முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள் மற்றும் வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றின் மீதான பணிப்புரை

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் பிணையங்கள் கட்டளைச்சட்டம் என்பனவற்றின் கீழ் 2002 பெப்புருவரி 1ஆம் நாளன்று நிதியமைச்சரினால் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் 12ஆம் பிரிவின் கீழ் வழங்கப்படும் இப்பணிப்புரை 2003 ஏப்பிரல் 1ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

கொழும்பு  
1 ஏப்பிரல் 2003

கே.ஜி.டீ.மே. தீரசிங்க  
பொதுப்படுகடன் கண்காணிப்பாளர்

முன்னோக்கிய வீத உடன்படிக்கை மற்றும் வட்டிவீத பரிமாற்றம் போன்ற நிதியியல் பெறுதிகள் வட்டிவீத இடர்நேர்வுகளை முகாமைப்படுத்துவதற்கு பயனுள்ளவையாகும்.

### சாதனங்களின் விபரம்

1. முன்னோக்கிய வீத உடன்படிக்கையென்பது “ஊக அடிப்படையிலான மூலதனத்” தொகையின் மீது தீர்ப்பளவு நாளன்று; தொடக்க திகதியிலிருந்து முதிர்ச்சித்திகதி வரையான குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குரிய வட்டிக் கொடுப்பனவினை பரிமாற்றுவதற்கான இரு சாரார்களிடையேயான ஒரு நிதியியல் ஒப்பந்தமாகும். இதன்படி, தீர்ப்பளவு நாளன்று, ஒப்பந்த வீதத்தினை (நிலையான) அடிப்படையாகக் கொண்ட காசுக்கொடுப்பனவுகளும் தீர்ப்பளவு வீதமும் ஒரு சாராரினால் மற்றைய சாராருக்கு வழங்கப்படுகின்றது. தீர்ப்பளவு வீதமென்பது தீர்ப்பளவு நாளன்று காணப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அடித்தள அளவான குறியீடு/ தொடர்பான வீதமாகும்.
2. ஒரு வட்டிவீத பரிமாற்றம் என்பது குறிப்பிட்ட காலப்பகுதியொன்றினுள் பல தடவைகள் “ஊக அடிப்படையிலான மூலதனத்” தொகையின் மீது வட்டிக் கொடுப்பனவுத் தொடரை பரிமாற்றிக் கொள்வதற்காக இருசாராருக்குமிடையிலான ஒரு உடன்படிக்கையாகும். அத்தகைய உடன்படிக்கைகள் பொதுவாக எதிர்கால நிலையான வீத வட்டிக் கொடுப்பனவுகளுக்காக எதிர்கால மிதக்கும் வட்டிவீத கொடுப்பனவுகளுக்கு மாற்றிக் கொள்ளல் அல்லது பரிமாற்றுகின்றதுடன் அல்லது எதிர்கால மிதக்கும் வீத வட்டிக் கொடுப்பனவுகளை எதிர்கால மிதக்கும் வீத வட்டிக் கொடுப்பனவுகளுடன் பரிமாற்றிக் கொள்வதாகும். இதன்படி, பரஸ்பர மாற்றத்திற்கான காலப்பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு கொடுப்பனவு நாளன்றும் நிலையான/ மிதக்கின்ற மற்றும் மிதக்கின்ற வீதங்களை அடிப்படையாகக் கொண்ட காசுக்கொடுப்பனவுகள் ஒரு சாராரினால் மற்றையவருக்கு வழங்கப்படுகின்றன.

### பங்கேற்பாளர்கள்

3. முதனிலை வணிகர்கள் முன்னோக்கிய வீத உடன்படிக்கை/ வட்டிவீத பரஸ்பர மாற்றத்தினை தமது சொந்த ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் சந்தை உருவாக்கத்திற்கான சாதனமொன்றாக பயன்படுத்த முடியும். முதனிலை வணிகர்கள் தமது சொந்த ஐந்தொகை வெளிப்படுத்துகையின் பரிசைக்காப்பாக இச்சாதனங்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள், பதிவு செய்யப்பட்ட குத்தகைக் கம்பனிகள், பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனிகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் கம்பனிகளுக்கு வழங்கமுடியும்.

### சாதனக் கொள்கையும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறையும்

4. முன்னோக்கியவீத உடன்படிக்கைகள்/ வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றைப் பொறுப்பேற்றதற்கு முன்னர் முதனிலை வணிகர்கள் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும்

மத்திய வங்கியினால் காலத்திற்குக்காலம் விபரிக்கப்படுகின்ற அத்தகைய அறிக்கைகளையும் முன்மதியுடைய தேவைப்பாடுகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

5. முதனிலை வணிகர்கள் பொருத்தமான உட்கட்டமைப்பினையும் சாதனக்கு விலையிடும் ஆற்றல் மற்றும் சந்தைக்கு குறியிடல் போன்ற இடர்நேர்வு முகாமைத்துவ முறைகளை உறுதிப்படுத்துமாறும் தற்போதைய அடிப்படையில் அவர்களின் நிலைமை கண்காணிப்பு மற்றும் எல்லை வெளிப்படுத்துகை போன்றவற்றை சரியான விதத்தில் நிர்ணயித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
6. சாதனக்கொள்கை மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகளை விபரிக்கின்ற ஆவணத்தின் பிரதியொன்றினை பொதுப்படுகடன் திணைக்களம் இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

### முன்னோக்கியவீத உடன்படிக்கை/ வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றின் வகைகள்

7. முதனிலை வணிகர்கள் முன்னோக்கிய வீத உடன்படிக்கை வட்டிவீத பரஸ்பர மாற்றம் என்பனவற்றில் அடிப்படையில் வேறுபட்ட வகைகளை பொறுப்பேற்க முடியும். பரிமாற்றமானது அடிமட்ட/ஆகக்கூடிய மற்றும் அடிமட்டம்/இரண்டையும் உள்ளடக்கிய/போன்ற வெளிப்படையான/ உட்கிடையான விருப்புக்குரிய தோற்றங்களைக் கொண்டிருப்பது அனுமதிக்கப்பட மாட்டாது.

### அடித்தளமாகக் கொள்ளப்பட்ட குறியீட்டு வீதம்

8. அடித்தளமாகக் கொள்ளப்பட்ட குறியீட்டு வீதம் திறைசேரி உண்டியல்/ திறைசேரி முறிகளின் வீதமாக இருத்தல் வேண்டும்.

### அளவு

9. முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/ வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றின் “ஊக அடிப்படையிலான மூலதனத்” இன் ஆகக்குறைந்த அல்லது ஆகக்கூடிய அளவின் மீது கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

### காலம்

10. முன்னோக்கியவீத உடன்படிக்கை/வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றின் ஆகக்கூடிய அல்லது ஆகக்குறைந்த காலப்பகுதி மீது கட்டுப்பாடு எதுவுமிருக்காது.

### மூலதனப்போதுமை

11. இணைப்பு I இன் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்னோக்கியவீத உடன்படிக்கை/ வட்டிவீத பரிமாற்றத்திற்காக முதனிலை வணிகர்கள் மூலதனத்தைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

### வெளிப்படுத்துகை வரையறைகள்

12. இணைக்கிணையாளர்களுக்கான வெளிப்படுத்துகை வரையறைகளை ஏற்படுத்தும் பொருட்டு, முதனிலை வணிகர்கள் இணைப்பு I இல் விபரிக்கப்பட்டுள்ள வெளிப்படுத்துகை முறைக்கேற்ப ஊக அடிப்படையிலான முதற்தொகைக்கு மாற்றல் காரணிகளைப் பிரயோகிக்கலாம்.
13. மேலும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் நீங்கலாக கம்பனிகள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொள்கையில், முதனிலை வணிகர்கள் அவர்கள் முன்னோக்கிய வீத உடன்படிக்கை/வட்டிவீத பரிமாற்ற பரிமாணம் என்பனவற்றை அவர்களது சொந்த ரூபா ஐந்தொகை வெளிப்படுத்துகைகளை பாதுகாப்பதற்காக மட்டுமே மேற்கொள்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக முதனிலை வணிகர்கள் உரிய கவனத்தை செலுத்தல் வேண்டும். முதனிலை வணிகர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஐந்தொகை வெளிப்படுத்துகை பாதுகாப்புக்காப்பிற்காக மட்டுமே அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது என்னும் கருத்தில் கையெழுத்திட அங்கீகாரமளிக்கப்பட்டவர்/ அங்கீகாரமளிக்கப்பட்டவர்களிடமிருந்து சான்றிதழொன்றையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்; அதாவது பொறுப்பேற்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் அளவும் காலமும் அவர்களது குறிப்பிட்ட ரூபா வெளிப்படுத்துகைகளை விஞ்சாது இருத்தல் வேண்டும்.

### பரிமாற்ற நிலைமை

14. சாத்தியமானவிற்கு, முதனிலை வணிகர்கள் முக்கியமான உண்மையான வெளிப்படுத்துகைகளின் பாதுகாப்புக்காப்பிற்காக மட்டுமே முன்னோக்கிய வீத உடன்படிக்கை/வட்டிவீத பரிமாற்றம் என்பனவற்றை மேற்கொள்ள வேண்டும். எனினும், சாதனங்களை அபிவிருத்தி செய்வதிலும் சந்தையை உருவாக்குவதிலும் சந்தையை உருவாக்குவோர் ஆற்றும் முக்கிய பங்கினை அங்கீகரிக்கின்ற விதத்தில் முதனிலை வணிகர்கள் மிக முக்கியமான வெளிப்படுத்துகையின்றி சந்தையில் அந்நேரத்தில் வணிகத்தில் ஈடுபடக்கூடிய சந்தையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் சந்தையை உருவாக்குவோர் அளவுக்கதிகமாக அவர்களை விரிவாக்கிக் கொள்ளாமையை உறுதிப்படுத்தும் விதத்தில் பரஸ்பர மாற்ற நிலைமையின் மீது முன்மதியுடைய வரையறைகளை விதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது சந்தை உருவாக்க நடவடிக்கைகளில் உயர்ச்சியினை ஏற்படுத்தும்.

### கணக்கீடும் மதிப்பீடும்

15. பாதுகாப்புக்காப்பிடல் மற்றும் சந்தை உருவாக்க நோக்கங்களுக்கான கொடுக்கல்வாங்கல்கள் வெவ்வேறாகப் பதிவு செய்யப்பட வேண்டும். சந்தை உருவாக்க நோக்கங்களுக்கான கொடுக்கல்வாங்கல்கள் "சந்தைப் பெறுமதிப்படி விலையிடப்பட்டது" (குறைந்தது ஒரு வார இடைவெளியில்) என்ற அடிப்படையிலும் பாதுகாப்புக்காப்பு நோக்கங்களுக்கான கொடுக்கல் வாங்கல்கள் ஒன்று திரளும் அடிப்படையிலும் கணக்கிடப்படலாம். முதனிலை வணிகர்கள் பன்னாட்டுக் கணக்கீட்டு நியமங்களின் அடிப்படையில் கணக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் (ப.ச.நியமம் 32 மற்றும் 39). முதனிலை வணிகர்கள் இணைப்பு 2 இணைப் பார்க்கவும்.

### ஆவணப்படுத்தல்

16. ஒரு முகப்படுத்தல் மற்றும் தரப்படுத்தலுக்காக, முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/வட்டிவீத பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்காக பொருத்தமான முறையில் திருத்தியமைக்கப்பட்ட முதனிலை வணிகர்கள் இப்பணிப்புரைகளுடன் இணங்கிச் செல்லத்தக்க விதத்தில் பொருத்தமான முறையில் திருத்தியமைக்கப்பட்ட பன்னாட்டு பரிமாற்ற வணிகர்கள் அமைப்பின் ஆவணப்படுத்தல்களையும் பயன்படுத்த வேண்டும். நிறுவனங்கள் மேலும் இணைக்கட்சியினர் சட்டரீதியான அந்தஸ்து அதிகாரம் மற்றும் முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/வட்டிவீத பரிமாற்ற கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவதற்கான அங்கீகாரம் என்பனவற்றைக் கொண்டுள்ளார்கள் என்பதனை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

### அறிக்கையிடல்

17. முதனிலை வணிகர்கள், இணைப்பு-3 இல் காட்டப்பட்டுள்ளவாறு வழக்கமான முறையில், அவர்களது முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/வட்டிவீத பரிமாற்றத் தொழிற்பாடுகளை மாதாந்த அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத் திற்கு அறிக்கையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
18. இப்பணிப்புரைகள், நாட்டில் முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/வட்டிவீத பரிமாற்றம் போன்ற ரூபா பெறுமதிகளின் அபிவிருத்திக்கான அடிப்படையை உருவாக்குவதனை நோக்கமாகக் கொண்டுள்ளன. இப்பணிப்புரைகள் முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள்/வட்டி வீத பரிமாற்றச் சந்தையின் அபிவிருத்தியினது அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுவதற்கு உட்பட்டனவாகும்.



இணைப்பு -1

**கொடுகடன் இடர்நேர்விற்கான வட்டிவீத ஒப்பந்தங்களின் மீது  
முதனிலை வணிகர்களுக்கான மூலதனப்போதுமை**

முன்னோக்கிய வீத உடன்படிக்கைகளையும் வட்டிவீத பரஸ்பர பரிமாற்றத்தினையும் மேற்கொள்ளுகின்ற முதனிலை வணிகர்கள் பின்வரும் ஆகக்குறைந்த மூலதனம்/ மூலதனப்போதுமைத் தேவைப்பாடுகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்:

மூலதனப்போதுமை மீதான பணிப்புரைகள் மூலம் தேவைப்படுத்தப்பட்ட ஆகக்குறைந்த மூலதனத் தேவைப்பாடுகள் மற்றும் மூலதனப்போதுமை விசிதம் என்பனவற்றிற்கு மேலாகவும் கூடுதலாகவும், முதனிலை வணிகர்கள் வட்டிவீத ஒப்பந்தங்களின் மீதான கொடுகடன் இடர்நேர்விற்காக இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் 12 சதவீதமான அளவில் மேலதிக மூலதனத்தினைப் பேணவேண்டியிருக்கும்.

ஐந்தொகைக்கு வெளியேயான இவ்விடயங்களுக்கான செய்முறையியல் பின்வருமாறு இருக்கும்.

- (i) ஊச அடிப்படையிலான முதற்தொகையானது சீராக்கப்பட்ட பெறுமதியினைப் பெறும் விதத்தில் கீழே தரப்பட்டுள்ள மாற்றுக் காரணிகளினால் பெருக்கப்படும்.
  - ⊙ 1 ஆண்டிற்கும் குறைவான ஆரம்ப முதிர்ச்சிக்கான ஊச அடிப்படையிலான முதற்தொகை பெறுமதியில் 0.5 சதவீதம்.
  - ⊙ ஆரம்பத்தில் ஓராண்டு முதிர்ச்சியையும் மற்றும் இரண்டாண்டிற்கு குறைவான முதிர்ச்சியையும் கொண்ட ஊச அடிப்படையிலான முதற்தொகை பெறுமதியில் 1.0 சதவீதம்.
  - ⊙ ஒவ்வொரு மேலதிக ஆண்டிற்கும் 1.0 சதவீதம்
- (ii) இவ்வாறு பெறப்பட்ட சீராக்கப்பட்ட பெறுமதியானது கீழே குறித்துரைக்கப்பட்டவாறு இணைக்கட்சியினருக்குப் பொருந்தத்தக்க இடர்நேர்வு கணிப்பின் மூலம் பெருக்கப்படல் வேண்டும்.
 

முதனிலை வணிகர்கள்/ உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	20 சதவீதம்
மற்றய அனைத்தும்	100 சதவீதம்

இணைப்பு -2

## கணக்கீட்டு நியமங்கள்

## பாதுகாப்புக்காப்பு பரிமாற்றத்திற்கான கணக்கீட்டு

- (i) பாதுகாப்புக் காப்பு வட்டி உழைக்கின்ற சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களான வட்டிவீத பரிமாற்றமானது சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் பாதுகாப்புக்காப்பு போன்று பொதுவாக கணக்கிடப்படல் வேண்டும்.
- (ii) சந்தைப் பெறுமதிகளை கொண்டுள்ள அல்லது குறைந்த செலவினை அல்லது நிதியியல் கூற்றுக்களில் சந்தைப் பெறுமதியினையுடைய சொத்து அல்லது பொறுப்பு ஒன்றாக குறித்துரைக்கப்பட்ட பரிமாற்றம் தவிர்ப்பு பாதுகாப்புக்காப்பு போன்று கணக்கிடப்பட்ட பரஸ்பர பரிமாற்றமானது ஒன்று சேர்ந்த அடிப்படையில் கணக்கிடப்படல் வேண்டும். இத்தகைய விடயத்தில், பரஸ்பர பரிமாற்றமானது, குறித்துரைக்கப்பட்ட சொத்து அல்லது பொறுப்பின் சந்தைப் பெறுமதிக்கான ஒரு சீராக்கம் என பதிவு செய்யப்பட்ட இலாபம் அல்லது இழப்பு பெறுபேற்றுடன் சந்தைக்கு அடையாளமிடப்பட வேண்டும்.
- (iii) குறித்துரைக்கப்பட்ட சொத்து அல்லது பொறுப்பின் மீதான இலாபம் அல்லது இழப்பு எதிரீடு செய்யப்படுவதனை அங்கீகரிக்கும்பொழுது பரிமாற்றத்தின் முடிவுறுத்தலில் காணப்படும் இலாபம் அல்லது இழப்பு எதிரீடு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன் உட்கருத்து யாதெனில் முடிவுறுத்தப்பட்ட பரிமாற்றத்தின் மீதான எந்த ஒரு இலாபமும் அல்லது இழப்பும் பிற்போடப்பட்டு பரிமாற்றத்தின் எஞ்சிய குறுகிய ஒப்பந்த காலப்பகுதியில் அல்லது சொத்து/பொறுப்பின் எஞ்சியுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்படும் என்பதேயாகும்.
- (iv) பாதுகாப்புக்காப்பு விடயங்களை மீள்குறித்துரைத்தல்  
பாதுகாப்புக்காப்பொன்று சொத்துக்கள்/ பொறுப்புக்களின் ஒரு விடயத்திலிருந்து, சொத்துக்கள்/ பொறுப்புக்களின் இன்னொரு விடயத்திற்கு மீள்குறித்துரைக்கப்படுமாயின் அத்தகைய மீள்குறித்துரைப்புக்கள் ஒரு பாதுகாப்புக்காப்பு முடிவுறுத்தப்பட்டு இன்னொன்று பொறுப்பேற்கப்படுகின்றது எனக்கொள்ளப்பட வேண்டும். மீள்குறித்துரைக்கப்படும் நாளன்று மாற்றமானது சந்தைப் பெறுமதிப்படி விலையிடப்பட வேண்டியதுடன் சந்தைக்கான அடையாளமிடல் பெறுமதி பரிமாற்றத்தின் எஞ்சிய குறுகிய காலப்பகுதியில் அல்லது சொத்துக்கள்/ பொறுப்புக்களின் எஞ்சிய காலப்பகுதியில் தீர்ப்பளவு செய்யப்படும். சந்தைக்கான அடையாளமிடும் பதிவுச்சீராக்கங்களை எதிரீடு செய்தலானது சொத்து/ வைப்புக்களில் புதிதாக குறித்துரைக்கப்பட்ட விடயங்களின் மீதான பாதுகாப்புக்காப்புக்காக பெறப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட கட்டணமாக கருதப்படுவதுடன் இது குறித்துரைக்கப்பட்ட சொத்து/ பொறுப்பின் எஞ்சிய காலப்பகுதியில் அல்லது பரிமாற்றத்தின் எஞ்சிய காலப்பகுதியில் எது குறுகியதோ அக்காலப்பகுதியில் தீர்ப்பளவு செய்யப்படும்.
- (v) முதனிலை வணிகர்கள் பொருத்தமாயிருக்கின்ற கட்சியினருக்கு தரக்கூடிய போல் செயற்படுகையிலும் ஒப்பந்தத்திற்கான முதன்மையாளராக இல்லாதவேளையிலும் கட்டணம் உடனடியாக வருமானமாக அடையாளம் காணப்பட வேண்டும். வங்கியானது முதன்மையாளரைப் போன்று செயற்படுமிடத்து கட்டணமானது ஒப்பந்த காலப்பகுதியில் தீர்க்கப்பட வேண்டும்.

## வர்த்தகப்படுத்தல் நிலைமைகளுக்கான கணக்கீட்டு

வர்த்தகப்படுத்தல் கொடுக்கல் வாங்கல்களின் கணக்கீட்டிற்காக பின்வருவன பொதுத்தத்துவமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

- (i) வர்த்தகப்படுத்தப்படுகின்ற பரிமாற்றமானது வருமானக்கூற்றில் பதிவு செய்யப்பட்ட மாற்றங்களுடன் சந்தைப்பெறுமதிப்படி விலையிடப்படல் வேண்டும்.
- (ii) இப்பரிமாற்றங்களுடன் தொடர்பான வருமானம் மற்றும் செலவுகள் தீர்ப்பளவு நாளன்று அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
- (iii) கட்டணங்கள் உடனடி வருமானமாக அல்லது செலவினமாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
- (iv) பரிமாற்றம் முடிவுறுத்தப்படுகையில் காணப்படும் இலாபம் அல்லது இழப்பு உடனடி இலாபம் அல்லது இழப்பு என பதிவு செய்யப்படல் வேண்டும்.

### வெளிப்படுத்துகைகள்

பின்வருவன ஐந்தொகைக்கான குறிப்பாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

- பரிமாற்ற உடன்படிக்கைகளின் ஊக அடிப்படையிலான கோட்பாடு.
- கொடுகடன் மற்றும் சந்தை இடர்நேர்வு மீதான தகவல்கள் மற்றும் மாற்றத்தினைப் பதிவு செய்வதற்காகப் பின்பற்றப்பட்ட கணக்கீட்டு கொள்கைகளை உள்ளடக்கிய பரிமாற்றத்தின் தன்மையும் நியதிகளும்;
- உடன்படிக்கையின் கீழ் இணைக்கட்சியினர் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளிலிருந்து தவறியிருப்பின் ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்புகளின் அளவு;
- பரிமாற்றத்திற்குள் நுழையும்பொழுது நிறுவனத்தினால் தேவைப்படுத்தப்படும் பிணை;
- பரிமாற்றத்திலிருந்து தோன்றக்கூடிய எந்த ஒரு கொடுகடன் இடர்நேர்வினதும் குவிவு. குவிவின் உதாரணங்கள் குறிப்பிட்ட கைத்தொழில்கள் அல்லது உயர்ந்தளவிற்கு கட்டியெழுப்பப்பட்ட கம்பனிகளுடனான பரஸ்பர பரிமாற்றங்களுக்கான வெளிப்படுத்துகையை ஏற்படுத்தக்கூடும்; அத்துடன்,
- மொத்த பரிமாற்ற ஏட்டின் "நியாயமான" பெறுமதி. பரிமாற்றமானது குறித்துரைக்கப்பட்ட சொத்துக்கள், பொறுப்புக்கள் அல்லது கடப்பாடுகள் என்பனவற்றுடன் இணைக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான பெறுமதியானது பரிமாற்ற உடன்படிக்கை முடிவுறுவதற்குள்ள எஞ்சிய நாளன்று நிறுவனமானது பெறவேண்டிய அல்லது கொடுப்பனவு செய்யவேண்டிய மதிப்பிடப்பட்ட தொகையாக இருக்கும். வர்த்தகப்படுத்துகின்ற பரிமாற்றத்திற்கான நியாயமான பெறுமதியானது சந்தைப் பெறுமதிப்படி விலையிடலாக இருக்கும்.

இணைப்பு -3

## முன்னோக்கிய வீத உடன்படிக்கை/ வட்டிவீத பரஸ்பர பரிமாற்றம் மீதான மாதாந்தக்கூற்று

நிறுவனத்தின் பெயர் :

மாதமும் ஆண்டும் :

1. மொத்த தேசியத்தொகை (ரூ) :

மொத்தம் :

இதில் பாதுகாப்பிற்கான காப்பு :

சந்தை உருவாக்கம் :

2. 200..... மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னோக்கிய வீத உடன்படிக்கை/ வட்டிவீத பரஸ்பர பரிமாற்றம்

ஆரம்ப முதிர்ச்சி	ஒப்பந்தங்களின் எண்ணிக்கை	ஊகத் தொகை (ரூ)	மிதக்கும் வீதம் # (வீச்சு)	நிலையான வீதம் (வீச்சு)	மிதக்கும் @# வீதம் (வீச்சு)
3 மாதங்கள் வரை					
3-6 மாதங்கள்					
6-12 மாதங்கள்					
1-2 ஆண்டுகள்					
2-3 ஆண்டுகள்					
3-4 ஆண்டுகள்					
4-5 ஆண்டுகள்					
5-6 ஆண்டுகள்					
6-7 ஆண்டுகள்					
7-8 ஆண்டுகள்					
8-9 ஆண்டுகள்					
9-10 ஆண்டுகள்					
10-11 ஆண்டுகள்					
11-12 ஆண்டுகள்					
12-13 ஆண்டுகள்					
13-14 ஆண்டுகள்					
14-15 ஆண்டுகள்					

# வீதங்களுடன் அடித்தளமாகக் கொள்ளப்பட்ட குறிவீதப் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட வேண்டும்.

@ பரிமாற்றம் "மிதக்கவிடலுக்கு மிதக்கவிடல்" என்ற தன்மையில் காணப்படுமாயின் இரண்டாமாளுடன் தொடர்பான வீதம்.

## 3. 200..... மாத முடிவிலுள்ளவாறு வெளிநின்ற முன்னோக்கிய வீத உடன்படிக்கை/ வட்டிவீத பரிமாற்றம்

எஞ்சிய முதிர்ச்சி / மீள்விலையிடல் நாள்	ஒப்பந்தங்களின் எண்ணிக்கை	ஊகத் தொகை (ரூ)	மிதக்க விடுகின்ற வீதம் # (வீச்சு)	நிலையான வீதம் (வீச்சு)	மிதக்க விடுகின்ற @# வீதம் (வீச்சு)
3 மாதங்கள் வரை					
3-6 மாதங்கள்					
6-12 மாதங்கள்					
1-2 ஆண்டுகள்					
2-3 ஆண்டுகள்					
3-4 ஆண்டுகள்					
4-5 ஆண்டுகள்					
5-6 ஆண்டுகள்					
6-7 ஆண்டுகள்					
7-8 ஆண்டுகள்					
8-9 ஆண்டுகள்					
9-10 ஆண்டுகள்					
10-11 ஆண்டுகள்					
11-12 ஆண்டுகள்					
12-13 ஆண்டுகள்					
13-14 ஆண்டுகள்					
14-15 ஆண்டுகள்					

\* எஞ்சிய முதிர்ச்சி அல்லது மீள்விலையிடல் நாள் எது முந்தியதோ அதனைக் குறிப்பிட வேண்டும்.

# வீதங்களுடன் அடித்தளமாகக் கொள்ளப்பட்ட குறிவீதப் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடல் வேண்டும்.

@ எதிர்காலத்தில் பரஸ்பர மாற்றம் "மிதக்கவிடலுக்கு மிதக்கவிடல்" எனக் காணப்படுமாயின் இரண்டாமாளுடன் தொடர்பான வீதம்.

தொடர்பு இல: 08/24/002/0005/001

பொதுப்படுகடன் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

இல.30 சனாதிபதி மாவத்தை

கொழும்பு 1

23 யூலை, 2003

முதன்மை நிறைவேற்று அலுவலர்

- சீ பாங் செக்குரிட்டீஸ் லிமிட்டெட்
- கொமர்சல் பாங் பிரைவேட் லீலர் லிமிட்டெட்
- என்.எஸ்பீ பன்ட் மனேஸ்மன்ட் கம்பனி லிமிட்டெட்
- எச்என்பீ செக்குரிட்டீஸ் லிமிட்டெட்
- பெஸ்ட் கபிட்டல் றிசரீஸ் லிமிட்டெட்
- சம்பத் சுரக்கும் லிமிட்டெட்
- செலான் பாங் அசெட் மனேஸ்மன்ட் லிமிட்டெட்
- செலிங்கோ சிறிராம் செக்குரிட்டீஸ் லிமிட்டெட்
- மக்கள் வங்கி
- கொங்கொங் அன்ட் சன்ங்காய் பாங்கிக் கோப்பரேசன் லிமிட்டெட்
- கப்பிட்டல் அலயன்ஸ் லிமிட்டெட்

**அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளுக்கான உறுதியான இருவழி விலைக்கோரல்கள்  
(விலைக்கோரல் மற்றும் வழங்கல் விலை) மீதான பணிப்புரை**

2002ஆம் ஆண்டு யூலை 2ஆம் நாளன்று இரண்டாந்தரச் சந்தை உறுதியான இருவழி விலைக்கோரல் மீது வழங்கப்பட்ட பணிப்புரை தொடர்பாக குறிப்பிடுகின்றோம். அப்பணிப்பில் 12 மாத திறைசேரி உண்டியல்களுக்காக உறுதியான இருவழி விலைக்குறிப்பீடுகளைச் செய்யுமாறு முதனிலை வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். நடுத்தர மற்றும் நீண்டகாலச் சந்தையின் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்கு சில தெரிந்தெடுக்கப்பட்ட அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளுக்காக உறுதியான இருவழி விலைக்குறிப்பீட்டு தேவைப்பாட்டினை விரிவாக்குவது அவசியமானதாகும்.

இதனைப் பொறுத்தவரை, பொதுப்படுகடன் திணைக்களம் குறுங்காலத்திலிருந்து நடுத்தரகால பிணையங்களை உள்ளடக்கும் விதத்தில் நான்கு அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளைத் தெரிவு செய்துள்ளது.

பொதுமக்களுடனான வர்த்தகத்தின் பொருட்டு அனைத்து முதனிலை வணிகர்களும் பின்வரும் அடித்தளமாகக் கொண்ட முதிர்ச்சிகளுக்காக உறுதியான (காத்திரமான) இருவழி விலைக்கோரல்களை மேற்கொள்ளுமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தெரிந்தெடுக்கப்பட்ட அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளுக்கான உறுதியான இருவழி விலைக்கோரல்கள்

(அ) 3 மாத திறைசேரி உண்டியல்கள்

(ஆ) 12 மாத திறைசேரி உண்டியல்கள்

- (இ) 2 ஆண்டு திறைசேரி முறிகள்  
 (ஈ) 5 ஆண்டு திறைசேரி முறிகள்

- அனைத்து முதனிலை வணிகர்களும் அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளிலுள்ள பிணையங்களுக்கு அவர்களின் காத்திரமான வாங்குகின்ற மற்றும் விற்கின்ற விலைக்கோரல்களை பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள மாதிரிப்படிவத்தில் பொதுப்படுகடன் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உறுதியான இருவழி விலைக்கோரல்கள் நாளாந்தம் குறைந்தது 10.00 மணிக்கு கிடைக்கத்தக்க விதத்தில் பொதுப்படுகடன் திணைக்களத்திற்கு மின்அஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். மின்அஞ்சல் முகவரி - pdebt@cbsl.lk
- அனைத்து முதனிலை வணிகர்களும் அடித்தளமாகக் கொள்ளப்பட்ட முதிர்ச்சிகளிலுள்ள பிணையங்களுக்கு அவர்களின் காத்திரமான வாங்குகின்ற மற்றும் விற்கின்ற விலைக்குறிப்பீடுகளை நாள்தோறும் மு.ப. 10.00 மணிக்கு புனும்பேர்க் திரைமில் காண்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முதனிலை வணிகர்கள் மற்றய முதிர்ச்சிகளிலுள்ள பிணையங்களுக்கும் இருவழி விலைக்குறிப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

அனைத்து முதனிலை வணிகர்களும் இப்பணிப்புரைக்கு உடனடியாக இணைங்கி ஒழுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் அவ்வாறு இணங்கி ஒழுகாமை எதிர்காலத்தில் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஏலங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பதற்குக் காரணமாகலாம்.

இப்பணிப்புரையானது பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தினதும், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தினதும் நியதிகளின்படி 2002 பெப்புருவரி 1ஆம் நாளன்று நிதியமைச்சரினால் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் 12ஆம் பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது.

**கே.ஜி.ப.உ. தீரசிங்க**

பொதுப்படுகடன் திணைக்களப் பணிப்பாளர்

இணைப்பு

## மாதிரிப்படிவம்

உறுதியானதும் காத்திரமானதுமான  
இருவழி விலைக்கோரல்கள்

முதனிலை வணிகரின் பெயர்.....

கருவி/ காலம்	வாங்கும் விளைவு வீதம் (வீச்சு)	விற்கும் விளைவு வீதம் (வீச்சு)
3 மாத திறைசேரி உண்டியல்		
12 மாத திறைசேரி உண்டியல்		
2 ஆண்டு திறைசேரிமுறி		
3 ஆண்டு திறைசேரிமுறி (விருப்பு)		
4 ஆண்டு திறைசேரிமுறி (விருப்பு)		
5 ஆண்டு திறைசேரிமுறி		
6 ஆண்டு திறைசேரிமுறி (விருப்பு)		
10 ஆண்டு திறைசேரிமுறி (விருப்பு)		
15 ஆண்டு திறைசேரிமுறி (விருப்பு)		



08/24/002/0005/003

பொதுப்படுகடன் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

இல.30, சனாதிபதி மாவததை

கொழும்பு 1

15 ஓகத்து 2003

முதனிலை வணிகர்களின் முதன்மை நிறைவேற்று அலுவலர்

**திறைசேரி உண்டியல் மற்றும் முறி ஏலங்களுக்கான ஆகக்குறைந்த  
உதவுதொகை மட்டங்கள் மீதான பணிப்புரை**

பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் என்பனவற்றின்கீழ் நிதியமைச்சரால் வழங்கப்பட்ட 2002 பெப்புருவரி 1ஆம் நாளிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் பிரிவு 12இன் நியதிகளில் இப்பணிப்புரை வழங்கப்படுகின்றது. இப்பணிப்புரையின் நியதிகளின்படி ஒவ்வொரு முதன்மை வணிகரும், ஏலங்கள் முழுமையாக விற்றுத்தீர்க்கப்பட்டன என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு திறைசேரிமுறி ஏலம் மற்றும் திறைசேரி உண்டியல் ஏலத்திலும் ஒவ்வொரு முதிர்ச்சியிலும் வழங்கப்பட்ட தொகையில் ஆகக்குறைந்தது 10% இனை உதவுதொகையாக வழங்குமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து முதனிலை வணிகர்களும் இப்பணிப்புரைக்கு உடனடியாக இணங்கியொழுமமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.

கே.ஜி.பி.பி. தீரசிங்க

பொதுப்படுகடன் திணைக்களம்

தொடர்: 08/24/002/0005/003

பொதுப்படுகடன் திணைக்களம்

இலங்கை, மத்திய வங்கி

இல.30 சனாதிபதி மாவத்தை

கொழும்பு 1

28 நவம்பர், 2003

முதனிலை வணிகர்களின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கு

### சிறப்பு இடர்நேர்வு ஒதுக்குகள் மீதான பணிப்புரை

முதனிலை வணிகர்கள் முறையின் பாதுகாப்பு, வலிமை மற்றும் உறுதிப்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டும் முதனிலை வணிகர்களின் மூலதன தளத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டும் 2004 யூலை 1ஆம் நாளிலிருந்து முதனிலை வணிகர்கள் வரிவிதிப்பின் பின்னரான அவர்களது ஆண்டு இலாபத்தில் ஒரு சதவீதத்தினை பின்வருமாறு சிறப்பு இடர்நேர்வு ஒதுக்குகளுக்கு மாற்றல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- (அ) ரூ.400 மில்லியனுக்கும் குறைவான மூலதன நிதியத்தினைப் பேணும் முதனிலை வணிகர்கள் வரிவிதிப்பின் பின்னரான இலாபத்தில் ஆண்டுதோறும் 50%
- (ஆ) ரூ.400 மில்லியனுக்கும் கூடுதலான மூலதன நிதியத்தினைப் பேணும் முதனிலை வணிகர்கள் வரிவிதிப்பின் பின்னரான இலாபத்தில் ஆண்டுதோறும் 25%

பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் என்பனவற்றின்கீழ் நிதியமைச்சரால் வழங்கப்பட்ட 2002 பெப்புருவரி 1ஆம் நாளிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் பிரிவு 12 இன் நியதிகளுக்கமைய இப்பணிப்புரை வழங்கப்படுகிறது.

தயவு செய்து இது கிடைத்தமை பற்றி அறியத்தரவும்

கே.ஜி.ஊ.உ. தீரசிங்க

கண்காணிப்பாளர் பொதுப்படுகடன் திணைக்களம்

தொடர்: 08/24/002/0005/003

பொதுப்படுகடன் திணைக்களம்  
இலங்கை மத்திய வங்கி  
இல.30 சனாதிபதி மாவத்தை  
கொழும்பு 1  
28 நவம்பர், 2003

முதனிலை வணிகர்களின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கு

## ஆகக்குறைந்த மூலதனத் தேவைப்பாடு மீதான பணிப்புரை

உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் பிணையங்கள் கட்டளைச்சட்டம் என்பனவற்றின் 7ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 2002ஆம் ஆண்டின் திசம்பர் 23ஆம் நாளிடப்பட்ட பணிப்புரையின் நியதிகளின்படி, அனைத்து முதனிலை வணிகர்களும் ஆகக்குறைந்தது ரூ.200 மில்லியன் கொண்ட மூலதனத் தேவைப்பாட்டினைப் பேணுமாறும் அதில் ரூ.150 மில்லியனை அடுக்கு-1 மூலதனமாகப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

எனினும், தற்போதைய நிதியியல் நிலமைகளைக் கருத்திற்கொண்டு, முதனிலை வணிகர்கள் முறையின் ஆற்றலையும், உறுதிப்பாட்டினையும் தேசிய பொருளாதாரத்தின் நன்மைகளையும் மனதிற்கொண்டு இலங்கை மத்திய வங்கி முதனிலை வணிகர்களினால் பேணப்படும் ஆகக்குறைந்த மூலதனம் ரூ.400 மில்லியனுக்கு உயர்த்தப்பட வேண்டுமெனவும் அதில் குறைந்தது ரூ.350 மில்லியன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அடுக்கு-1 மூலதனமாகப் பேணப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளது. ரூ. 200 மில்லியனிலிருந்து ரூ. 400 மில்லியன் வரையிலான ஆகக்குறைந்த மூலதனத்தினை காசாக மாற்றுவதற்கான காலக் கட்டளை பின்வருமாறு.

31.12.2004 இற்கு முன்

1.7.2005 இற்கு முன்

தேவைப்படும் ஆகக்குறைந்த மூலதன நிதியம் ரூ.350 மில்லியன் ரூ.400 மில்லியன்

அடுக்கு I மூலதனமும், அடுக்கு II மூலதனமும் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது.

## அடுக்கு 1 மூலதனம்

- வழங்கப்பட்டு செலுத்தப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்
- வழங்கப்பட்டு செலுத்தப்பட்ட ஒன்று திரளாத முன்னுரிமைப்பங்கு (மீட்புச் செய்யமுடியாத அல்லது வழங்குநரின் விருப்புடன் மீட்புச் செய்யத்தக்கது)
- பங்குவட்டக் கணக்கு
- வைத்திருக்கப்படும் வருவாய்கள் அல்லது மற்றைய மிகைகளின் ஒதுக்குகள் மூலம் ஒதுக்கங்களை உருவாக்குவது அல்லது அதிகரிப்பது. உதாரணம், வைத்திருக்கப்படும் இலாபங்களும், ஏனைய ஒதுக்குகளும் (நிலையான சொத்துக்கள் மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள் நீங்கலாக).

## கழிக்க

நன்மதிப்பு மற்றும் அருவச்சொத்துக்களின் ஒன்று சேர்ந்த இழப்புக்கள், துணைக்கம்பனிகள் மற்றும் இணைந்த கம்பனிகளின் பங்குகளில் உள்ள முதலீடுகள்

## அடுக்கு -2 மூலதனம்

- குறுங்காலத் துணைப்படுகடன்
- நீண்டகால துணைப்படுகடன்
- ஒன்று திரண்ட முன்னுரிமைப் பங்குகள்
- நிலையான துணைப்படுகடன்

கே.ஜி.உ.உ. தீர்சிங்க

கண்காணிப்பாளர் பொதுப்படுகடன் திணைக்களம்

08/24/002/0005/003

பொதுப்படுகடன் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

30, சனாதிபதி மாவத்தை

கொழும்பு.1

19 திசெம்பர் 2003

முதனிலை வணிகர்களின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கு

**மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களுக்கான கணக்கீட்டின் மீதான பணிப்புரை**

அனைத்து மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களும் உண்மையான வர்த்தக தாக்கங்களை அல்லது கொடுக்கல் வாங்கல்களின் முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கத்தக்க விதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களும் பிணையிடப்பட்ட கடன்பாடுகள்/கடன்வழங்கல்களில் தாக்கங்களைக் கொண்டிருப்பதனால் அவை பின்வருமாறு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

**1. மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்**

பற்று காசு/ வங்கி

வரவு மீள்கொள்வனவுக் கணக்கு

**2. நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள்**

பற்று நேர்மாற்று மீள்கொள்வனவுக் கணக்கு

வரவு. காசு

மீள்கொள்வனவு கடன்பாடுகளுக்கான பிணையாக வழங்கப்பட்ட பிணையங்களின் முன்கொண்டு செல்லப்படுகின்ற பெறுமதியும்/ ஏட்டுப்பெறுமதியும் வர்த்தகப்படுத்தல்/ முதலீட்டுச் சொத்துப்பட்டியல் கணக்கிலிருந்து நீக்கப்பட்டு தனியான பிணையாக வழங்கப்பட்ட பிணையங்களின் வர்த்தகப்படுத்தல்/ முதலீட்டு சொத்துப்பட்டியல் கணக்கில் இடப்பட வேண்டும். ஐந்தொகையை தயாரிக்கும்பொழுது முதனிலை வணிகர்கள் கடனுக்கு பிணையளிக்கப்பட்ட மற்றும் கடனுக்கு பிணையளிக்கப்படாத பிணையங்கள் இரண்டையும் சேர்த்து அறிவிக்க வேண்டுமென்பதுடன் கணக்கிற்கான குறிப்பொன்றில் வர்த்தகப்படுத்தல்/ முதலீட்டு சொத்துப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள கடனுக்கு பிணையளிக்கப்பட்ட பிணையங்களின் பெறுமதி வெளிப்படுத்தப்படல் வேண்டும். கணக்கிற்கான குறிப்பு நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்கள் மீதான பிணையாகப் பெறப்பட்ட பிணையங்களின் சந்தைப் பெறுமதியினையும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களின் போது பொறுப்பேற்கப்பட்ட பிணைகள் மீதான மேலதிக தொகை தொடர்பான கொள்கையினையும் வெளிப்படுத்தல் வேண்டும்.

தங்கள் உண்மையுள்ள

பொதுப்படுகடன் திணைக்களக் கண்காணிப்பாளர்

## இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான  
1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டம்

1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க, நிதிக்கம்பனிகள் சட்டத்தின் 9ஆம் பிரிவுகளின்கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் விடுக்கப்படும் பணிப்புரை.

ஏ.எஸ்.ஐயவர்த்தன,

தவிசாளர்,

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை

கொழும்பு

2003 யூன் 23.

1. இப்பணிப்பு, 2003ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, நிதிக்கம்பனிகள் (இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதன போதுமை விகிதம்) பணிப்பு என எடுத்துக்காட்டப்படலாமென்பதுடன் 1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நிதிக்கம்பனிக்கும் ஏற்புடையதாதலும் 2003ஆம் ஆண்டு யூலை 1ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.

2. நிதிக்கம்பனிகள் மூலதனப் போதுமை விகிதத்தினைக் கணிக்கும் நோக்கத்திற்காக மூலதன அமைப்பு பின்வருமாறு பிரிக்கப்படும்-

- அடுக்கு 1- மைய மூலதனம்: இது நிரந்தர பங்குடமையாளர்களின் பங்குகளையும் (செலுத்தப்பட்ட பங்குகள்/ பொதுவான இருப்புக்கள்) பொருத்தமான வைத்திருக்கப்பட்ட வருவாய்கள் அல்லது மற்றைய மிகைகளின் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது அதிகரிக்கப்பட்ட ஒதுக்குகளையும் அதாவது பங்குவட்டங்கள், வைத்திருக்கப்படும் இலாபங்கள் மற்றும் ஏனைய நறுக்குகளையும் கொண்டிருக்கின்றது; அத்துடன்
- அடுக்கு 2- துணை நிரப்பு மூலதனம்: மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள் பொது ஒதுக்கங்கள் மற்றும் மூலதனக்கருவிகள் மற்றும் மீட்புச் செய்யப்படாத துணைப்படுகடன் போன்ற குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட பங்குகள் மற்றும் படுகடன் என்பவற்றை ஒன்று சேர்ந்த ஏனைய மூலதனக்கருவிகள் என்பனவற்றை கொண்டிருக்கிறது.

3. ஒவ்வொரு நிதிக்கம்பனியும் அவற்றின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக பணிப்பாளரினால் காலத்திற்குக்காலம் விடுக்கப்படும் பணிப்புரைகளுக்கேற்ப கணிக்கப்பட்ட 5 சதவீதத்திற்குக் குறையாத பங்கைக் கொண்ட மையமூலதன விகிதத்துடன் குறைந்தது 10 சதவீதம் கொண்ட மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப்போதுமை விகிதத்தினை எல்லா நேரங்களிலும் பேணவேண்டும். நிதிக்கம்பனியொன்று இப்பணிப்புரை தொடங்குகையில் இப்பந்தியில் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இசைந்தொழுகும் நிலையிலில்லாதவிடத்து, அத்தகைய தேவைப்பாடுகளுக்கு இசைந்தொழுகுவதற்கு இப்பணிப்பு தொடங்கிய காலத்திலிருந்து இரண்டாண்டு பகுதியினை நிதிக்கம்பனிக்கு நாணயச்சபை வழங்கலாம்.

4. ஒவ்வொரு நிதிக்கம்பனியும் பணிப்பாளருக்கு பின்வருவனவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

- ஒவ்வொரு காலாண்டும் முடிவடைந்து முப்பது நாள்களுக்கிடையில் பந்தி 3இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் தரப்பட்டுள்ள படிவத்தில் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலுள்ளவாறான கூற்றொன்றை:
- ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து ஆறு மாதங்களுக்கிடையில் மேலே துணைப்பந்தி (1)இல் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டுக் கூற்றிற்காகத் தரப்பட்டுள்ள அதே படிவத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலுமுள்ளவாறு கணக்காய்வு செய்யப்பட்ட ஐந்தொகையை அடிப்படையாகக் கொண்ட கூற்றொன்றை.

5. இப்பணிப்பில் "பணிப்பாளர்" என்பதன் கருத்து இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியில் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரைக் குறிப்பதாகும்.

## இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான  
1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டம்

பின்வரும் 2003இன் 1ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் (மூலதன நிதியம்) பணிப்புரையானது 25.06.2003ஆம் திகதி வெளியிடப்பட்ட 1294/24ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டத்தின் 4ஆம் மற்றும் 9ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் விடுக்கப்படும் பணிப்புரை.

ஏ.எஸ்.ஐயவர்த்தன,

தவிசாளர்,

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை

கொழும்பு

2003 யூன் 23.

1. இப்பணிப்புரை 2003ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் (மூலதன நிதியம்) பணிப்புரை என எடுத்துக்காட்டப்படலாமென்பதுடன் 1991ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நிதிக்கம்பனிக்கும் ஏற்புடையதாதலும் 2003ஆம் ஆண்டு யூலை 1ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.
2. ஒவ்வொரு நிதிக்கம்பனியும் எந்த ஒரு நேரத்திலும் மொத்த வைப்புப் பொறுப்புக்களில் பத்து (10) சதவீதத்திற்குக் குறையாத ஒரு தொகையை மூலதன நிதியமாகப் பேணுதல் வேண்டும்.
3. ஒவ்வொரு நிதிக்கம்பனியும்-
  - (அ) ஒதுக்கு நிதியமொன்றினைப் பேணுதல் வேண்டும்: அத்துடன்
  - (ஆ) ஒவ்வொன்றும் தேறிய இலாபங்களிலிருந்து வரிவிதிப்பு, அறவிடமுடியாத மற்றும் ஐயக்கடன் களுக்கான ஒதுக்கீடுகளைச் செய்த பின்னர் பின்வரும் நியதிகளுக்குட்பட்டு மாற்றல்களைச் செய்ய வேண்டும்:-
    - (i) மூலதன நிதியமானது மொத்த வைப்புப் பொறுப்புக்களில் இருபத்தைந்து (25) சதவீதத்திற்குக் குறையாத வரை தேறிய இலாபத்தில் ஐந்து (5) சதவீதத்திற்கு குறையாத சமமான தொகையொன்றினை.
    - (ii) மூலதன நிதியமானது மொத்த வைப்புப் பொறுப்புக்களில் இருபத்தைந்து (25) சதவீதத்திற்குக் குறைவாகவும், ஆனால் பத்து (10) சதவீதத்திற்குக் குறையாததாகவுமிருக்குமிடத்து தேறிய இலாபத்தில் இருபது (20) சதவீதத்திற்கு குறையாத சமமான ஒரு தொகையொன்றினை: அத்துடன்,
    - (iii) மூலதன நிதியமானது மொத்த வைப்புப் பொறுப்புக்களில் பத்து (10) சதவீதத்திற்குக் குறைவாக இருக்குமிடத்து தேறிய இலாபத்தில் ஐம்பது (50) சதவீதத்திற்குக் குறையாத சமமான தொகையினை.
4. இப்பணிப்புரையில் -
  - (i) "மூலதன நிதியம்" என்பது 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிச் சட்டத்தின் 46ஆம் பிரிவின் கீழான வரைவிலக்கணம் செய்யப்பட்ட அதே கருத்தினையே கொண்டிருக்கும்.
  - (ii) இப்பணிப்புரையின் பந்தி 3(ஆ) இன் நோக்கத்திற்காக "மொத்த வைப்புப் பொறுப்புக்கள்" என்பது நிதியாண்டின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில் நிதிக்கம்பனியின் மாத இறுதி வைப்புப் பொறுப்புக்களின் சராசரி என்பதாகும்.
5. 1991ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் (மூலதன நிதியம்) பணிப்புரை இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றது.

### 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக்குத்தகைமீடல் சட்டம்

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக்குத்தகைமீடல் சட்டத்தின் 43ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதான 34ஆம் பிரிவின் கீழ் வங்கியல்லா நிதிநிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பணிப்புரை.

திருமதி.எல்.கே. குணதிலக

பணிப்பாளர்

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

21ஆம் நாள் ஓகத்து 2003

### 2003ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதிக்குத்தகைமீடல் (அறிக்கைமீடல் தேவைப்பாடுகள்) பணிப்புரை

- (1) இப்பணிப்புரை, 2003ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதி குத்தகைமீடல் (அறிக்கைமீடல் தேவைப்பாடுகள்) பணிப்புரை என குறிக்கப்படலாம் என்பதுடன் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தினாலும், 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டத்தினாலும் முறையே நிருவகிக்கப்படும் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதிக்கம்பனிகள் என்பன தவிர்ந்த மற்றைய அனைத்து பதிவு செய்யப்பட்ட நிதி குத்தகைக்கு விடுகின்ற நிறுவனங்களுக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும். இப்பணிப்புரைகள் உடனடியாக தொழிற்பாட்டிற்கு வருதல் வேண்டும்.
- (2) இப்பணிப்புரை ஏற்புடையனவாகவுள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதிக்குத்தகைமீடல் நிறுவனங்களும் இதனகத்துப் பின்னர் "தொடர்பான நிறுவனங்கள்" எனக் குறிப்பீடு செய்யப்படும் ஒவ்வொரு காலாண்டும் முடிவடைந்த ஒரு மாதத்திற்கிடையில் பணிப்பாளரினால் வழங்கப்படவுள்ள படிவத்தில் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
  - (i) அந்த காலாண்டுக்கான இலாபநட்டக்கணக்கு
  - (ii) அந்தக் காலாண்டின் இறுதியுள்ளவாறான ஐந்தொகை
- (3) தொடர்பான ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவுற்ற 6 மாதங்களுக்குள் பணிப்பாளருக்கு பின்வருவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  - (i) கணக்காய்வாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட, அத்தகைய நிதியியல் ஆண்டுகளுடன் தொடர்பான கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்கள்; அத்துடன்
  - (ii) நிதியாண்டுக்கான கணக்காய்வு முடிவுற்றவுடன் கணக்காய்வாளர்களால் கம்பனி பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளரின் இரகசியக் கடிதத்தின் சான்றுபடுத்தப்பட்ட பிரதியொன்று.
- (4) ஒவ்வொரு தொடர்பான நிறுவனமும் பணிப்பாளருக்கு ஒவ்வொரு காலாண்டும் முடிவடைந்ததன் பின்னர் ஒரு மாதத்திற்கிடையில், நிதிக்குத்தகைகள் மற்றும் ஏனைய முற்பணங்களின் கொடுப்பனவுகள் அத்தகைய காலாண்டின் இறுதியில் 3 மாதங்கள் அல்லது அதற்குக் கூடுதலாக நிலுவையிலுள்ள அத்தகைய குத்தகைகள் மற்றும் முற்பணங்கள் என்பன மீதான கூற்றொன்றை பணிப்பாளரினால் தரப்படவுள்ள படிவத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- (5) ஒவ்வொரு தொடர்பான நிறுவனங்களும் பணிப்பாளருக்கு, ஒவ்வொரு காலாண்டும் முடிவடைந்த பின் ஒரு மாதத்திற்குள் அதன் பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் அத்தகைய பணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நிதிக்குத்தகைகள் மற்றும் ஏனைய முற்பணங்கள் மற்றும் அத்தகைய காலாண்டின் இறுதியிலுள்ளவாறான வெளிநின்ற தொகை என்பன மீதான கூற்றொன்றை பணிப்பாளரினால் வழங்கப்பட்ட படிவத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (6) ஒவ்வொரு தொடர்பான நிறுவனங்களும் பணிப்பாளருக்கு ஒவ்வொரு காலாண்டும் முடிவடைந்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள், கடைசியாகக் கணக்காய்வு செய்யப்பட்ட கம்பனியின் ஐந்தொகையில் காட்டப்பட்டவாறான மூலதன நிதியத்தில் 10 சதவீதத்திற்கும் கூடுதலான தொகை வழங்கப்பட்ட எந்த ஒரு ஆளினதும் நிதிக்குத்தகைகள் மற்றும் ஏனைய முற்பணங்களின் பெறுமதி அத்துடன் அத்தகைய காலாண்டின் இறுதியுள்ளவாறான வெளிநின்ற தொகை என்பன மீதான கூற்றொன்றினை, பணிப்பாளரினால் வழங்கப்பட்ட படிவமொன்றில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- (7) ஒவ்வொரு தொடர்பான நிறுவனங்களும், பணிப்பாளருக்கு தொகுதிக்கடன்கள், வங்கிமேலதிகப்பற்றுக்கள், வங்கிக்கடன்கள் நீங்கலான அதன் கடன்பாடுகளின் மீது ஒவ்வொரு மாதத்தினதும் இறுதியுள்ளவாறான அதன் வெளிநின்ற தொகையின் மீதான கூற்றொன்றினை உடனடுத்து வரும் மாதத்தின் 15ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பணிப்பாளரினால் வழங்கப்படவுள்ள படிவத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- (8) ஒவ்வொரு தொடர்பான நிறுவனங்களும், பணிப்பாளருக்கு ஒவ்வொரு மாதத்திலும் வழங்கப்பட்ட நிதிக்குத்தகைகள் மற்றும் ஏனைய முற்பணங்கள் மீது விதிக்கப்பட்ட வட்டி வீதங்களை எடுத்துக்காட்டுகின்ற கூற்றொன்றினை உடனடுத்து வரும் மாதத்தின் 15ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளரினால் வழங்கப்படும் படிவத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- (9) ஒவ்வொரு தொடர்பான நிறுவனமும் பின்வருவன தொடர்பான மாற்றங்களேதுமிருப்பின் அத்தகைய மாற்றங்கள் பற்றி 7 நாட்களுக்கிடையில் பணிப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.
- (அ) பணிப்பாளர்கள் சபையின் உள்ளடக்கம்;
- (ஆ) முதன்மை நிறைவேற்று அலுவலர்; அத்துடன்
- (இ) கிளைகளின் அமைவிடம் உட்பட பதிவு செய்யப்பட்ட வியாபார இடம்.
- (10) ஒவ்வொரு தொடர்பான நிறுவனமும், அத்தகைய நிறுவனங்கள் வினைத்திறன்மிக்க நியமனங்களை பேணிவருகின்றன என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக, அத்தகைய தேவைப்பாடுகளில் குறித்துரைக்கப்பட்டிருக்கக்கூடிய அத்தகைய நேரத்தில், பணிப்பாளர் கேட்டுக்கொண்டவாறு அத்தகைய தகவல்களை பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- (11) இப்பணிப்புரையின் நோக்கத்திற்காக
- (i) “பணிப்பாளர்” மற்றும் “நிதிக்குத்தகை” என்பன 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக்குத்தகைச் சட்டத்தின் 43ஆம் பிரிவில் தரப்பட்டுள்ள அதே கருத்துக்களையே கொண்டிருக்கும்.
- (ii) “மூலதன நிதியம்” என்பது வழங்கப்பட்டு செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள், ஒன்றுசேராத, மீட்கத்தக்க முன்னுரிமைப் பங்குகள், கணக்காய்வு செய்யப்பட்ட இலாபங்கள் அல்லது கணக்காய்வு செய்யப்பட்ட தேறப்பட்ட மிகைகளிலிருந்து உருவாக்கப்பட்ட அல்லது அதிகரிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற ஒதுக்குகள், கணக்காய்வு செய்யப்பட்ட இலாப நடட்டக்கணக்கின் மீதி என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும்.